

8.1 பொதுநோக்கும் கொள்கை உபாயமும்


நடுத்தர காலப்பகுதியொன்றில் வலுவான பொருளாதார அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்கு 2002 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முன்று தத்துவங்களான பொதுப்படுகடனை உறுதியான மட்டமொன்றிற்கு குறைத்தல், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டல், மற்றும் தொழில்வாய்ப்புக்களையும் மக்களின் வருவாய் இயலவையையும் அதிகரித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொள்கை உபாயத்தினையே 2003 இலும் அரசாங்கம் தொடர்ந்தது. 2003 வரவுசெலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட இறைக்கொள்கை உபாயமானது 2002 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இறைத்திரட்சி செயற்பாட்டினை வலுப்படுத்துவதனை இலக்காகக் கொண்டிருந்தது. இறை முன்மதி, இறை அலுவல்களிலான பெருமளவு ஒழிவுமறைவற்ற தன்மை மற்றும் பொறுப்புக்கூறும் தன்மை என்பன தொடர்பான அதன் கடப்பாட்டினை நிறைவேற்றும் விதத்தில் 2002 ஆம் ஆண்டு இறுதியில் அரசாங்கம் இறை முகாமைத்துவ (பொறுப்பாண்மைச்) சட்டத்தினைக் கொண்டு வந்தது. இச்சட்டமானது 2006 அளவில் மொத்த இறைப்பற்றாக்குறையை மொ.உ.உற்பத்தியின் 5 சதவீதத்திற்கு குறைத்து அதன் பின்னர் அம்மட்டத்திற்கு கீழாக பேணப்பட வேண்டுமெனவும் தேவைப்படுத்தியது. இது மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான படுகடன் விகிதத்தினை 2006 அளவில் 85 சதவீதத்திற்கும் 2013 அளவில் மேலும் 60 சதவீதத்திற்கும் குறைக்க வேண்டுமென அரசாங்கத்தினைத் தேவைப்படுத்துகின்றது. 2003 இல் மொத்த பற்றாக்குறையை மொ.உ.உற்பத்தியின் 7.5 சதவீதத்திற்கு குறைத்தல், மொ.உ.உற்பத்திக்கான அரசின் படுகடன் விகிதம் உயர்வடைந்து செல்லும் போக்கினை மாற்றியமைத்தல் ஆகியவற்றின் பொருட்டு இந்த நடுத்தரக்கால இறை இலக்குகளுடன் இசைந்துசெல்லும் விதத்தில் 2003 வரவுசெலவுத்திட்டம் அரசிறையை அதிகரிப்பதற்கும் செலவினத்தினைக் கட்டுப்படுத்துவதற்கும் படுகடன் முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்குமான வழிமுறைகளை அறிவித்தது. மேலும், 2003 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட முன்றாண்டு இறைக்கட்டமைப்பானது, இறை முகாமைத்துவ பொறுப்பாண்மைச் சட்டத்தின்கீழ் எதிர்பார்க்கப்படும் இறை இலக்குகளுடனும், வறுமைக்குறைப்பு உபாய அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் நடுத்தரகால பொருளாதார உத்தியடனும் ஒத்துச்செல்லும் விதத்தில்

பரந்த இறைக்கூட்டுக்களையும், இறைக்குறைப்பு வழியினையும் எடுத்துக்காட்டுவதாக இருந்தது.

நடுத்தரக்கால இறைத்திரட்சி நிகழ்ச்சித்திட்டம் பல வழிகளிலும் இறைத் தொழிற்பாடுகளை மேம்படுத்துவதனை இலக்காகக் கொண்டுள்ள அதேவேளையில் பொருளாதாரத்தின் அபிவிருத்திக்கும் உதவுகிறது. சிறந்த அரசிறைச் செயலாற்றம் மற்றும் மீண்டெழும் செலவினத்தை ஒழுங்குமுறைப்படுத்தல் என்பனவற்றுடன் பற்றாக்குறை படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ச்சி உத்வேகத்தினை விரைவுபடுத்துவதற்காக பௌதீக உட்கட்டமைப்பினையும் மனித மூலதனத்தினையும் மேம்படுத்தும் பொருட்டு அரசு முதலீட்டிற்கான நிதியத்தின் ஒதுக்கு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதாரத்தில் அரசாங்கத்தினை தனிப்பெரும் குறைச்சேமிப்பாளர் நிலையிலிருந்து தனிப்பெரும் சேமிப்பாளர் என்ற நிலைக்கு மாற்றுமென்றும் வெளிநாட்டுச் சலுகை மூலங்கள் மற்றும் அரசு அரசிறை என்பனவற்றின் காரணமாக அரசு முதலீட்டு நிதி அதிகரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கிறது. பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் பங்கு, தனியார் துறை முக்கிய பங்கினை ஆற்றுவதற்கு இடமளிக்கின்ற விதத்தில், பொருளாதார நடவடிக்கையில் நேரடியாகப் பங்குபற்றுவதிலிருந்து ஒழுங்குமுறைப்படுத்தும் தொழிற்பாட்டிற்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூலவள இடைவெளியினை நிதியிடுவதற்கு உள்நாட்டுச் சந்தையில் அரசாங்கம் தங்கியிருப்பது குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதானது உள்நாட்டுச் சந்தை மீதான அழுத்தத்தினை மட்டுப்படுத்தி தனியார் துறை முதலீடுகளுக்கு கூடுதலான நிதியினை விடுவிக்கும்.

மொ.உ.உற்பத்திக்கான வரி விகிதம் வீழ்ச்சியடைந்துசெல்லும் போக்கு மிகக் கரிசனைக்குரியதொரு விடயமாக உள்ளது. இது நடுத்தரகால இறைத்திரட்சி செயற்பாட்டிற்கு குந்தகமானதாகும். இது கடந்த காலங்களில் உயர்ந்த வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறைக்கான முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. 1990 இலிருந்து இவ்விகிதம் 6 சதவீதத்தினால் 2003 இல் மொ.உ. உற்பத்தியின் 13.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இக்குறைப்பு ஏறத்தாழ ரூ.106 பில்லியனாக இருந்ததுடன் இது 2003 ஆம் ஆண்டில் அரசதுறைக் கூலிப்பட்டியலை அல்லது அரசதுறை முதலீட்டினைக் காட்டிலும் உயர்வாக இருந்தது.

வீழ்ச்சிப்போக்கினை மாற்றியமைப்பதற்காக கடந்த தசாப்த காலமாக அறிமுகப்படுத்தப்பட்ட அரசிணையே அதிகரிப்பதற்கான பல வேறு வழிமுறைகளும் பயனற்றுப்போயின. நாடுகளிடையேயான தரவுகள் மொ.உ.உற்பத்திக்கான சராசரி வரி விகிதம் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு 38 சதவீதமாகவும் அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளுக்கு 18 சதவீதமாகவும் இருப்பதனை எடுத்துக்காட்டின. இலங்கையின் வரி முயற்சிகள் நியம அளவுகளுக்கு மிகக் கீழாக வீழ்ச்சியடைந்துள்ளன. இப் பிரச்சனை பல முகத்தன்மை கொண்ட அமைப்பியல் விடயமாகக் காணப்படுவதுடன் இதனை, வரிக்கொள்கை, வரி அமைப்பு மற்றும் வரி நிருவாகம், ஊக்குவிப்பு முறைகள் என்பனவற்றை சமகாலத்தில் திருத்தியமைக்கும் அனைத்தையு முள்ளடக்கிய அணுகுமுறையொன்றினூடாகவே கட்டுப்படுத்த வேண்டியிருக்கும்.



எதிர்பார்க்கப்படும் இறைத்திரட்சிப் பாதையை எய்துவதற்கான முக்கிய பங்களிப்பாளராக அரசிணையில் ஏற்படும் அதிகரிப்பு விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருட்கள் பணிகள் வரி மற்றும் தேசிய பாதுகாப்புத்தீர்வை என்பனவற்றை ஒன்றிணைத்ததன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி முக்கியமான வரி மூலமாக மாறியிருப்பதுடன் இது வரிப்பெறுகைகளில் ஏறத்தாழ அரைப்பங்கினை உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பெறுமதிசேர் வரியின் தளத்தினை விரிவாக்குவதற்கும் தேறிய சேகரிப்புக்களை மேம்படுத்துவதற்குமாக 2003 இல் தொடர்ச்சியான வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நிதியியல் பணிகளுக்கும் பெறுமதிசேர் வரியினை விரிவுபடுத்தியமை, பெறுமதிசேர் வரியின் மீளளிப்பு பொறிமுறையில் காணப்படும் தற்போதைய பலயீனங்களை திருத்தியமை மற்றும் பெறுமதிசேர் வரியின் நிருவாகத்தினை மேம்படுத்தியமை என்பன அவற்றுள் சிலவாகும். எனினும், பொதுமக்களிடையேயான விழிப்புணர்வின்மை

காரணமாக பெறுமதிசேர் வரிக்கு ஏற்பட்ட எதிர்ப்பு, மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகத்திற்கு பெறுமதிசேர் வரியை விரிவாக்குவது உட்பட உத்தேச கொள்கை வழிமுறைகள் சிலவற்றை பிற்போட வைத்தது. உயர்ந்த வரி வீதம் 35 சதவீதத்திலிருந்து 30 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டமையின் மூலம் வருமானவரி அமைப்பு மேலும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டது. மேலும், மறைமுக வரிச்சேகரிப்புக்களை அதிகரிப்பதற்காக கொள்கை வழிமுறைகள் பல அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த அண்மைக்காலத்தில் தீர்வை அரசிணையில் குறிப்பிடத்தக்க குறைப்பு ஏற்பட்டமைக்கு முக்கிய காரணம் பல இறக்குமதிகள் இறக்குமதித் தீர்வையிலிருந்தும் விலக்குப் பெற்றிருந்தமையேயாகும். வரிச்சேகரிப்பினை அதிகரிப்பதற்கான தேவையினையும் வரி அமைப்பிலுள்ள திற்புகளை குறைப்பதனையும் கருத்திற்கொண்டு 2003 இல் வரவுசெலவுத்திட்டத்தில் விலக்குப் பெற்றிருந்த பெரும்பாலான இறக்குமதிகளின் மீது 2 சதவீதம் கொண்ட புதிய தீர்வையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வீதம், 2003 இல் வரிச்சேகரிப்பினை மேலும் வலுப்படுத்துவதற்காக நடுவாண்டு இறை மீளாய்வின் பின்னர் 2.5 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டது. குடிவகை மீதான கலால் தீர்வையானது கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் மொத்த கலால் பொறுப்புக்களை ஒருமுகப்படுத்துவதன் மூலம் ஒழுங்கமைக்கப்பட்டது. வரி நிருவாகத்தினை மேம்படுத்துவதற்காக அரசிணை அதிகாரசபையொன்று நிறுவப்படுவதற்கு இருந்தது. இதனை நிறுவுவதில் காணப்படும் தாமதம் ஒரு பின்னடைவாக இருந்ததுடன், தற்போதுள்ள அரசிணைச் சேகரிப்பு முகவராண்மைகளின் ஒத்துழைப்புடன் இச்செயற்பாட்டினை விரைவுபடுத்த வேண்டியது அவசியமானதாகும்.

வரி ஏய்ப்பு மிகக் கடுமையானதொரு பிரச்சனையாக இனங்காணப்பட்டுள்ளதுடன், வரி ஏய்ப்பாளர்களை வரி வலயமைப்பிற்குள் கொண்டு வருவதற்காக 2002 ஆம் ஆண்டிற்கு முன்னர் 9 தடவைகள் வரி மன்னிப்பு வழங்கப்பட்டன. இந்த வரி மன்னிப்புக்கள் பொதுவாக வெற்றியளிக்கவில்லை. மொ.உ. உற்பத்திக்கான வரி விகிதம் மிகக்கடுமையாக வீழ்ச்சியடைந்தமையினாலும், முன்னைய வரி மன்னிப்புக்களில் காணப்பட்ட பலயீனங்களை தவிர்ப்பதற்காகவும், 2002 ஏப்பிரலிலிருந்து 2003 ஓகத்து வரையான காலப்பகுதியில் வரி ஏய்ப்போர்வரி அமைப்பில் நுழைவதனை அனுமதிக்கும் விதத்தில் 2002 இல் அரசாங்கம் புதிய வரி மன்னிப்பொன்றினை வழங்கியது. இந்த மன்னிப்பானது 26 சட்டங்களின் கீழான வரிகள், தீர்வைகள், விதிப்புக்கள் மற்றும் தண்டங்கள் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன. பிரகடனப்படுத்துவோர் மற்றைய தண்டங்களைச் செலுத்தும் பொறுப்பிலிருந்தும் இந்த 26 சட்டங்களின்கீழ்


எந்த ஒன்றின் கீழும் எந்த ஒரு புலனாய்விலிருந்தும் அல்லது எந்த ஒரு குற்றத்திற்காகவும் வழக்குத் தொடரப்படுவதிலிருந்தும் பாதுகாப்பினைப் பெறுவதற்கு தகுதியுடையவராவர். எனினும், அதன் பின்னர் அவர்கள் வரி வலயமைப்பிற்குள் வருவர். 50,000 இற்கு மேற்பட்ட பிரகடனங்கள் உள்நாட்டரசிறைச் திணைக்களத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையின் நியதிகளில் இவ்வரி மன்னிப்பு வெற்றிகரமான ஒன்றாக இருந்தது. எனினும், இப்பிரகடனம் செய்தோரிடமிருந்து வரி அதிகாரிகள் எதிர்காலத்தில் சரியான வரி பொறுப்புக்களை சேகரித்துக் கொள்வதிலேயே இறுதியான வெற்றி தங்கியுள்ளது. எனினும், பயனுறுதிமிக்க வரிச்சேகரிப்பிற்கு உள் நாட்டரசிறைத் திணைக்களம் எந்த ஒரு தாமதமுமின்றி புதிய நிகழ்ச்சித்திட்டமொன்றினை வடிவமைத்துக் கொள்வது மிக அவசியமானதாகவுள்ளது.

வரிக்கொள்கையிலான சீர்திருத்தங்களும், வரி நிருவாகத்திலான சீர்திருத்தங்களும் சிக்கலான முறையில் இணைந்துள்ளமையினால் இவை யிரண்டினையும் ஒன்றாகவே மேற்கொள்ள வேண்டுமென அரசு கருதுகின்றது. வரிக்கொள்கை கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்பட்டபோதும் வரி நிருவாக சீர்திருத்தங்கள் மிக மெதுவானதாக இருந்ததுடன் வரி அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஏற்பட்ட மாற்றங்களுக்கு இணையான வேகத்தில் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வரிச் சேகரிப்பு முகவராண்மைகள் 2003 இல் பல முக்கிய வழிமுறைகளை மேற்கொண்டனர். சுங்கத் திணைக்களம் அதன் பொதுவான நிருவாகத்தினை மேம்படுத்துவதற்காக பல நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. மின்னியல் தரவுகளுக்கு உள்மாற்றம் செய்வது 2003 இல் ஓரளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் முழுமையான முறை 2004 இல் தொழிற்படுத்தப்படும். சுங்கத்திலிருந்து பொருட்களை மிகக்குறைந்த காலத்தில் அகற்றிக் கொள்வதற்கான அனுமதிக்காக பாரிய இறக்குமதி யாளர்களை தெரிவு செய்வதற்கான தங்க அட்டை நிகழ்ச்சித்திட்டமொன்று முன்னோடிச் செயற்றிட்டமாக மேற்கொள்ளப்பட்டது. மேலும், சென்றடைய வேண்டிய நாடொன்றின் ஏற்றுமதிக்காகப் பொருள்கள் விற் கப்படுகையில் செலுத்தப்பட்ட அல்லது செலுத்தப்பட்டதக்க உண்மையான தொகையாக விளங்கும் கொடுக்கல்வாங்கல் பெறுமதியில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் பெறுமதியினை மதிப்பிடுகின்ற குறிக்கோளுடன் தற்போதுள்ள மதிப்பீட்டு முறையானது உலக வர்த்தக அமைப்பின் மதிப்பீட்டு முறையின் மூலம் பதிலீடு செய்யப்பட்டது. உள்நாட்டரசிறைத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய சீர்திருத்தங்கள், வருமான வரிக்கான பாரிய வரி செலுத்துவோர் பிரிவினை பாரிய பெறுமதிசேர்

வரி செலுத்துவோருடன் ஒருங்கிணைப்பதனையும், பெறுமதிசேர் வரி மற்றும் கம்பனி வரிகள் தொடர்பான அனைத்தையுமுள்ளடக்கிய கணக்காய்வுகளை மேற்கொள்வதற்காக தனிப்பட்ட கணக்காய்வுப் பிரிவொன்றை நிறுவுவதனையும் உள்ளடக்கியிருந்தது. திணைக்களம் வரி இணங்குவிப்புக்களை கண்காணிக்கவும் நடைமுறைப்படுத்துவதற்குமென சிறப்புப்பிரிவு ஒன்றை ஏற்படுத்தியது. இந்நிருவாக சீர்திருத்தங்கள் வரி அரசிறைச் சேகரிப்பிலான வினைத்திறனிலான மேம்பாட்டினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செலவினப்பக்கத்தில், மீண்டெழும் செலவினத்தையும் ரூபாவினால் நிதியிடப்படும் முன்னுரிமையற்ற முலதன செலவினங்களையும் கட்டுப்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்களவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில், வெளிநாட்டு நிதியிடல் முலமான அரசு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் ஊக்குவிக்கப்பட்டன. 2002 இல் அறிமுகப்படுத்தப்பட்ட செலவினத்தினை ஒழுங்குமுறைப்படுத்துகின்ற வழிமுறைகள் 2003 இலும் தொடர்ந்தன. இறை முகாமைத்துவ பொறுப்பாண்மைச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட நடுத்தரகால இலக்குகளுக்கு இசைந்ததாக திரண்ட பற்றாக்குறையினைக் குறைப்பதற்காக குறுங்கால செலவின விடயங்களுக்கு தீர்வு காண்பதற்கும் அதேபோன்று செலவினத்திலுள்ள அமைப்பியல் பலயீனங்களைச் சரிசெய்வதற்குமாக செலவினக் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறுங்காலத்தில் பொதுவான செலவினங்களைக் குறைப்பதற்கான வழிமுறைகள், அரசுதுறைக்கான ஆட்சேர்ப்பினை இடைநிறுத்தல் (தொழில்சார் மற்றும் தொழில்நுட்ப பதவிகள் நீங்கலாக), அவ்வப்பொழுது செய்யப்படும் பொதுவான கூலி, ஓய்வூதிய அதிகரிப்புக்களைத் தவிர்த்தல், பாதுகாப்புப் பணிகளுக்கான நிதி ஒதுக்குகளை ஒழுங்குமுறைப்படுத்தல், நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களைச் சிறந்த முறையில் இலக்கிடல், எதிர்பாரா மற்றும் வகைப்படுத்தப்படாத செலவினங்களின் ஒதுக்குகளை மட்டுப்படுத்தல் மற்றும் ரூபாவில் நிதியிடப்படும் முன்னுரிமையல்லா அரசுதுறை முதலீட்டு நிகழ்ச்சித்திட்டங்களுக்கான நிதியினைக் கட்டுப்படுத்தல் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன. அதேவேளை, நடுத்தர மற்றும் நீண்டகாலப்பகுதியில் அரசு செலவினங்களிலுள்ள அமைப்பியல் பலயீனங்களை சரிசெய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கொள்கைகள் சுதந்திரமான அரசு படுகடன் முகாமைத்தவ அலுவலகமொன்றை நிறுவுதல், திணைக்கள ரீதியான தொழில் முயற்சிகளை சீரமைத்தல் மற்றும் இறை முகாமைத்துவ பொறுப்பாண்மைச் சட்டத்தின் கீழ் அரசு உத்தரவாதங்களின் மீது வரையறைகளை விதித்தல் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன. மேலும், 2003 இல் தொடர்ந்தும்

மேற்கொள்ளப்பட்ட முக்கிய வழிமுறைகளிடையே அரசு பணிகளுக்கு புதிதாகச் சேர்க்கப்பட்ட ஆட்களுக்கான உதவு தொகை செலுத்தலூடான ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்தமை, நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் முழுமையான நலன்புரி நிகழ்ச்சித் திட்டமொன்றினை வடிவமைத்தல் மற்றும் அரசுதொழில் முயற்சிகளை சீரமைத்தல் என்பனவும் உள்ளடக்கப்பட்டிருந்தன.



இறைத்திரட்சியை வலுப்படுத்துவதற்காக 2003 இல் வறுமைக்குறைப்பு மற்றும் வளர்ச்சி வசதி நிகழ்ச்சித்திட்டத்திலுள்ள அமைப்பியல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதனையும் இறை இலக்குகளைப் பேணுவதனையும் உறுதிப்படுத்துவதற்காகவும் அரசு துறையிலிருந்தான மூத்த அலுவலர்களை உள்ளடக்கிய உயர் மட்டக்குழுவான வறுமைக் குறைப்பு மற்றும் வளர்ச்சி வசதிக் கண்காணிப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. 2003 வரவுசெலவுத்திட்டத்தில் காணப்படும் ஆரம்ப இலக்குகளிலிருந்து விலகிச் செல்வதனை மிகக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைக் இக்குழு எடுத்திருக்கிறது. மேலும், இறை முகாமைத்துவ பொறுப்பாண்மைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட நடுவாண்டு இறை நிலைமை அறிக்கை, அரசிறைப் பக்கத்தில் காணப்பட்ட நழுவுல்களின் முக்கிய காரணமாக இறை இலக்குகளின் விலகிச்செல்லும் போக்கினை எடுத்துக்காட்டியதன் விளைவாக, இறைத் தொழிற்பாடுகளை மேம்படுத்துவதற்காக ஆண்டின் பின்னரைப்பகுதியில் பல புதிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும், ஆண்டின் பிற்பகுதியில் காணப்பட்ட அரசியல் உறுதிப்பாட்டின்மையின் காரணமாக புதிய வழிமுறைகளில் சிலவற்றின் முழு நன்மையும் பெறப்படவில்லை.

அரசுதொழில் முயற்சிகள் சீர்திருத்த ஆணைக்குழு மீளமைப்பிற்காக புதிய அரசுதொழில் முயற்சிகளை அடையாளங் காண்பதனை நோக்கி அதன் நடவடிக்கைகளை நெறிப்படுத்தியவேளையில் 2003 இற்கு முன்னர் தொடங்கப்பட்ட சீர்திருத்த

நடவடிக்கைகள் நிறைவடைந்தன. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினை தனியார் மயமாக்குவது முற்றுப்பெற்றமை, திருகோணமலையிலுள்ள எண்ணெய்க் குத்தகைக்கு வழங்குவதுடன் சேர்த்து 100 பெற்றோல் நிரப்பு நிலையங்களினதும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பொதுப் பயன்படுத்துநர் வசதியின் மூன்றிலொரு பங்கும் விற்பனை செய்யப்பட்டமை ஆகிய இரு முக்கிய நிகழ்ச்சித்திட்டங்கள் 2003 இல் முற்றுப்பெற்றன. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தனியார் மயமாக்கப்பட்டதுடன் சந்தைத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு காப்புறுதி வியாபாரத்தினை அபிவிருத்தி செய்வதற்காக தனியாந்துறையினர் கைகளில் விட்டுவிட்டு அரசாங்கம் பெரும்பாலும் முழுமையாக வெளியேறியது. பெற்றோலியக் கைத்தொழிலுக்கு முன்றாவது தொழிற்பாட்டாளரைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தன. இந்நிகழ்ச்சித் திட்டம் முற்றுப்பெற்றவுடன், அரசாங்கத் திற்குச் சொந்தமான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சில்லறை பெற்றோலியச் சந்தையில் இரு தனியார் தொழிற்பாட்டாளர்களுடன் போட்டியிடும். மின்வலு சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் இலங்கை மின்சபையின் முக்கிய தொழிற்பாடுகளை, அதாவது மின் உருவாக்கம், மின்கடத்தல் மற்றும் பங்கீடு என்பனவற்றை மீள ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு பல வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அரசுதொழில் முயற்சிகள் சீர்திருத்த ஆணைக்குழு, எதிர்காலத்தில் உரிமை மாற்றம் செய்வதற்கு பல அரசுதொழில்முயற்சிகளை இனங்கண்டுள்ளது. அரசுதொழில் முயற்சி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட இரு முக்கிய மீளமைத்தல் நிகழ்ச்சித்திட்டங்களாக அதன் திணைக்கள தொழிற்பாடுகள் அதிகாரசபையொன்றிற்கு மாற்றப்பட்டதன் மூலமாக புகைவண்டித் திணைக்களத்தின் சீர்திருத்தமும், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தினை வர்த்தக ஆற்றலுடையதாக மேம்படுத்துவதற்காக மீளமைப்புச் செய்யப்பட்டமையும் காணப்பட்டன. கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு உதவுதொகை வழங்குவதனால் ஏற்படும் அரசாங்க வரவுசெலவுத்திட்ட சுமையினை தவிர்க்கும் பொருட்டு கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் பணிவழங்கலை மேம்படுத்துவதற்காகவும் அதன் படுகடன் சுமையினைத் தீர்ப்பதற்காகவும் 2003 இல் அனைத்தையுமுள்ளடக்கிய மீளமைப்பு நிகழ்ச்சித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. கடன்வழங்கும் நிறுவனங்களுக்கு ரூ.4.4 பில்லியன் தொகை கொண்ட அரசு முறிகளை வங்கித்தொழில் முறைக்கு வழங்கி அரசாங்கம் கூட்டுறவு மொத்த விற்பனையினை பொறுப்பேற்றுக் கொண்டது. நிலையத்தின் பொறுப்புக்களில் ஒரு பகுதி அதற்குப் பதிலாக, கூட்டுறவு

மொத்த விற்பனை நிலையத்திற்குச் சொந்தமான உண்மைச் சொத்துக்கள் அரசாங்கத்திற்கு மாற்றல் செய்யப்பட்டன. அரசுக்கு மாற்றல் செய்யப்பட்ட பொறுப்புக்களை தீர்ப்பனவு செய்வதற்காக இவை உரிமை மாற்றம் செய்யப்படும். மேலும், தனியார்-அரசுத்துறைப் பங்கேற்பினூடாக தனியார்துறை தேர்ச்சியை உட்புகுத்துவதற்காக, சில்லறை வலயமைப்பில் 40 சதவீதமான பங்கும் முகாமைத்துவமும் தனியார் துறைக்கு விற்பனை செய்யப்பட்டன. பல தெரிந்தெடுக்கப்பட்ட தொழில் முயற்சிகளை சீர்திருத்துவதற்காக 2003 இல் அரசுதொழில் முயற்சிகள் சீர்திருத்த ஆணைக்குழுமும், அரசுதொழில் முயற்சிகள் திணைக்களமும் ஒன்றாக இணைந்து தொழிற்பட்டன. இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், 4 தொழில் முயற்சிகளை ஒன்றாக இணைப்பதற்கும், 51 கூட்டுத்தாபனங்களையும் தொழில் முயற்சிகளையும் மீளமைப்புச் செய்வதற்கும், சீர்திருத்துவதற்குமாக தனியானதொரு நிகழ்ச்சித்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. இறுதியாக, பொதுமக்களுக்கு பெருமளவிற்கு நன்மையளிக்காது என எடுத்துக் காட்டப்பட்ட 15 அரசுத்துறை தொழில் முயற்சிகளை பூரணமாக ஆய்வு செய்த பின்னர் ஒடுக்கிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அரசு படுகடன் நிகழ்ச்சித்திட்டத்தை கூடியளவிற்கு சந்தை சார்ந்ததாக செய்யும் பொருட்டும் நடுத்தரத்திலிருந்து நீண்ட காலத்திற்கு படுகடன் சந்தையை அபிவிருத்தி செய்வதற்காகவும் அரசாங்கம் அதன் படுகடன் முகாமைத்துவ உத்திகளைத் தொடர்ந்தது. மேலும், முதனிலை வணிகர்கள் முறையினை மேம்படுத்துவதற்கென பல வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2003 இல் உள்நாட்டு மூலங்களிலிருந்தான கடன்பாட்டுத் தேவைகள் நடுத்தர கால் சந்தை சார்ந்த திறைசேரி முறிகளினூடாகவே பெரும்பாலும் பூர்த்தி செய்யப்பட்டன. 2002 ஆம் ஆண்டினைப் போன்றே அரசாங்கம் உயர்ந்த செலவினைக் கொண்ட படுகடன்களை பதிலீடு செய்வதனையும், சந்தைப்படுத்த முடியாத படுகடன்களை தீர்ப்பனவு செய்வதனையும் தொடர்ந்தும் மேற்கொண்டது. இந்நோக்கத்திற்காக தேவைப்பட்ட நிதிகள் திறைசேரி முறிகளினூடாகப் பெறப்பட்டன. 2003 ஆம் ஆண்டின் மிகக் குறிப்பிடத்தக்க அபிவிருத்தியாதெனில் திறைசேரி முறிகளின் முதிர்ச்சி அமைப்பு விரிவடைந்தமையேயாகும். உள்நாட்டுச் சந்தையிலிருந்து மூலவளத்திற்கான தேவைப்பாடு மிகக்கூடுதலாக வீழ்ச்சியடைந்தமை, திரவநிலைமை மேம்பட்டமை, வட்டி வீதத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க குறைப்பு என்பன திறைசேரி முறிகளின் முதிர்ச்சியமைப்பினை 6 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளுக்கு அதிகரிப்பதற்கு அரசாங்கத்திற்கு தூண்டுதலளிக்கும் சூழலொன்றினை உருவாக்கின. இது உள்நாட்டுப் படுகடனில் நீண்டகால இரண்டாந்தரச்

சந்தையை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற நீண்டகாலத் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் 20 ஆண்டுகள் வரையான அடித்தள அளவாகக் கொள்ளப்பட்ட விளைவு வளைகோட்டினை நிறுவ்வதற்கு உதவியது. அரசு பிணையங்களுக்கான பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைக்கான ஆரம்ப வேலைகள் முடிவடைந்திருப்பது அரசு படுகடனில் இரண்டாந்தரச்சந்தை நடவடிக்கையினை மேம்படுத்தக் கூடிய இன்னொரு முக்கிய நிகழ்வாகவுள்ளது. பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறை 2004 இன் தொடக்கப்பகுதியில் தொழிற்படத் தொடங்கியது.

முதனிலை வணிகர் முறையினை அபிவிருத்தி செய்யும் கொள்கை 2003 இலும் தொடர்ந்தது. இதன்படி, அரசு பிணையங்கள் சந்தையில் தொழிற்படுகின்ற முதனிலை வணிகர்களின் எண்ணிக்கை 10 இலிருந்து 11 இற்கு அதிகரித்தது. மேலும், முதனிலை வணிகர்களின் வரிக்குப் பின்னைய இலாபங்களின் ஒரு பகுதியை மாற்றல் செய்வதன் மூலம் சிறப்பு இடர்நேர்வு ஒதுக்கு நிதியமொன்றினை உருவாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிதியமானது முதனிலை வணிகர் முறையின் பாதுகாப்பு, ஆற்றல் தன்மை மற்றும் உறுதிப்பாடு என்பனவற்றை மேம்படுத்துவதுடன் முதனிலை வணிகர்களின் மூலதனத் தளத்தையும் கட்டியெழுப்பும். முதனிலை வணிகர்களின் ஆகக் குறைந்த மூலதனத் தேவைப்பாடும் 200 மில்லியனிலிருந்து 400 மில்லியனுக்கு உயர்த்தப்பட்டது. ஆகக்குறைந்த மட்டம் முதனிலை வணிகர்கள் முறையின் மீள்எழுச்சியை மேம்படுத்தும் பொருட்டு 2005 இன் நடுப்பகுதிக்கு முன்னதாக ரூ.450 மில்லியனுக்கு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறைசேரி உண்டியல்/முறிகளின் ஏலங்களில் முதனிலை வணிகர்களின் ஆகக்குறைந்த கோரல்தொகை மட்டம் 15 சதவீதத்திலிருந்து 10 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது. தெரிந்தெடுக்கப்பட்ட அடித்தள அளவாகக் கொள்ளப்படுவதற்கான உறுதியான இருவழி விலைக்குறிப்பீட்டு (விலைக்குறிப்பீடும் வழங்கல் விலைகளும்) தேவைப்பாடு, நடுத்தர மற்றும் நீண்டகால சந்தையின் திரவத்தன்மையினை மேம்படுத்துவதற்காக விரிவாக்கப்பட்டது. பிணையங்களையும், கணக்கீட்டு முறைகளையும் மதிப்பீடு செய்யும் முறைகள் முறையே உண்மையான கொள்வனவு விலைகளையும் கொடுக்கல் வாங்கல்களின் (மீள் கொள்வனவு/ நேர்மாற்று மீள்கொள்வனவு) வர்த்தகப் பயனுறு தாக்கத்தையும் பிரதிபலிக்கின்ற விதத்தில் திருத்தியமைக்கப்பட்டன.

1987 ஆம் ஆண்டு அரசியல் யாப்பிற்கு செய்யப்பட்ட 13 ஆவது திருத்தத்தின் கீழ் தற்போதுள்ள மத்திய அரசாங்கத்துடனான அதிகாரப் பங்கீட்டு முறையின் கீழ் நிறுவப்பட்ட மாகாணசபைகளின்

சிறப்புக்குறிப்பு 14

புதிய அரசு நிதிப் புள்ளிவிபர முறைமை

அரசு தொழிற்பாடுகள் தொடர்பான தரவு ஒழுங்கமைப்பு/ தொகுப்பு பற்றிய பெரும்பாலான நாடுகளின் பாவனையிலுள்ள இப்போதைய முறைமையானது பன்னாட்டு நாணய நிதியத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட 1986 ஆம் ஆண்டின் அரசு நிதிப்புள்ளிவிபரக் கையேட்டை அடிப்படையாகக் கொண்டதாகும். அப்போதிருந்தே அரசு நிதிசார் தொழிற்பாடுகள், அரசிறைப் பகுப்பாய்வு பேரண்டப் பொருளாதாரப் புள்ளிவிபரங்கள் என்பவற்றில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கும் மேலாக, காசுக் கொடுக்கல் வாங்கல்களானவை அரசிறைச் செயற்பாடுகளின் நேர அட்டவணை மற்றும், பொருளாதாரத்தில் அவற்றின் தாக்கம் என்பவற்றைக் கருத்தில் கொள்ளாததால், அரசால் இப்பொழுது பின் பற்றப்பட்டுவரும் காசு அடிப்படையிலான கணக்கீட்டு முறைக்குப் பதிலாக அட்டுறு அடிப்படையிலான கணக்கீட்டு முறையைப் பதிலீட்டு செய்யுமாறு அதிகளவு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. இப்போதைய முறைமையில் ஐந்தொகை தயாரிக்குமாறு அரசு கோரப்படாமையால், புதிய முறைமையானது இதனை அரசாங்க கணக்கீட்டு முறைமைகளில் ஒரு முக்கிய பாகமாக ஆக்கியுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, பன்னாட்டு நாணய நிதியம் தனது அங்கத்துவ நாடுகளுக்கான புதிய அரசு நிதிப்புள்ளிவிபரக் கையேடு -2001இனை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய முறைமையின் முக்கிய விடயங்கள் கீழே கருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.

புதிய முறைமையின் நோக்கங்கள்

புதிய அரசு நிதிப் புள்ளிவிபர முறைமையின் முக்கிய நோக்கம் யாதெனில், அரசிறைக் கொள்கையை விசேடமாக மத்திய அரசுதுறையின் செயற்பாடுகளை பகுப்பாய்வு செய்வதற்கும் மற்றும் மதிப்பீடு செய்வதற்கும் ஏற்ற பூரணமான கோட்பாட்டு ரீதியானதும் கணக்கீட்டு முறையிலுமான வேலைத்திட்டத்தை ஏற்படுத்துவதேயாகும். இதன்படி, இவ் வேலைக் கட்டமைப்பானது அரசு தொழிற்பாடுகள் தொடர்பான பாய்ச்சல்களையும், இருப்புக்களையும் ஒருங்கிணைக்கும் உள்ளகத் தொடர்புடைய புதிய கூற்றுத்தொகுதியை உள்ளடக்குகிறது. அரசு நிதிப் புள்ளிவிபரக் கையேடு-2001 இன் மற்றுமோர் நோக்கம் என்னவெனில், தொடர்ந்தேர்ச்சியான புள்ளிவிபர பகுப்பாய்வினை

இலகுபடுத்தும் வகையில் சென்மதி நிலுவை தேசிய கணக்குகள், பணம், வங்கியிடல் போன்ற ஏனைய பேரண்டப் பொருளாதாரப் பகுப்பாய்வு முறைகளுடன் அரசு இணக்கப்பாடு கொண்டிருத்தலே யாகும். புதிய முறைமை காசுக் கொடுக்கல்வாங்கல் அல்லாத (நிலையான மூலதன நுகர்வ போன்ற) அட்டுறுக் கணக்கீட்டின் கீழான கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பான விடயங்களை கையாள்வதில் எடுத்தியம்பும். இது அரசு நிதிப் புள்ளிவிபரக் கையேடு-1986 திட்டமுறையியல் (நிதிசாரா அரசுதொழில் முயற்சிகளின் அரசு விற்பனை போன்ற) ஏனைய பொருளாதார பாய்ச்சல்கள் (கட்டிடங்கள் மற்றும் நிதிசாரா அரசு தொழில்முயற்சிகளின் பெறுமதி மாற்றங்கள்) அநிபுகை-1986 திட்டமுறையியல் என்பதில் உள்ளடக்கப்படாத ஏனைய விடயங்கள் (வெளிப்புற நிகழ்தகு பொறுப்புக்களின் நிகழுகை) என்பவற்றிலுள்ள வகுப்பாக்கக் குறைபாடுகட்கும் பரிசாரம் காணும். புதிய முறைமையானது முன்னைய முறைமையை விட அதிகளவு அரசு நிதிச்சுருக்க நிலுவைகளைக் கொண்டிருக்கின்றமையால், இது பேரண்டப் பொருளாதார பகுப்பாய்வுக்கும் பேருதவியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்தொகை மற்றும் ஏனைய பொருளாதார பாய்ச்சல்கள் என்பவற்றின் உள்ளடக்கமும் நிலைமையின் கொள்கையை மதிப்பிடுவதற்கும் அரசு நடவடிக்கைகளின் அரசிறை நிலைத்து நீடித்திருக்கும் தன்மையை அளப்பதற்கான மிகவும் பூரணமானதும் ஒருங்கிணைக்கப்பட்டதுமான முறைமையை வழங்கும்.

முக்கிய அம்சங்கள்

அரசு நிதிப் புள்ளிவிபரக் கையேடு-2001 ஆனது, ஒரே சீரான தேசிய கணக்கீட்டு முறைமையைப் பின்பற்றவென உலக நாடுகளால் அறிமுகப் படுத்தப்பட்ட தேசிய கணக்கு முறைமையில் வரையறுக்கப்பட்டவாறு மத்திய அரசின் நடவடிக்கைகளை உள்ளடக்குகின்றது. (இது மத்திய அரசாங்கம், மாநில/மாகாண அரசுக்கள், உள்ளூராட்சி மன்றங்கள் என்பவற்றையெல்லாம் உள்ளடக்குகிறது) இம்முறைமை அரசாங்க தொழிற்பாடுகளின் இருப்புக்கள் (சொத்துக்களும் பொறுப்புக்களும்) மற்றும் பாய்ச்சல்கள் (கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பொருளாதாரப் பாய்ச்சல்கள்) என்பன பற்றிய உள்ளகத் தொடர்புடைய கூற்றுத்

சிறப்புக்குறிப்பு 14 (தொடர்ச்சி)

தொகுதிகளுக்கான திரட்டலையும் அறிவிக்கப்படும் முறைமையையும் வேண்டிநிற்கின்றது. இருப்புக்களையும் பாய்ச்சல்களையும் பதியப்படுவதற்கென இரட்டைப் பதிவீட்டுக் கணக்குமுறை பயன்படுத்தப்படுகிறது. பரிமாற்றப்படுவதன் மூலம்; உருமாற்றப்பட்டதன் மூலம் அல்லது கடன் முழுவதும் தீர்க்கப்பட்டதன் மூலம் பொருளாதாரப் பெறுமதி உருவாக்கப்பட்டால் பாய்ச்சல்கள் அததுறு அடிப்படையில் பதியப்படுகின்றன. கொடுக்கல்வாங்கல்களும் இருப்புக்களும் சந்தை விலைகளில் விலை மதிப்பீடு செய்யப்படுகின்றன. இருப்புக்கள் என்பது குறிப்பிட்ட ஒரு காலத்தின்போது சொத்துக்களையும் பொறுப்புக்களையும் அலகுசனாக வைத்திருத்தல் என வரையறை செய்யப்பட்டுள்ளன¹. ஒரு அலகின் பெறுமதி மொத்தச் சொத்துக்களிலிருந்து மொத்தப் பொறுப்புக்களைக் கழித்துப் பெறப்படுகின்றது.

பகுப்பாய்வு வேலைத்திட்டம்²

இவ்வேலைத்திட்டம் முன்று முக்கிய நிதிசார் கூற்றுக்களைக் கொண்டுள்ளது.

- 1) அரசு தொழிற்பாடுகளின் கூற்று.
- 2) ஏனைய பொருளாதாரப் பாய்ச்சல்களின் கூற்று.
- 3) ஐந்தொகை

இவற்றிற்கும் மேலாக "மூலங்களின் கூற்றுக்களும் காசு பயன்பாடுகளும்" என்பது திரவத்தன்மை தொடர்பான தகவலை வழங்குவதற்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

1. அரசு தொழிற்பாடுகள் பற்றிய கூற்று

வருமானம், செலவினங்கள்³, நிதிசாராச் சொத்துக்கள், நிதிசார் சொத்துக்களும், பொறுப்புக்களும் தொடர்பான மத்திய அரசின் கொடுக்கல்வாங்கல்கள் இக்கூற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இக்கூற்று காசுப்பாய்ச்சல் இடம்பெற்றுள்ளதா அல்லது இடம்பெற இல்லையா என்பது பற்றிக் கருத்திற்கொள்ளாது, கணக்கீட்டுக் காலத்தின் போதான மத்திய அரசினால்

மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் பற்றிச் சுருக்கமாகக் காட்டுகின்றது. இக்கூற்றில் மத்திய அரசு துறையில் மத்திய பெறுமதி தொடர்பாகவும் அரசிறைக் கொள்கையின் செயற்படுத்துகை மற்றும் அது வைத்திருக்கும் சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பாகவும் அரசிறைக் கொள்கையின் தாக்கம் பிரதிபலிக்கப்பட்டுள்ளன. கொடுக்கல்வாங்கல்கள் அவை தேறிய பெறுமதியை அதிகரித்துள்ளனவா (வருமானம்) தேறிய பெறுமதியைக் குறைத்துள்ளனவா (செலவினங்கள்), நிதிசாராச் சொத்துக்களின் இருப்புக்களை மாற்றியுள்ளனவா (மூலதனச் சொத்துக்கள்) அல்லது நிதிசார் சொத்துக்களின் இருப்பை அத்துடன்/அல்லது பொறுப்பை (நிதியிடல்) மாற்றியுள்ளனவா என்பதன் அடிப்படையிலேயே பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

2. ஏனைய பொருளாதாரப் பாய்ச்சல்கள் தொடர்பான கூற்று

இக்கூற்று அரசின் நிதிசார் நிலைமையில் செல்வாக்குச் செலுத்தும் விடயங்களை (அரசு தொழிற்பாடுகள் தவிர்ந்த) பதிவு செய்கிறது. இது சொத்துக்கள், பெறுமதிகள் போன்றவற்றின் பெறுமதி களைப் பாதிக்கும் ஏனைய பொருளாதாரப் பாய்ச்சல்கள் பற்றிச் சுருக்கிக்காட்டுகிறது. விலை மாற்றங்கள், செலாவணி வீத மாற்றங்கள், படுகடன் பதிவழிப்புக்கள், பெருந் தீங்குபயக்கும் இழப்புக்கள் (போர்கள், பூமிநடுக்கங்கள்) போன்றவை அத்தகைய விடயங்களுக்கான ஒரு சில உதாரணங்களாகும். மாற்றங்களுள் விலை தாக்கங்கள் சாரணமாக சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பவற்றின் பெறுமதியும் மற்றும் தேறிய பெறுமதி என்பவற்றைப் பாதிக்கும் மாற்றங்கள் "வைத்திருக்கும் இலாபங்கள்/இழப்புக்கள்" என்றழைக்கப்படும். ஏனையவை ஏனைய அளவு மாற்றங்கள் எனக் கருதப்படுகின்றன.

3. ஐந்தொகை

அரசு பிரிவுகளுக்குச் சொந்தமான நிதிசார் மற்றும் நிதிசாரா ஆகிய இரு வகைச் சொத்துக்களையும் அவற்றின் பொறுப்புக்களையும் மற்றும் முழு மத்திய

1. தற்போதைய முறைமையில், அரசின் வெளிநிற்கும் படுகடனின் நியதிகளில் மட்டுமே பொறுப்புக்கள் பதியப்பட்டிருக்கையில், கொடுக்கல்வாங்கல் தவிர்ந்த அரசின் நிதியியல் நிலைமைக்கு ஏற்படும் மாற்றங்கள் உள்வாங்கப்படுவதில்லை.

2. சுட்டமைப்பின் விரிவாக்கம் வரைபடம் ஒன்றில் தரப்படுகையில், சுட்டமைப்பில் உருவாக்கப்படும் நிலுவைகள் அட்டவணை I இல் சுருக்கமாக தரப்பட்டுள்ளன.

3. 1988 முறைமையிலான செலவினம் 2001 முறைமையில் 'செலவு' என மீள்பெயரிடப்பட்டுள்ளது. இவ்வரவில் கணம் மாற்றத்தின் முக்கிய தன்மை யாதெனில் பின்னையது 'நிதிஅல்லாச் சொத்துக்கள் தொடர்பான கொடுக்கல்வாங்கல்களை' நிலையான சொத்துக்களின் கொள்வனவு மற்றும் இருப்புக்களினான மாற்றங்கள் போன்றன) உள்ளடக்கப்படவில்லை.

சிறப்புக்குறிப்பு 14 (தொடர்ச்சி)

அரசு துறையின் தேரிய பெறுமதியையும் ஐந்தொகை உள்ளடக்குகின்றது. சகல சொத்துக்களும் பொறுப்புக்களும் அந்தக் கால சந்தை விலைகளில் மதிப்பிடப்பட வேண்டும்.

4. மூலங்கள் மற்றும் காசுப் பயன்களின் கூற்று

அரசு நிதிப் புள்ளிவிபரக் கையேடு-2001 முறைமை அட்டுறு கணக்கீட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளபோதிலும், மூலங்கள் மற்றும் காசுப்பயன்பாடுகளின் கூற்று மத்திய அரசு துறையின் காசுப் பிறப்பாக்கம் மற்றும் பயன்பாட்டை இனம் காணும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும். காசு பெறப்படும்போதே கொடுக்கல்வாங்கல்கள் கணக்கில் உள்வாங்கப்படுகின்றன. அரசின் நடைமுறைத் தொழிற்பாடுகள் மூலம் பெறப்பட்ட காசு, நிதியல்லா சொத்துக்களிலான கொடுக்கல்வாங்கல்கள் காசு தவிர்ந்த நிதியியல் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களிலான கொடுக்கல்வாங்கல்கள் என்பன இக்கூற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புதிய முறைமை நிலுவைகள்

புதிய அரசு நிதிப் புள்ளிவிபரக் கையேட்டு முறைமை பல முக்கிய நிலுவைகளையும் ஏனைய மீதிகளையும் 1ஆம் அட்டவணையில் தரப்பட்டவாறு உள்ளடக்கியுள்ளது. இம்மீதிகள் பேரண்டப் பொருளாதார பகுப்பாய்வுக்குப் பயன்படுத்தப்படலாம்.

புதிய முறைமையை நோக்கிய புலம்பெயர் வழிமுறை

புரணமாக ஒருங்கிணைக்கப்பட்ட அரசு நிதிப் புள்ளிவிபர முறைமையின் நடைமுறைப்படுத்தல் மிகவும் நீண்ட காலத்தை எடுப்பதுடன் கணிசமானளவு வளங்கள், அரசிறைத் தரப்பு பகுப்பாய்விலான முக்கிய மாற்றங்கள் மற்றும் புதிய முறைமையில் முன்மொழியப்பட்ட அத்துறையை அடிப்படையாகக் கொண்ட முறைமையுடன் ஒத்துப்போகக்கூடிய கணக்கீட்டு முறைமைகளை வலியுறுத்துவதையும் வேண்டி நிற்கின்றன. தேவைப்படும் காலஅளவு மற்றும் புதிய முறைமையை பின்பற்றுதலிலான முன்னேற்றம் என்பன தனிப்பட்ட நாடுகளுக்கு குறித்துரைக்கப்பட்ட தேவைகள் மற்றும் சூழ்நிலைகளில் தங்கியுள்ளன. எவ்வாறாயினும், பன்னாட்டு நாணயநிதியம் இத்திட்டத்தைச் நடைமுறைப்படுத்து


வதற்கான வழிகாட்டல்களை வழங்குவதற்கு "புலம்பெயர் வழிமுறை" எனும் கோட்பாட்டை அறி முகப்படுத்தியுள்ளது. முக்கிய நடைமுறைகள் திட்டமிடல், அங்கீகாரம் அளித்தல் மற்றும் பகுப்பாய்வு ஐந்தொகைகளின் திரட்டல் மற்றும் அட்டுறு கணக்கீட்டில் பல்வேறு சட்டங்களிலான நடைமுறைப் படுத்தல் போன்ற அரசு நிதி புள்ளிவிபர முறைமை 2001 இன் பலதரப்பட்ட அம்சங்களை நடைமுறைப் படுத்தல் என்பவற்றை உள்ளடக்குகிறது. ஒவ்வொரு தனிப்பட்ட நாட்டிலான முன்னேற்றத்தின் வேகம் மற்றும் நிலைமையைப் பொறுத்து ஒன்றோ அல்லது பல நடவடிக்கைகளோ ஒரே நேரத்தில் இடம் பெறலாம்.

இலங்கையின் புலம்பெயர் வழிமுறை

ஏனைய நாடுகளைப் போலவே, இலங்கையும் புதிய திரட்டல் மற்றும் அறிக்கையிடும் செய்முறையில் முறைமைக்கு மாறும் செயல்முறையில் ஈடுபட்டுள்ளது. எனினும் இச்செயற்பாடுகளுக்காக 2003 ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய 5 ஆண்டுகள் தேவைப்படும். இச்செயற்பாடானது இறைத்தரவை மீள்பகுப்பாய்வு செய்தல், கணக்கீட்டு முறைமையை மாற்றல் (அட்டுறு அடிப்படையிலான கணக்கீட்டு முறைமையை நோக்கிய நகர்வு) சட்டரீதியான நடைமுறைகளை மாற்றுதல், ஐந்தொகையில் உள்ளடக்கப்பட வேண்டிய சொத்துக்களை இனங்காணல், சொத்துக்களை விலைமதிப்பீடு செய்தல் மற்றும் திரட்டல் ஊழியர் பயிற்சி போன்றவற்றை உள்ளடக்கும். இலங்கை 2002 இற்கான தற்போதைய காசு அடிப்படையிலான அரசிறைத் தரவை ஏற்கனவே புதிய பகுப்பாய்வின்படி பகுப்பாய்வு செய்துவிட்டது. இத்தகவல் பன்னாட்டு நாணய நிதியத்தின் அரசாங்க நிதிப் புள்ளிவிபர ஆண்டறிக்கை - 2003 இல் பிரசுரிக்கப்படும்.

உசாத்துணை

1. அரசாங்க நிதிப் புள்ளிவிபரக் கையேடு-பன்னாட்டு நாணய நிதியம்-2001
2. ரொபியால் எம் விக்சின்ஸ், 2001 இன் அரசு நிதிப்புள்ளிவிபர கையேட்டிற்கு 1986 இன் அரசு நிதிப் புள்ளிவிபர கையேட்டு தரவின் பகுப்பாய்வு, அரசுநிதி புள்ளிவிபர கையேடு 2001 இன் இணைப்பதிப்பு, பன்னாட்டு நாணய நிதியம் 2002, ஒத்தோபர்.



சிறப்புக்குறிப்பு 14 (தொடர்ச்சி)			
அட்டவணை 1 அநிப 2001 பகுப்பாய்வ நிலுவைகள்			
மூலாதார ஆவணம்	மீதியின் / விடயத்தின் பெயர்	மூலத்தின் வழிமுறை	குறிப்புகள்
அரச தொழிற்பாடுகளின் கூற்று	தேறிய/ மொத்த தொழிற்பாட்டு நிலுவைகள் (NOB/GOB)	தேதொம்-வருமானம் கழி செலவீனம் மொதொம்-அரசிறை நிலையான மூலதன நுகர்வு தவிரந்த செலவு	இக் காலத்தின் போதான கொடுக்கல் வாங்கல்களினால் அரசின் தேறிய பெறுமதியின் மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது. இது அரச தொழிற்பாடுகளின் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய தன்மையின் அளவையுமாகும்.
	தேறியவழங்கல் (+)/ பெறுகை (-) (தேவமீ)	தேறிய தொழிற்பாட்டு நிலுவையில் இருந்து தேறிய நிதிசாராச் சொத்துக்கள் சம்பாதிப்பை கழித்து	ஏனைய பொருளாதாரத்தில் அரச நடவடிக்கையாலான நிதிசாரா தாக்கத்தைக் குறிக்கிறது.
ஏனைய பொருளாதாரப் பாய்ச்சல்களின் கூற்று	ஏனைய பொருளாதார பாய்ச்சல்கள் காரணமாக தேறிய பெறுமதியிலான மாற்றம்	நிதிசாரா/நிதிசார் சொத்துக்களிலும் பொறுப்புக்களிலும் ஏற்பட்ட மாற்றங்களின் மொத்தப் பெறுமதி	கொடுக்கல்வாங்கல்கள் தவிரந்த தேறிய பெறுமதியிலான மாற்ற அளவை பிரதிபலிக்கிறது.
ஐந்தொகை	தேறிய பெறுமதி நிலை	சகல சொத்துக்களின் மொத்தப் பெறுமதி கழி சகல பொறுப்புக்களின் மொத்தப் பெறுமதி	ஒரு துறையின்/ அலுவல் கடன்தீர்ச்சத்தியை மதிப்பிடப் பயன்படுத்தப்படக்கூடிய முக்கிய அளவை.
	தேறிய நிதிசார் பெறுமதி	சகல நிதிசார் சொத்துக்களின் மொத்தப் பெறுமதிகளிலிருந்து எல்லாப் பொறுப்புக்களினதும் மொத்தப் பெறுமதியைக் கழித்து	அரசின் நிதிசார் பெறுமதியை இனங்காண உதவுகிறது.
	தேறிய பெறுமதி நிலையில் மாற்றம்	காலப்பகுதியில் இடம்பெற்ற மாற்றம்	அரச தொழிற்பாடுகளின் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய தன்மையைப் பிரதி பலிக்கிறது. கொடுக்கல் வாங்கல் செய்யப்படாத(ஏனைய பாய்ச்சல்களை உள்ளடக்கியபோதும்) தேறிய தொழிற்பாட்டு நிலுவையை விட இது அதிகளவு காட்டும் திறனைக் கொண்டது.
	தேறிய நிதிசார் பெறுமதியில் மாற்றம்	காலப்பகுதியில் இடம்பெற்ற மாற்றம்	அரச நிதிசார் நடவடிக்கைகள் பற்றிய பகுப்பாய்வில் பிரயோசனமானது.
மூலங்கள் மற்றும் காசுப் பயன்பாட்டின் கூற்று	காக மிகை/ குறைவு	தொழிற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தான தேறிய காசு உட்பாய்ச்சல் அத்துடன் நிதிசாரா சொத்துக்களிலான முதலீடுகளிலிருந்தான தேறிய காசு வெளிப்பாய்ச்சல்கள்.	அரச தொழிற்பாடுகளின் காசுப் பாய்ச்சல்கள் அளவிடப் படலாம்.
	காக இருப்பிலான தேறிய மாற்றம்	காகமிகை/ குறைவு மற்றும் நிதி நடவடிக்கைகளிலிருந்தான காசுப்பாய்ச்சல்களைக் கூட்டிய.	

1. தேதொம்/ மொதொம்/தேவமீ மற்றும் காசு மற்றும் காசு மிகை/ குறைவு என்பன முக்கிய அரச நிதிப்புள்ளிவரவு நிலுவைகளாகக் கணிக்கப்படுகின்றன.

தொழிற்பாடுகள் 2003 இலும் தொடர்ந்தன. மாகாணசபைகள் முறையின் செலவினக் கடப்பாடுகளை ஈடுசெய்வதற்கு உருவாக்கப்பட்ட அரசிறை உருவாக்க அதிகாரங்கள் அவற்றின் செலவினக் கடப்பாடுகளை ஈடுசெய்ய போதுமானதாக இல்லாமையினால் மாகாணசபைகள் பற்றாக்குறையினை நிதியிடுவதற்கு தற்போதைய இடைவெளி நிரப்பும் அணுகுமுறையின் கீழ் மத்திய அரசாங்கத்தின் மீதே தங்கியிருக்க

வேண்டியுள்ளன. கொடை அமைப்பினூடான மத்திய அரசாங்கத்தின் நிதியிடல் ஒழுங்குகளிலுள்ள பலயினங்கள் மத்திய அரசாங்கத்தினதும், மாகாண சபைகளினதும் அரசிறைச் செயலாற்றத்திலேயே தங்கியிருக்கும். மத்தியில் அரசிறைச் சேகரிப்பில் காணப்பட்ட நழுவுல்கள் மாகாணசபைகளினால் அவர்களது ஆண்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டங்களில் திட்டமிடப்பட்ட ரூபாவில் நிதியிடப்படும் முதலீட்டு

நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தியமை 2003 இலும் தொடர்ந்தன. மேலும், மாகாண சபைகளின் தொழிற்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்தி கண்காணிப்பதற்கு போதியளவு சட்ட வலுவூடன், பொருத்தமான நிறுவன ரீதியான அமைப்பொன்று ஏற்படுத்தப்படாமையானது மத்திய அரசாங்கத்துடனான பலயினமான உறவு முறைக்கு மிக முக்கியமானதொரு காரணமாகவுள்ளது. 13 ஆவது திருத்தத்தின் கீழ் நிதித்தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்காக நிறுவப்பட்ட நிதி ஆணைக்குழு விற்கு போதுமான சட்ட வலு வழங்கப்பட்டிருக்கவில்லை. எதிர்காலத்தில் உயர்ந்தளவு இறைப் பரவலாக்கத்திற்கு நாடு திட்டமிட்டு வருவதனால் வலுவான கண்காணிப்பு முறையொன்றை நிறுவுவது இன்றியமையாததாகும்.

8.2 வரவு செலவுத்திட்ட வெளிப்பாடு

இறை முகாமைத்துவ பொறுப்பாண்மைச் சட்டத்தின் கீழ் எதிர்பார்க்கப்பட்டவாறு, இறைத்திரட்சி செயற்பாடு 2003 இல் மேலும் முன்னேற்றங்கண்டது. மொத்த வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையானது 2001 இன் 10.8 சதவீதத்திலிருந்தும் 2002 இன் 8.9 சதவீதத்திலிருந்தும் மொ.உ.உ உற்பத்தியின் 8.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அரசிளையில் நடுவல்கள் காணப்பட்டபோதும், செலவினத்தில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க குறைப்புக்கள் மொத்தப் பற்றாக்குறையினை குறைப்பதற்கு அரசாங்கத்தினை இயலச்செய்தன. இம்முன்னேற்றத்திற்கு வட்டிக் கொடுப்பனவுகள் உட்பட மீண்டெழும் செலவினம் கட்டுப்படுத்தப்பட்டமையே முழுக்காரணமாகும். எனினும், அடையப்பட்ட பற்றாக்குறையானது 2003 வரவுசெலவுத்திட்டத்தின் ஆரம்ப இலக்கான மொ.உ.உ உற்பத்தியின் 7.5 சதவீதத்திலும் பார்க்க மொ.உ.உ உற்பத்தியின் 0.5 சதவீதத்தால் இன்னமும் உயர்வாகவே காணப்பட்டது. வரி/ மொ.உ.உ உற்பத்தி விகிதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தமை இவ்விலகிச்சென்ற தன்மைக்கு பொறுப்பாக இருந்ததுடன் இது, இறை முகாமைத்துவ பொறுப்பாண்மைச் சட்டத்தின் கீழ் எதிர்பார்க்கப்பட்ட குறித்துரைக்கப்பட்ட காலஅட்டவணைக்குள் இறைத்திரட்சி இலக்குகளை எய்துவதற்கு வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கினை மாற்றியமைப்பதற்கான அவசிய தேவையை எடுத்துக்காட்டுதாகவுள்ளது.

முன்னேற்றங்கண்ட இறைத்தொழிற்பாடுகளைத் தொடர்ந்து நடைமுறையாண்டின் பேரண்டப் பொருளாதாரத்தின் மீதான இறைத்தொழிற்பாடுகளின் தாக்கத்தினைக் குறிக்கும் அடிப்படைப் பற்றாக்குறையும் அரசின் குறைச்சேமிப்பின் மட்டத்தினை அளவிடுகின்ற நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையும் 2003இல் குறிப்பிடத்தக்களவிற்கு மேம்பட்டன. வட்டியல்லா மீண்டெழும் செலவினத்தையும், முன்னுரிமையல்லா மூலதன செலவினத்தையும் கட்டுப்படுத்துவதற்கு அறிமுகப்

படுத்தப்பட்ட வழிமுறைகளின் விளைவாக அடிப்படைப் பற்றாக்குறையானது தொடர்ந்து இரண்டாவ தாண்டாகவும் மொ.உ.உ உற்பத்தியின் 0.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அதே போக்கினைத் தொடர்ந்து நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை இரண்டாவ தாண்டாகவும் மொ.உ.உ உற்பத்தியின் 3.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அரசின் குறைச் சேமிப்புக்களில் ஏற்பட்ட இம்முன்னேற்றம், வட்டிச்செலவு மற்றும் வட்டியல்லா மீண்டெழும் செலவுகள் ஆகிய இரண்டிலும் ஏற்பட்ட குறைப்புக்களின் பெறுபேறாகும். வட்டிக் கொடுப்பனவில் ஏற்பட்ட விரைவான வீழ்ச்சியின் காரணமாக அடிப்படைப் பற்றாக்குறை நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையிலும் பார்க்க கூடுதலாக வீழ்ச்சியடைந்தது. எனினும், இவ்விறைக் கூட்டுக்களில் ஏற்பட்ட முன்னேற்றம் இலக்கிலும் பார்க்க குறைவாக இருந்தமைக்கு வரி அரசிளையில் ஏற்பட்ட குறிப் பிடத்தக்க வீழ்ச்சியே காரணமாகும்.


அட்டவணை 8.1
முக்கிய இறை நிலைமைகள்

விடயம்	2001	2002	2003 வரவு செலவுத் திட்டம்	2003 தற்காலிக மாணவ	2004 வரவு செலவுத் திட்டம்
நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை	-4.9	-4.4	-2.3	-3.3	-1.3
ஆரம்பப் பற்றாக்குறை	-4.1	-1.6	-0.2	-0.9	-0.8
திரண்ட பற்றாக்குறை	-10.8	-8.9	-7.5	-8.0	-6.8
அரசுதறை திரண்ட பற்றாக்குறை	-11.0	-9.0	-7.1	-7.9	-6.5

மூலங்கள்: நிதி அமைச்சு
இலங்கை மத்திய வங்கி

மத்திய அரசு மற்றும் அரச நிதியல்லா கூட்டுத்தாபனங்கள் என்பனவற்றை உள்ளடக்கிய அரசுதறைப் பற்றாக்குறை மொ.உ.உ உற்பத்தியின் 7.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அரச நிதியல்லா கூட்டுத்தாபனங்களில் ஏற்பட்ட மேம்பட்ட செயலாற்றமானது (மொ.உ.உ உற்பத்தியின் 0.1 சதவீதம் கொண்ட பற்றாக்குறைக் குறைப்பு) பொதுவான மேம்பாட்டிற்கும் பங்களித்தது. 2003 இல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சபை மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் என்பன வங்கித்தொழில் முறைக்கான அவற்றின் பொறுப்புக்களைக் குறைத்துக் கொண்டன. தன்னியக்க விலையிடல் சூத்திரம் மற்றும் மேம்பட்ட நிதியியல் முகாமைத்துவம் என்பனவற்றைப் பின்பற்றியதன் காரணமாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2002 இல் வங்கித்தொழில் முறைக்கான அதன் பொறுப்புக்களைக் குறைக்கக் கூடியதாயிருந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இவ்வபாயங்களும், தனியார் மயமாக்கல் பெறுகைகளில் ஒரு பகுதி பெறப்பட்டமையும் 2003 இல் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதன் பொறுப்புக்களை மேலும்

குறைக்க உதவின. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வங்கித்தொழில் முறைக்கான அதன் பொறுப்புக்களை கடந்த இரு ஆண்டுகளிலும் ரூ.3.8 பில்லியனாக குறைத்துக் கொண்டது. 2003 இல் கூ.மொ.விற்பனை நிலையம் அதன் வர்த்தக ஆற்றலை மேம்படுத்துவதற்காக அதன் மீளமைப்பு நிகழ்ச்சித் திட்டங்களைத் தொடங்கியது. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், அதன் விற்பனை வலயமையில் ஒரு பகுதி தனியார் மயமாக்கப்பட்டதுடன் அரசாங்கம் திறைசேரி முறிகளை வழங்கியதன் மூலம் வங்கித்தொழில் முறைக்கான அதன் பொறுப்புக்களில் ஒரு பகுதியை (ரூ.4.4 பில்லியன்) தீர்ப்பளவு செய்தது. 2003 இல் கூ.மொ.விற்பனை நிலையத்தின் வங்கித்தொழில் முறைக்கான பொறுப்புக்களின் மொத்தக்குறைப்பு ரூ.5.1 பில்லியனாக விளங்கியது. 2003 இல் இலங்கை மின்சபை வங்கித்தொழில் முறைக்கான அதன் பொறுப்புக்களை ஏறத்தாழ ரூ.1 பில்லியனாக குறைத்துக் கொள்ளக்கூடியதாக இருந்தமை இவ்வாண்டில் நிலவிய சாதகமான வானிலை நிலைமைகளை பிரதிபலிப்பதாகவுள்ளது. எனினும், வங்கித்தொழில் முறைக்கான மற்றைய அரசு நிதியல்லா கூட்டுத்தாபனங்களின் பொறுப்புக்கள் 2003 இல் ஏறத்தாழ ரூ.0.4 பில்லியனாக அதிகரித்தன. முக்கிய அரசுதுறை தொழில் முயற்சிகளில் அவற்றின் தொழிற்பாட்டு விளைத்திறனையும் வர்த்தக ரீதியான ஆற்றலையும் மேம்படுத்துவதற்கு சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டங்களை விரைவுபடுத்துவது மிக அவசியமானதாகும்.



1990 களின் தொடக்கத்திலிருந்து காணப்படும் போக்கினைத் தொடர்ந்து, மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்த அரசுறை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து 2003 இல் 15.7 சதவீதத்தினை அடைந்தது. 2003 இல் அரசுறை இலக்கு மொ.உ. உற்பத்தியின் 17.1 சதவீதமாக அமைந்து அரசுறை நடுவல் மொ.உ.உற்பத்தியின் 1.4 சதவீதத்திற்கு சமமாக

இருந்தமையை (ரூ.27 பில்லியன்) எடுத்துக்காட்டியது. அரசுறை/ மொ.உ.உற்பத்தி விகிதத்திலான வீழ்ச்சிக்கு 2003 இல் வரி/ மொ.உ.உற்பத்தி விகிதம் 13.2 சதவீதத்திற்கு குறைவடைந்தமையே முழுக்காரணமாக இருந்தது. வரி அரசுறையில் ஏற்பட்ட மொத்த நடுவல் ஏறத்தாழ ரூ.33 பில்லியனுக்கு சமமாக இருந்தது (மொ.உ. உற்பத்தியில் 1.9 சதவீதம்). வரி/ மொ.உ.உற்பத்தி விகிதத்தில் காணப்பட்ட வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கினை மாற்றுவதற்காக 2003 வரவு செலவுத்திட்டத்தில் அரசுறையை அதிகரிப்பதற்காக தொடரான வழிமுறைகள் கவனத்திலெடுக்கப்பட்ட போதும் அரசாங்கத்தினால் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை எய்த முடியவில்லை. வரிச்சேகரிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி பெறும்திசேர் வரியிலும் வருமான வரியிலும் பெருமளவாகக் காணப்பட்டது. மற்றைய வரிகள் இலக்கில் காணப்பட்டன. 2003 இல் பெறுமதிசேர் வரிச்சேகரிப்பில் நடுவல் ஏற்பட்டமைக்கு பரந்தளவு விலக்களிப்பு, மீளளிப்பு முறையினூடான வரி ஒழுக்குகள், வரி நிருவாகத்திலான விளைத்திறனின்மை, பெறுமதிசேர் வரி அமைப்பினை வடிவமைப்பதில் காணப்பட்ட பலயீனங்கள் என்பன வற்றை முக்கிய காரணங்களாக எடுத்துக்காட்டலாம். வரி வீதங்களில் செய்யப்பட்ட குறைப்பு, முதலீட்டுச் சீராக்கம், வரி மன்னிப்பு மற்றும் வரி நிருவாகத்தில் காணப்பட்ட பலயீனங்கள் என்பன 2003 இல் வரிச்சேகரிப்பின் குறைந்த வருமானத்திற்கு முக்கிய காரணமாக விளங்கின. மேலும் இலங்கையின் கம்பனி வரி/ மொ.உ.உற்பத்தி விகிதம் (மொ.உ.உற்பத்தியில் 0.9 சதவீதம்) ஆசியப் பிராந்தியத்திலேயே மிகக் குறைந்த வீதமாக விளங்கி கம்பனி வரி அமைப்பில் காணப்படும் பலயீனங்களைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்துகின்றது. அதேவேளை, கலால் வரி வீதங்களில் செய்யப்பட்ட மேல்நோக்கிய திருத்தங்களும், வரி விலக்களிக்கப்பட்டிருந்த இறக்குமதிகளில் பெரும்பாலான விடயங்களுக்கு தீர்வை விதிக்கப்பட்டமையும் இவ்வரிகளிலிருந்தான அரசுறையை அதிகரிக்க உதவின. 2003 இல் வரியல்லா அரசுறை ஆண்டு இலக்கினை விஞ்சியமைக்கு வேலைநிறுத்தங்கள், கலகங்கள் மற்றும் உள்நாட்டு குழப்ப நிதியத்திலிருந்தான உயர்ந்த பெறுகைகளே காரணமாகும். மத்திய வங்கியிலிருந்தான இலாப மாற்றல்கள் முக்கிய வரியல்லா அரசுறை மூலமாக விளங்கின.

வட்டியல்லா மீண்டெழும் செலவினத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 2002 இல் பின்பற்றப்பட்ட கொள்கைகள் தொடரப்பட்டதுடன் இது 2003 இன் மொ.உ.உற்பத்தியின் விகிதமாக அத்தகைய செலவுகளை குறைவடையச் செய்ய உதவின. எனினும், சில திணைக்கள ரீதியான தொழில் முயற்சிகளில், உதாரணமாக புகைவண்டி மற்றும் அஞ்சல்

அட்டவணை 8.2
அரசின் இறைத் தொழிற்பாடுகளின் தொகுப்பு

ரூபா மில்லியன்

விடயம்	1999	2000	2001	2002	2003	2003	2004
					ஒப்புதலளிக் கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிக மானவை	ஒப்புதலளிக் கப்பட்ட மதிப்பீடுகள்
மொத்த அரசிறை	195,905	211,282	234,296	261,887	303,933	276,516	331,572
வரி அரசிறை	166,029	182,392	205,840	221,837	264,771	231,648	301,000
வரியல்லா அரசிறை	29,877	28,890	28,456	40,050	39,162	44,868	40,292
செலவினமும் மீள் கொடுப்பனைவக் கழித்த கடன் வழங்கலும்	279,159	335,823	386,518	402,989	438,370	417,671	469,480
நடைமுறை	207,271	254,279	303,362	330,847	344,611	334,693	357,674
மூலதனமும் தேறிய கடன் வழங்கலும்	71,888	81,544	83,157	72,142	93,759	82,979	111,805
அரசு முதலீடு	71,436	80,955	82,491	72,177	94,977	87,409	107,528
ஏனைய தேறிய கடன் வழங்கல்	452	589	666	-35	-1,217	-4,430	4,277
நடைமுறைக் கணக்கு மிகை/குறை (-)	-11,366	-42,997	-69,065	-68,961	-40,678	-58,176	-26,102
முதன்மைக் கணக்கு மிகை/குறை (-)	-21,131	-53,341	-57,915	-24,587	-4,259	-16,029	-16,990
மொத்தப் பற்றாக்குறை (கொடைகளுக்கு முன்)	-83,254	-124,541	-152,222	-141,102	-134,437	-141,155	-137,907
நிதியிடல்	83,254	124,541	152,222	141,102	134,437	141,155	137,907
வெளிநாட்டு நிதியிடல்	8,245	5,640	20,038	9,057	33,678	51,021	59,898
தேறிய கடன் பெறுகைகள்	1,484	495	14,538	1,978	24,678	43,066	49,898
கொடைகள்	6,761	5,145	5,500	7,079	9,000	7,956	10,000
உள்நாட்டு நிதியிடல்	74,875	118,500	123,595	126,352	87,259	79,660	65,009
சந்தைக் கடன் பெறுகைகள்	75,718	115,325	122,848	127,167	87,259	79,830	65,009
வங்கியல்லா	48,426	58,797	74,294	132,003	101,259	100,735	92,009
வங்கி	27,292	56,528	48,554	-4,836	-14,000	-20,905	-27,000
நாணய மேலாண்மை	20,807	44,840	-6,434	-13,266	-	-28,559	-
வர்த்தக வங்கிகள் (ஆ)	6,484	11,689	54,988	8,430	-14,000	7,654	-
ஏனைய கடன் பெறுகைகள்	-842	3,175	747	-816	-	-170	-
உள்நாட்டுக் கொடைகள்	-	-	-	-	-	250	-
தனியார் மயமாக்கல் பெறுகைகள்	134	401	8,589	5,693	13,500	10,223	13,000
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக							
மொத்த அரசிறை	17.7	16.8	16.7	16.5	17.1	15.7	16.4
வரி அரசிறை	15.0	14.5	14.8	14.0	14.9	13.2	14.8
வரியல்லா அரசிறை	2.7	2.3	2.0	2.5	2.2	2.5	2.0
வருமானச் சீராக்கல்	-	-	-	-	-	-	-0.5
செலவினமும் மீள் கொடுப்பனைவக் கழித்த கடன் வழங்கலும்	25.2	26.7	27.5	25.4	24.6	23.7	23.2
நடைமுறை	18.7	20.2	21.6	20.9	19.3	19.0	17.6
மூலதனமும் தேறிய கடன் வழங்கலும்	6.5	6.5	5.9	4.6	5.3	4.7	5.5
அரசு முதலீடு	6.5	6.4	5.9	4.6	5.3	5.0	5.3
ஏனைய தேறிய கடன் வழங்கல்	-0.1	-0.3	0.2
நடைமுறைக் கணக்கு மிகை/குறை (-)	-1.0	-3.4	-4.9	-4.4	-2.3	-3.3	-1.3
முதன்மைக் கணக்கு மிகை/குறை (-)	-1.9	-4.2	-4.1	-1.6	-0.2	-0.9	-0.8
மொத்தப் பற்றாக்குறை (கொடைகளுக்கு முன்)	-7.5	-9.9	-10.8	-8.9	-7.5	-8.0	-6.8
நிதியிடல்	7.5	9.9	10.8	8.9	7.5	8.0	6.8
வெளிநாட்டு நிதியிடல்	0.7	0.4	1.4	0.6	1.9	2.9	3.0
தேறிய கடன் பெறுகைகள்	0.1	...	1.0	0.1	1.4	2.4	2.5
கொடைகள்	0.6	0.4	0.4	0.4	0.5	0.5	0.5
உள்நாட்டு நிதியிடல்	6.8	9.4	8.8	8.0	4.9	4.5	3.2
சந்தைக் கடன் பெறுகைகள்	6.8	9.2	8.7	8.0	4.9	4.5	3.2
வங்கியல்லா	4.4	4.7	5.3	8.3	5.7	5.7	4.5
வங்கி	2.5	4.5	3.5	-0.3	-0.8	-1.2	-1.3
நாணய மேலாண்மை	1.9	3.6	-0.5	-0.8	-	-	-
வர்த்தக வங்கிகள்	0.6	0.9	3.9	0.5	-0.8	0.4	-1.1
ஏனைய கடன் பெறுகைகள்	-0.1	0.3	0.1	-0.1	-	-	-
உள்நாட்டுக் கொடைகள்	-	-	-	-	-	-	-
தனியார் மயமாக்கல் பெறுகைகள்	0.6	0.4	0.8	0.6	0.6

மூலம்: நிதி அமைச்சு

1. வர்த்தக வங்கிகளின் கடன்களை (ரூ.4,397 மில்லியன்) தீர்த்துக் கொள்வதற்காக கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு அரசினால் வழங்கப்பட்ட முறிகள் அரசின் எதிர்பாராத பொறுப்புக்களாகக் கருதப்பட்டது.

திணைக்களங்கள், வெள்ளப்பெருக்குடன் தொடர்பான செலவுகளில் ஏற்பட்ட மேலதிக செலவினம் இப்பயன்களில் சிலவற்றை ஒழித்துவிட்டன. இதன்படி, வட்டியல்லா மீண்டெழும் செலவினம் 2003 இல் மொ.உ.உற்பத்தியின் 1.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து மொ.உ.உற்பத்தியின் 11.9 சதவீதமாக விளங்கியது. இம்மேம்பாடு வட்டிச் செலவினத்தில் ஏற்பட்ட குறைப்பின் மூலம் மேலும் வலுவடைந்தது. உள்நாட்டுச் சந்தையில் வட்டி வீதங்கள் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க கூடுதலாக வீழ்ச்சியடைந்தன. அரசாங்கம் உயர்ந்த செலவினைக் கொண்ட படுகடனை குறைந்த செலவினைக் கொண்ட படுகடன் மூலம் பதலீடு செய்தது. இந்நிகழ்வுகள் இரண்டும் 2003 இல் வட்டிச் செலவு குறைவடைய உதவின. மொத்த மீண்டெழும் செலவினம் மொ.உ.உற்பத்தியின் 1.9 சதவீதத்தினால் மொ.உ.உற்பத்தியில் 19.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. கடந்த இரு ஆண்டுகளில், வட்டியல்லாத மீண்டெழும் செலவினத்திலான குறைப்பு மொ.உ.உற்பத்தியின் 3 சதவீதமாகக் காணப்பட்டது. இம்முன்னேற்றமானது திணைக்களரீதியான தொழில் முயற்சிகளுக்கான மாற்றல் கொடுப்பனவுகள், சிவில் பணச்செலவுகள் மற்றும் நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்கள் போன்ற துறைகளில் வரியல்லா மீண்டெழும் செலவினத்தை மேலும் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியத்தைக் காட்டுவதாகவுள்ளது. மேலும், படுகடன் சந்தையின் அபிவிருத்தியுடன் சேர்ந்த முன்மதியுடைய படுகடன் முகாமைத்துவம் 2003 இல் தொடங்கிய வட்டிவீத செலவு/ மொ.உ.உற்பத்தி விகிதத்தின் கீழ்நோக்கிய போக்கு தொடர்வதற்கு உதவும். இறை முகாமைத்துவ பொறுப்பாண்மைச் சட்டத்தின் கீழ் எதிர்பார்க்கப்பட்ட நடுத்தரகால இறைத்திரட்சியை எய்துவதற்கு மீண்டெழும் செலவினத்தில் மேலும் முன்னேற்றங்கள் அத்தியாவசியமாகவுள்ளன.

2002 இல் பின்பற்றப்பட்ட அரசின் முதலீட்டுக் கொள்கை 2003 இலும் தொடர்ந்தது. கொடை நிதிகள் கிடைக்கத்தக்கதாக இருந்தமையும், உள்நாட்டு மூலவளங்களின் வரையறுக்கப்பட்ட கிடைப்பனவினையும் கருத்திற்கொண்டு செயற்றிட்டத்துடன் தொடர்பான கிடைக்கத்தக்க அதிகூடிய சலுகைரீதியான கொடை நிதியங்களை ஈர்த்துக்கொள்ளும் வேளையில் உயர்ந்த வருவாயுடன் கூடிய மூன்னுரிமைத் துறைகளுக்கு உள்ளூர் நிதியிடலின் மூலமான செயற்றிட்டங்களை மட்டுப்படுத்துவதற்குமேற்ற விதத்தில் 2003 ஆம் ஆண்டில் அரசு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன. இதன் விளைவாக 2003 இன் வரவுசெலவுத்திட்டத்தில் மொத்த அரசு முதலீட்டு செலவினம் 2002 ஆம் ஆண்டினைப் போன்று மொ.உ.உற்பத்தியின் 5.3 சதவீதமாகப் பேணப்பட்டது. உண்மையில் அடையப்பட்ட அரசு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டமானது 2003 இற்கான ஆண்டு முதலீட்டுத்

திட்டத்தினை அரசாங்கம் பூர்த்தி செய்ய முடியாமல் இருந்தமையை எடுத்துக்காட்டுகிறது. வெளிநாட்டு மூலவளங்களின் பயன்பாடு 2002 இன் 14 சதவீதத்திலிருந்து 2003 இல் 20 சதவீதத்திற்கும் கூடுதலாக குறிப்பிடத்தக்களவில் மேம்பட்டபோதும் உள்நாட்டுத் துறையில் காணப்பட்ட மூலவளத்தடை, உள்நாட்டு ரீதியாக நிதியிடப்படும் செயற்றிட்டங்களுக்கான நிதிவழங்கலைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகளை நிர்ப்பந்தித்தது. நடுத்தரகால இறை உபாயத்தின் கீழ் அரசிறைச் சேகரிப்பில் காணப்பட்ட நழுவுல்களும் திரண்ட பற்றாக்குறையின் விலகலைக் குறைப்பதற்கான கடப்பாடும் அரசு முதலீடுகளுக்கான நிதிகளின் வழங்கலைக் கட்டுப்படுத்திய முக்கிய காரணிகளாக இருந்தன. இதன் விளைவாக 2003 ஆம் ஆண்டில் அரசு முதலீடு மொ.உ.உற்பத்தியின் 5 சதவீதமாக விளங்கி ஆரம்ப இலக்கிலும் பார்க்க 0.3 சதவீதம் குறைவாக இருந்தது. எனினும் அடையப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் 2002 ஆம் ஆண்டின் மொ.உ.உற்பத்தியின் 4.6 சதவீதமாகக் கொண்ட அரசு முதலீட்டினை விட சிறிதளவு மேம்பட்டதாகக் காணப்படுகிறது.

அரசு முதலீட்டின் தற்போதைய மட்டம் நடுத்தர காலத்தில் 6-8 சதவீதத்திற்கு மேற்பட்ட விரைந்த வளர்ச்சியை அடைவதற்கு அல்லது தனியார்துறை முதலீட்டினை ஊக்குவிப்பதற்கு தேவைப்படும் அளவை விட மிகக்குறைவாகக் காணப்பட்டது. எனினும், உயர்ந்த உள்நாட்டுக் கடன்பாடுகள் பேரண்டப் பொருளாதார அடிப்படைகளை தகர்த்துவிடுமாய்கையால் உள்நாட்டு நிதியிடல் மூலம் அரசு முதலீடுகளை அதிகரிப்பதில் அரசு இடர்பாடுகளை எதிர்ப்போக்கியது. ஆகவே அரசு முதலீடுகளுக்காக சலுகைரீதியான கொடை நிதிகளை சாத்தியமானவிற்கு உயர்ந்தளவில் பெறுவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்பது அவசியமானதாகும். அரசின் உயர்ந்த உள்நாட்டுக் கடன்பாடுகள் பொதுவான பொருளாதாரத்தில் கொண்டிருக்கக்கூடிய எதிர்மறையான தாக்கத்தினைத் தவிர்ப்பதற்காக எஞ்சிய நிதியிடல் தேவைப்பாடுகள் அரசிறை மூலங்களிலிருந்து ஈடுசெய்யப்பட வேண்டும். இது அரசாங்கத்தின் அரசிறைச் செயலாற்றத்தினை வலுப்படுத்த வேண்டியதன் தேவையை வலியுறுத்துவதாகவுள்ளது.

2003 இல் வரவுசெலவுத் திட்டத்தினை நிதியிடுவதற்கு அரசாங்கம் உள்நாட்டுச் சந்தையின் மீது தங்கியிருப்பது மொ.உ.உற்பத்தியின் 4.5 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்களவில் குறைக்கப்பட்டது. வரவு செலவுத்திட்ட தொழிற்பாடுகளை நிதியிடுவதற்காக கிடைக்கத்தக்கதாகவுள்ள வெளிநாட்டு மூலவளங்கள் 2003 இல் மிகக் கூடுதலாக அதிகரித்தன. வரவுசெலவுத்திட்ட நிதியிடலுக்காகக் கிடைத்த மொத்த வெளிநாட்டு மூலவளங்கள் (கடன்கள் மற்றும் கொடைகள்) 2002 ஆம் ஆண்டின் ஐ.அ.டொலர் 630 மில்லியனுடன்

ஒப்பிடுகையில் வரலாற்றிலேயே மிக உயர்ந்த தொகையான ஐ.அ.டொலர் 1 பில்லியனை (மொத்த பெறுகைகள்) அடைந்தன. 2003 இல் தனியார் மயமாக்கல் செயற்பாடு ஒப்பீட்டு ரீதியில் சிறப்பாகக் காணப்பட்டது. இம்முன்னேற்றங்களின் காரணமாக உள்நாட்டு மூலங்களிலிருந்தான அரசின் கடன்பாட்டுத் தேவைப்பாடுகள் 1997 இன் பின்னரான மிகக் குறைந்த மட்டத்தை அடைந்தது.

2003 ஆம் ஆண்டில் வெளிநாட்டு உதவிப் பயன்பாட்டில் ஏற்பட்ட மிகக் கூடுதலான அதிகரிப்பு மிக முக்கியமானதொரு அபிவிருத்தியாக இருந்ததுடன், இது இறைத்துறையினதும் அதேபோன்று பொருளாதாரத்தின் மற்றைய துறைகளினதும் மேம்பட்ட செயலாற்றத்திற்கு பங்களித்தது. வரவுசெலவுத்திட்ட தொழிற்பாடுகளுக்கு நிதியிடுவதற்காக வெளிநாட்டு மூலங்களிலிருந்து கிடைக்கத்தக்காக இருந்த மொத்த மூலவளங்கள் ரூ.88 பில்லியன் கொண்ட கடன்களையும் ரூ.8 பில்லியன் கொண்ட கொடைகளையும் உள்ளடக்கி ரூ.96 பில்லியனாக விளங்கின. மொத்த பகிர்நதளிப்புக்கள், பல்புடை மற்றும் இருபுடை கொடை வழங்குநர்களிடமிருந்தான ஐ.அ.டொலர் 244 மில்லியன் (ரூ.23.5 பில்லியன்) வெளிநாட்டு நிகழ்ச்சித்திட்டக் கடன்களையும், யப்பானின் நிப்போன் ஏற்றுமதிக் காப்புறுதி நிறுவனத்திடமிருந்தான ஐ.அ.டொலர் 100 மில்லியனையும் (ரூ.9.5 பில்லியன்) உள்ளடக்கியிருந்தன. தேறிய அடிப்படையில், வரவுசெலவுத்திட்டத்தினை நிதியிடுவதற்கு கிடைக்கத்தக்கதாக இருந்த வெளிநாட்டு மூலவளங்கள் ரூ.51 பில்லியனாக (ரூ.43 பில்லியன் கடன்கள் மற்றும் ரூ.8 பில்லியன் கொடைகள்) விளங்கின. இந்நிதிகளில் பெரும்பாலானவை சலுகைரீதியானதாக இருந்தமையினால் இப்படுகடன்களை மீள்செலுத்துவது தொடர்பான சுகை குறைவானதாகும். வரவுசெலவுத்திட்ட தொழிற்பாடுகளுக்காக சலுகை ரீதியான வெளிநாட்டு நிதியிடலைப் பயன்படுத்துவது அரசு முதலீடுகளை அதிகரித்தல், உள்நாட்டுச் சந்தையில் கடன்பாட்டு அழுத்தங்களை குறைத்தல் மற்றும் நாட்டின் ஒதுக்குகளை அதிகரித்தல் போன்ற பல்வேறு குறிக் கோள்களை நிறைவேற்று மாகையால் இதனை உயர்ந்த மட்டத்தில் பயன்படுத்தவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

2003 ஆம் ஆண்டில் தனியார் மயமாக்கல் நிகழ்ச்சித்திட்டம் இலக்கிற்கு மிக அண்மித்ததாகக் காணப்பட்டது. தனியார் மயமாக்கலிலிருந்து பெறப்பட்ட பெறுகைகள் 2003 இன் வரவுசெலவுத்திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட ரூ.13.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.10.2 பில்லியனாகக் காணப்பட்டன. இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தனியார் மயமாக்கப்பட்டமையின் மூலம் ரூ.6 பில்லியன் பெறப்பட்டது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நூறு பெற்றோல்

நிரப்பு நிலையங்களையும் பொதுப்பயன்படுத்துநர் வசதியின் மூன்றிலொரு பங்கையும் விற்பனை செய்ததன் மூலம் ரூ.2.7 பில்லியன் கொண்ட பகுதியளவு கொடுப்பனவொன்று 2003 இல் வரவுசெலவு திட்ட தொழிற்பாடுகளுக்காக பெறப்பட்டது. கூ.மொ. விற்பனை நிலையத்தின் சில்லறை விற்பனை நிலையங்களின் 40 சதவீதமான விற்பனையும் பெருந்தோட்டக் கம்பனிகள், சுற்றுலா விடுதிகள், வங்கிகள் மற்றும் ஏனைய தனியார் மயப்படுத்தப்பட்ட தொழில்முயற்சிகள் என்பவற்றின் எஞ்சிய பங்குகளின் விற்பனைகள் என்பவற்றின் மூலம் மீதி ரூ.1.5 பில்லியன் பெறப்பட்டது.

வெளிநாட்டு மூலங்கள் மற்றும் தனியார் மயமாக்கல் நிகழ்ச்சித்திட்டங்களிலிருந்தான உயர்ந்த பெறுகைகள் அதேபோன்று மொத்த மூலவள இடைவெளியில் ஏற்பட்ட குறைப்பு என்பன 2003 இல் உள்நாட்டுச் சந்தையில் காணப்பட்ட குறைந்த கடன்பாட்டிற்கு உதவின. இதன்படி உள்நாட்டு மூலங்களிலிருந்து திரட்டப்பட்ட மூலவளங்கள் 2002 இன் மொ.உ.உற்பத்தியின் 8 சதவீதத்துடன் (ரூ.126 பில்லியன்) ஒப்பிடுகையில் மொ.உ.உற்பத்தியின் 4.5 சதவீதத்திற்கு (ரூ.80 பில்லியன்) வீழ்ச்சியடைந்தன.

2003 இல் அரசாங்கம் வங்கித்தொழில் முறைக்கான அதன் பொறுப்புக்களை இரண்டாவது ஆண்டாகவும் குறைக்கக் கூடியதாக இருந்தது. வங்கித்தொழில் முறைக்கான அரசின் மொத்தப் பொறுப்புக்கள் 2002 ஆம் ஆண்டின் ரூ.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.21 பில்லியனால் வீழ்ச்சியடைந்தன. இது மத்திய வங்கிக்கான அரசின் பொறுப்புக்கள் ரூ.29 பில்லியனால் குறைக்கப்பட்டமையினதும் வர்த்தக வங்கிகளுக்கான பொறுப்புக்கள் ரூ.8 பில்லியனால் அதிகரித்தமையினதும் தேறிய விளைவாகும்.

இவ்வபிவிருத்திகளின் காரணமாக, அரசு குறைந்த வட்டி வீதங்களில் உள்நாட்டுச் சந்தையிலிருந்து நிதியினைத் திரட்டியதன் மூலம் உயர்ந்த செலவினைக் கொண்ட படுகடன்களை (அரசு வங்கிகளுடனான வெளிநிற்கும் இறக்குமதி உண்டியல் போன்ற) தீர்ப்பனவு செய்யக்கூடியதாக இருந்தது. மேலும் 2003 நவம்பரிலும் திசெம்பரிலும் முதிர்ச்சியடைந்த ஐ.அ.டொலரில் குறித்துரைக்கப்பட்ட இலங்கை அபிவிருத்தி முறிகளின் ஐ.அ.டொலர் 158.5 மில்லியன் (ரூ.15.2 பில்லியன்) கொண்ட முதல் மூன்று தொகுதிகளும் தீர்ப்பனவு செய்யப்பட்டன. மேலும், குறைந்த செலவில், சந்தைப்படுத்தக்கூடிய கருவிகளினூடாக உள்நாட்டுச்சந்தைகளில் நிதியினைத் திரட்டுவதன் மூலம் அரசாங்கம் அழைக்கத்தக்க சந்தை சாரா படுகடனில் அதாவது ரூபாக் கடன்களில் (ரூ.33 பில்லியன்) குறிப்பிடத்தக்களவு தொகையை உரிய காலத்திற்கு முன்பே தீர்க்கக்கூடியதாக இருந்தது. இறை முகாமைத்துவ பொறுப்பாண்மைச் சட்டத்தில் குறித்

அட்டவணை 8.3
மூலங்களின்படி அரசிணையின் பொருளாதாரப் பகுப்பாய்வு

ரூபா மில்லியன்

விடயம்	2002	2003 ஒப்புதலளிக் கப்பட்ட மதிப்பீடுகள்	2002 தற்காலிக மானவை	2004 ஒப்புதலளிக் கப்பட்ட மதிப்பீடுகள்
வரி அரசிணை	221,837	264,771	231,648	301,000
வருமான வரிகள்	37,437	48,483	39,397	61,160
தனிப்பட்ட	12,156	14,646	10,073	18,640
கூட்டு	13,769	19,937	15,095	28,812
வட்டிக்கான வரிகள்	11,512	13,900	14,229	13,708
முத்திரை வரிகள்	2,331	-	51	-
படுகடனுக்கான வரி	1,315	4,100	3,611	4,367
பொருள்கள் பணிகள் மீதான வரிகள்	148,914	172,676	148,922	186,633
மொத்த விற்பனை வரி	678	-	-	-
பொ.சே.வ/பெ.கூ.வரி	66,692	120,435	97,230	124,771
தயாரிப்பு	15,677	24,845	21,525	26,749
தயாரிப்பு அல்லா	18,644	39,967	29,424	36,731
இறக்குமதிகள்	32,372	61,623	46,281	61,291
சலால் தீர்வை	52,114	49,406	50,972	59,311
வெறியக் குடிவகைகள்	10,235	10,940	10,735	13,752
சிகரெட்	20,579	20,713	20,055	21,832
பெற்றோலியம்	16,708	13,633	13,251	16,655
ஏனைய	4,593	4,120	6,931	7,072
தேசிய பாதுகாப்புத் தீர்வை	28,859	-	79	-
உரிமக் கட்டணங்கள்/ உந்துணர்தி வரிகள்	571	2,835	641	2,551
சருவதேச வர்த்தகத்தின் மீதான வரிகள்	31,842	39,514	39,667	48,840
இறக்குமதிகள்	28,345	33,448	34,184	42,325
ஏற்றுமதிகள்	-	-	-	125
துறைமுகவானூர்தி நிலைய அபிவிருத்தித் தீர்வை	3,497	6,066	5,483	6,515
வரியல்லா அரசிணை	40,050	39,162	44,868	40,292
சொத்து வருவாய்	27,760	24,259	24,750	18,945
அதில்: மத்திய வங்கியின் இலாபங்கள்	10,000	10,000	10,000	5,000
வட்டி வருவாய்	13,232	9,548	7,963	7,172
அறவீடுகளும் கட்டணங்களும்	4,477	4,590	4,500	5,559
ஏனைய வரியல்லாத வருவாய்	7,814	10,314	15,618	15,788
வருவாய் சீராக்கம்	-	-	-	-9,720
மொத்த அரசிணை	261,887	303,933	276,516	331,572

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக

வரி அரசிணை	14.0	14.9	13.2	14.8
வருமான வரிகள்	2.4	2.7	2.2	3.0
தனிப்பட்ட	0.8	0.8	0.6	0.9
கூட்டு	0.9	1.1	0.9	1.4
வட்டிக்கான வரிகள்	0.7	0.8	0.8	0.7
முத்திரை வரிகள்	0.1	-	-	-
படுகடனுக்கான வரி	0.1	0.2	0.2	0.2
மத்திய வங்கியிடமுள்ள திறைசேரி உண்டியல் மீதான வரி	-	-	-	-
பொருள்கள் பணிகள் மீதான வரிகள்	9.4	9.7	8.5	9.2
மொத்த விற்பனை வரி	-	-	-	-
பொ.சே.வ/பெ.கூ.வரி	4.2	6.8	5.5	6.2
தயாரிப்பு	1.0	1.4	1.2	1.3
தயாரிப்பு அல்லா	1.2	1.9	1.7	1.8
இறக்குமதிகள்	2.0	3.5	2.6	3.0
சலால் தீர்வை	3.3	2.8	2.9	2.9
வெறியக் குடிவகைகள்	0.6	0.6	0.6	0.7
சிகரெட்	1.3	1.2	1.1	1.1
பெற்றோலியம்	1.1	0.8	0.8	0.8
ஏனைய	0.3	0.2	0.4	0.3
தேசிய பாதுகாப்புத் தீர்வை	1.8	-	-	-
உரிமக் கட்டணங்கள்/ உந்துணர்தி வரிகள்	-	0.2	-	0.1
சருவதேச வர்த்தகத்தின் மீதான வரிகள்	2.0	2.2	2.3	2.4
இறக்குமதிகள்	1.8	1.9	1.9	2.1
ஏற்றுமதிகள்	0.2	0.3	0.3	0.3
துறைமுகவானூர்தி நிலைய அபிவிருத்தித் தீர்வை	0.2	0.3	0.3	0.3
வரியல்லா அரசிணை	2.5	2.2	2.5	2.0
சொத்து வருவாய்	1.8	1.4	1.4	0.9
அதில்: மத்திய வங்கியின் இலாபங்கள்	0.6	0.6	0.6	0.2
வட்டி வருவாய்	0.8	0.5	0.5	0.4
அறவீடுகளும் கட்டணங்களும்	0.3	0.3	0.3	0.3
ஏனைய வரியல்லாத வருவாய்	0.5	0.6	0.9	0.8
வருவாய் சீராக்கம்	-	-	-	-0.5
மொத்த அரசிணை	16.5	17.1	15.7	16.4

மூலம்: நிதிஅமைச்சு.

துரைக்கப்பட்டவாறு இறைத்திரட்சி முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வதானது அதன் படுகடன் தொழிற்பாடுகளை முகாமை செய்வதற்கான அரசின் ஆற்றலை வலுப்பெறச் செய்து பொதுவான இறை முகாமையினை மேம்படுத்தும்.

8.3 அரசிறை


அரசிறை/ மொ.உ.உற்பத்தி விகிதம் 2003 இல் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தமைக்கு வரி/ மொ.உ. உற்பத்தி விகிதம் தொடர்ந்தும் குறைவடைந்தமையே முழுக்காரணமாகும். இலங்கையின் வரி முயற்சி (மொ.உ.உற்பத்தியின் 13.2 சதவீதம்) அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான சராசரியிலும் பார்க்க (18 சதவீதம்) குறிப்பிடத்தக்களவிற்கு குறைவானதாகும். 2003 ஆம் ஆண்டுப் பகுதியில் வரிச் சேகரிப்பின் நலிவுற்ற செயலாற்றத்திற்கு பல காரணிகள் காரணமாயிருந்தன. வரவுசெலவுத்திட்டத்தில் வழங்கப்பட்ட பல்வகை வரி ஊக்குவிப்புகள், வரித்தளத்தினை விரிவாக்குவதற்காக முன்மொழியப்பட்ட பல எண்ணிக்கையான வரி வழிமுறைகளின் நடைமுறைப்படுத்தலை பிற்போட்டமை அல்லது தாமதித்தமை என்பன வரித்தளத்தினை குறிப்பிடத்தக்களவிற்கு குறைத்துவிட்டன. மேலும் வரிமன்னிப்பும் 2003 இன் உள்ளார்ந்த வரி அரசிறைச் சேகரிப்பில் எதிர்க்கணியமான தாக்கத்தினைக் கொண்டிருந்தது. மேலும், வரி நிருவாகத்தில் குறிப்பாக பெறுமதி சேர்வரி மற்றும் வருமான வரிகளின் மீளளிப்பில் காணப்பட்ட பலயீனங்களும் மோசமான செயலாற்றத்திற்கு காரணமாயின. வரியல்லா அரசிறைச் சேகரிப்புகள் 2002 இணைப் போன்றே மொ.உ.உற்பத்தியின் 2.5 சதவீதமாக இருந்தன. வரியல்லா அரசிறை முக்கியமாக மத்திய வங்கியின் இலாப மாற்றல்களிலிருந்தும் அரச தொழில்முயற்சிகளின் இலாபங்கள் மற்றும் பங்கிலாபங்களிலிருந்தும் சிடைத்தன.

வரி அரசிறை

2003 இல் வரி அரசிறை ரூ.231.6 பில்லியனாக விளங்கி 2002 இன் 8 சதவீதமான வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 4 சதவீதமான மெதுவான வளர்ச்சியைக் காட்டியது. மொத்த அரசிறையில் வரி அரசிறையின் பங்கு 2002 இன் 85 சதவீதத்திலிருந்து 2003 இல் 84 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது. வரி அரசிறையின் உள்ளமைப்பு 2002 ஆம் ஆண்டிணைப் போன்றே இருந்தது; வரி அரசிறையில் 83 சதவீதத்திற்கு நுகர்வு மீதான வரிகள் வகைகூறிய வேளையில், வருமான வரிகள் மீதிக்கு வகைகூறின. வரி அரசிறையில் உள்ளாட்டுப் பொருட்கள் மற்றும் பணிகள் மீதான வரிகள் (37 சதவீதம்), இறக்குமதி மீதான வரிகள் (46 சதவீதம்), வருமான வரிகள் (17 சதவீதம்) என்பன வற்றின் பங்குகள் முன்னைய ஆண்டின் மட்டங்களில் விளங்கி 2003 இல் அனைத்து முன்று துறைகளிலும் வரி அரசிறை/ மொ.உற்பத்தி விகிதம் விகிதசம அடிப்படையில் குறைவடைந்தமையை எடுத்துக்காட்டின.

வருமான வரியிலிருந்தான அரசிறை 2002 இன் மொ.உ.உற்பத்தியின் 2.4 சதவீதத்திலிருந்து 2003 இல் மொ.உ.உற்பத்தியின் 2.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. எனினும் உண்மையான நியதிகளில், சேகரிக்கப்பட்ட அரசிறை 2002 இன் ரூ.37.4 பில்லியனிலிருந்து 2003 இல் ரூ.39.4 பில்லியனுக்கு 5 சதவீதத்தினால் அதிகரித்தது. கம்பனி வருமான வரிகள் மற்றும் தனியாள் வருமான வரிகளிலிருந்தான அரசிறைச் சேகரிப்புகள் மொ.உ. உற்பத்தியின் சதவீதமாக வீழ்ச்சியடைந்தன. எனினும் பிடித்துவைத்தல் வரியில் ஏற்பட்ட உயர்ந்த அரசிறைச் சேகரிப்புகள், கம்பனி மற்றும் தனியாள் வருமான வரிகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் ஒரு பகுதியினை ஈடுசெய்வதற்கு உதவின.

வரைபடம் 8.4
அரசிறை உள்ளமைப்பு



2003 இல் கம்பனி வருமான வரி மொ.உ.ற்பத்தி விசிடம் 2002 இணைப் போன்றே 0.9 சதவீதமாகக் காணப்பட்டது. 2002 இலிருந்து மேம்பட்ட கம்பனி வரி ஒழிக்கப்பட்டபோதும், கம்பனிகள் அவற்றின் நடைமுறை யாண்டு வரிப் பொறுப்புக்களை செலுத்தப்பட்ட எந்த ஒரு முன்னைய மேம்பட்ட வரிக்கெதிராகவும் எதிரீடு செய்யக்கூடியதாயிருந்தது. இதேபோன்று முதலீட்டு உதவுதொகை ஒழிக்கப்பட்டபோதும் கூட வரி விதிக்கத்தக்க வருமானத்தினைக் கணிக்கும்பொழுது எதிரீடு செய்யப்படக்கூடிய கோரப்பட்டாத நிலுவைகள் கடந்த காலத்தில் பாரிய மூலதனத்தை முதலீடு செய்திருந்த கம்பனிகளுக்கு கிடைக்கத்தக்கதாக இருந்தமை, இந்நிறுவனங்களிலிருந்தான கம்பனி வரிச்சுகரிப்புக்களைக் குறைத்தது. 2003 இல் பாரிய வரி செலுத்துவோரிடமிருந்தான வரிச்சுகரிப்புக்கள் அதிகரித்தவேளையில், சிறிய மற்றும் நடுத்தரவரி செலுத்துவோரிடமிருந்தான கம்பனி வரிச் சுகரிப்புக்கள் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தன. வங்கித்தொழில் காப்புறுதி மற்றும் தொலைத்தொடர்பூட்டல் துறை களிலிருந்தான கம்பனி வரிச் சுகரிப்புக்களும் 2003 இல் வீழ்ச்சியடைந்தன. இதற்கு, வங்கித்தொழில் துறையில் காணப்பட்ட உயர்ந்த ஒதுக்கங்களும் தொலைத்தொடர்பூட்டல் துறையில் காணப்பட்ட முதலீடுகள் முதலீட்டு உதவித் தொகைகளைப் பெறுவதற்கு தகைமையுடையனவாக இருந்தமையும் காரணங்களாக இருந்தன. அதேவேளை ஆண்டிற்கு ரூ.5 மில்லியனிற்கு மேற்பட்ட வரிவிதிக்கத்தக்க வருமானத்தைக் கொண்ட கம்பனிகளுக்கான கம்பனி வருமான வரிவீதம் 35 சதவீதத்திலிருந்து 30 சதவீதத்திற்கு குறைக்கப் பட்டதெனினும் இவ்வரிவெட்டில் 50 சதவீதம் அதாவது 2.5 சதவீதம் மனித மூலவள அறக்கொடை நிதியத் திற்கு வழங்கப்படும். 300 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களையும், ஆண்டிற்கு ரூ.5 மில்லியனிற்கு மேற்பட்ட வரி விதிக்கத்தக்க வருமானத்தையும் கொண்ட பொதுக் கம்பனிகளுக்கு 30 சதவீத வரி விதிக்கப்படவுள்ளதுடன் இதில் 2.5 சதவீதம் மனித மூலவள அறக்கொடை நிதியத்தில் வரவு வைக்கப்படும். எனினும் இந்நிதியம் இன்னமும் நிறுவப்படாமையினால் மனித மூலவள அறக்கொடைக்கான சுகரிப்புக்கள் வரவுசெலவுத்திட்ட நோக்கங்களுக்காக திரட்டிய நிதியத்திற்கு மாற்றல் செய்யப்பட்டன. 2002 வரவு செலவுத்திட்டத்திலும் 2003 வரவுசெலவுத்திட்டத்திலும் வழங்கப்பட்ட வரிச்சலுகைகளும், விலக்களிப்புக்களும் வரித்தளத்தினைக் குறைவடையச் செய்து, குறைந்த வரிச்சுகரிப்பினை தோற்றுவித்துள்ளன. வரி மன்னிப்பும் கம்பனி வரிகளிலிருந்தான குறைந்த சுகரிப்பிற்கு காரணமாயிருக்கக்கூடும்.

2003 இல் தனியாள் வருமான வரியும் குறிப் பிடத்தக்களவில் வீழ்ச்சியடைந்தது. வரி செலுத்த

வேண்டிய சீழ்மட்ட எல்லை ரூ.144,000 இலிருந்து ரூ.240,000 இற்கு அதிகரிக்கப்பட்டமையும் 2002 இல் வரிப்பிரிவுகளில் மேல்நோக்கிச் செய்யப்பட்ட திருத்தமும் இதற்கு முக்கிய காரணங்களாகும். மேலும் 35 சதவீதம் கொண்ட உயர்ந்த வரிவீதமும் 30 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது. 2003 ஏப்பிரல் 1ஆம் நாளிலிருந்து அரசுதுறை ஊழியர்களுக்கான வருமான வரி விலக்களிப்பு தொழில் வருமானத்திற்கு மட்டுப் படுத்தப்பட்டதுடன் ஏனைய வருமானத்தின் மீதான வரி நோக்கங்களுக்கான நியதி வருமான வரிவிதிப்பு மட்டத்தை நிர்ணயிக்கும்போது அவர்களின் தொழில் வருமானமும் கருத்திற் கொள்ளப்பட்டது.

2003 இல் பிடித்துவைத்தல் வரியிலிருந்தான அரசு சிறைச் சுகரிப்புக்கள் ரூ.14.2 பில்லியனுக்கு 23 சதவீதத்தினால் அதிகரித்தன. இவ்வதிகரிப்பு அரசு பிணையங்களின் வட்டி வருமானத்தின் மீதான பிடித்துவைத்தல் வரியிலிருந்து பெறப்பட்டதுடன் இது மொத்த சுகரிப்பில் 77 சதவீதத்திற்கு வகைகூறியது. நீண்ட முதிர்ச்சியுடன் கூடிய சந்தைப்படுத்தத்தக்க பிணையங்களின் அதிகரிப்பினை இதற்கு முக்கிய காரணமாக எடுத்துக்காட்டலாம். இதேவேளை 2003 சனவரி 1 இலிருந்து 10 சதவீத பிடித்துவைத்தல் வரியின் சீழான வட்டி மீதான வரியற்ற எல்லை ஆண்டிற்கு ரூ.72,000 இலிருந்து ஆண்டிற்கு ரூ.108,000 இற்கு உயர்த்தப்பட்டது.

நுகர்வு வரிகளிலிருந்தான அரசுசிறை 2002 இன் மொ.உ.உற்பத்தியின் 11.6 சதவீதத்திலிருந்து 2003 இல் மொ.உ.உற்பத்தியின் 10.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சி உள்நாட்டுப் பொருட்கள் மற்றும் பணிகள் மற்றும் இறக்குமதிகள் ஆகிய இரண்டின் மீதான வரிகளிலும் காணப்பட்டது. பொருட்கள் பணிகள் வரி பெறுமதிசேர் வரி, மற்றும் தேசிய பாதுகாப்பு வரி என்பனவற்றிலிருந்தான இணைந்த சுகரிப்பு 2002 இன் மொ.உ.உற்பத்தியின் 6 சதவீதத்திலிருந்து ஒருமுகப்படுத்தப்பட்ட பெறுமதிசேர் வரிச்சுகரிப்பின் சீழ் 2003 இல் 5.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. பெறுமதிசேர் வரிச்சுகரிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு பெறுமதிசேர் வரித்தளத்தினை விரிவாக்குவதற்கான பல வழிமுறைகள் பிற்போடப்பட்டமை, பல வீதங்களில் பெறுமதிசேர் வரி பல தொழிற்படுத்தப்பட்டமை, சுகரிப்பு பொறிமுறையிலும் மீளளிப்பு பொறிமுறையிலுள்ள நிருவாக ரீதியான பலயீனங்கள் என்பன ஓரளவிற்குக் காரணங்களாக இருந்தன. நிதியியல் வசதிகளை வழங்குகின்ற ஆட்களை உள்ளடக்கத்தக்க விதத்தில் பெறுமதிசேர் வரியினை விரிவாக்குவதற்கும் பெறுமதிசேர் வரியின் தளத்தினை விசாலிப்பதற்காக குத்தகை உடன்படிக்கைகள் மூலமாக கிடைக்கச் செய்யப்படும் சொத்துக்கள் மீதான உள்ளீட்டு வரி கொடுகடன் உரித்தினை 10 சதவீதத்திற்குக் கட்டுப்படுத்தவதற்கும்

வரிகளின் தேறிய சேகரிப்பினை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டது. எனினும், சட்டவாக்கத்தில் காணப்பட்ட தாமதங்களின் காரணமாக இவ்வழிமுறைகளின் நடைமுறைப்படுத்தல் தாமதப்படுத்தப்பட்டது. கோரல்களின் மீதான மீளளிப்பினை ஒரு மாதத்திற்கு சிபிடிவில் மேற்கொள்கின்றன நடைமுறையின் காரணமாக அனைத்து விரிவான கணக்காய்வுகளை மேற்கொள்ளாமலே அவற்றை கொடுப்பனவு செய்ய வேண்டியிருந்தமையினால் மிகை கொடுப்பனவுகளுக்கான சாத்தியமும் உருவாகியது. மொத்த வரி சேகரிப்புக்களுக்கான மீளளிப்புக்களின் விகிதாசார பொருட்கள் பணிகள் வரியின் கீழான 12 சதவீதத்திலிருந்து பெறுமதிசேர் வரியின் கீழ் 20 சதவீதத்திற்கு அதிகரித்தது. வரி விதிக்கத்தக்க முக்கிய துறைகள் சில பாரிய முதலீடுகளுக்கான உள்ளீட்டு வரவுக் கோரல்களை உயர்ந்த வீதமான 20 சதவீதத்தினைப் பெறுகின்றவேளையில் அவர்களது விற்பனை மீது 10 சதவீதமான பெறுமதிசேர் வரியினைக் செலுத்துவதன் விளைவாக அவற்றிலிருந்தான பெறுமதிசேர் வரிச்சேகரிப்புக்கள் எதிர்க்கணியமாக மாறக்கூடும். இறக்குமதிகளில் வளர்ச்சி காணப்பட்டபோதும் இறக்குமதிகள் மீதான பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிறைச் சேகரிப்புக்கள் 2002 இன் பெறுமதிசேர் வரி/பொ.ப.வரி மற்றும் தேசிய பாதுகாப்புத்தீர்வை என்பனவற்றின் இணைந்த சேகரிப்பாபன மொ.உ.உற்பத்தியின் 3 சதவீதத்திலிருந்து மொ.உ.உற்பத்தியின் 2.6 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தன. இவ்வீழ்ச்சிக்கு முன்னர் தேசிய பாதுகாப்புத்தீர்வைக்குட்பட்டிருந்த பல விடயங்கள் பெறுமதிசேர் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டமையும் பொ.ப.வரி/தே.பா.தீர்வை என்பனவற்றின் கீழான பயனுறு வீதம் பெறுமதிசேர் வரியின் கீழான வீதத்தினை விட உயர்வாக இருந்தமையும் முக்கிய காரணங்களாக விளங்கின. தயாரிப்புத்துறையில் 2003 இன் பெறுமதிசேர் வரி அரசிறையின் முக்கிய மூலமாக கட்டடவாக்கமும் அதனைத் தொடர்ந்து பெற்றோலியம், சிகரட்டுக்கள், குடிவகை என்பனவும் காணப்பட்டன. தயாரிப்பல்லாத துறையில், பெறுமதிசேர் வரி அரசிறைச் சேகரிப்பு முக்கியமாக தொலைத்தொடர்புட்டல், நிதி மற்றும் காப்புறுதி துறைகளிலிருந்து பெறப்பட்டது.

2003 இல் கலால் வரிகளிலிருந்தான அரசிறைச் சேகரிப்பு 2 சதவீதத்தினால் ரூ.51 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தமைக்கு சிகரட் மற்றும் பெற்றோலியம் உற்பத்திகளிலிருந்தான குறைந்த சேகரிப்புக்களே காரணமாகும். சிகரட்டுக்களிலிருந்தான கலால் தீர்வை சேகரிப்பு ரூ.20 பில்லியனுக்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது. சிலவகை சிகரட்டுக்கள் மீதான தீர்வைகள் மேல்நோக்கி திருத்தப்பட்டபோதும் பிரபல்யம் பெற்ற உற்பத்தி வகைகளின் உள்நாட்டு விற்பனை வீழ்ச்சியடைந்தமையானது சிகரட்டுக்களிலிருந்தான

குறைந்தளவு கலால் தீர்வைச் சேகரிப்பிற்கு காரணமாக அமைந்தது. நாட்டிற்குள் களவாகக் கொண்டுவரப்பட்ட பெருமளவு சிகரட்டுக்களும் சட்டத்திற்கு மாறான வெள்ளை சிகரட்டுக்களின் உள்நாட்டு நிரம்பலும், குறைவடைந்த உள்நாட்டு விற்பனைகளைத் தோற்றுவித்தன.

வெறியம் சார்ந்த மற்றும் மென் குடிபான உற்பத்திகளில் ஏற்பட்ட வளர்ச்சியும் 2003 இல் கலால் வரிகளில் செய்யப்பட்ட மேல்நோக்கிய திருத்தமும் குடிவகைகளிலிருந்தான உயர்ந்த கலால் தீர்வை சேகரிப்புக்களுக்கு பங்களித்தன. வெறியக் குடிவகை உற்பத்தி 13 சதவீதத்தினாலும், மென் குடிவகை உற்பத்தி 12 சதவீதத்தினாலும் அதிகரித்தன. மேலும் 2003 செத்தெம்பர் தொடக்கம் மதுசாரம், பனஞ்சாராயம், தென்னஞ்சாராயம் மற்றும் பதனிடப்பட்ட சாராயம் என்பன மீதான கலால் தீர்வை வீதங்கள் புறாவ் லீற்றர் ஒன்றிற்கு ரூ.299 இலிருந்து புறாவ் லீற்றர் ஒன்றிற்கு ரூ.330 இற்கும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுவகை மீது புறாவ் லீற்றருக்கு ரூ.399 இலிருந்து ரூ.440 இற்கும் உயர்த்தப்பட்டன. ஆண்டின் இறுதிப்பகுதியில் 5 சதவீதத்திற்கும் குறைவான மதுசார செறிவைக்கொண்ட பியர் குடிவகை மீதான கலால் தீர்வை லீற்றர் ஒன்றிற்கு ரூ.20 இற்கும், 5 சதவீதத்திற்கும் கூடுதலான மதுசார செறிவைக் கொண்ட குடிவகையின் மீதான கலால் தீர்வை முறையே லீற்றர் ஒன்றிற்கு ரூ.15 இலிருந்தும் ரூ.25 இலிருந்தும் லீற்றருக்கு ரூ.35 இற்கு உயர்த்தப்பட்டன.

பெற்றோலிய உற்பத்திகளிலிருந்தான கலால் தீர்வைச்சேகரிப்பு 2002 இன் மொ.உ.உற்பத்தியின் 1.1 சதவீதத்திலிருந்து 2003 இல் 0.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சிக்கான முக்கிய காரணமாக 2002 இல் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் ரூ.2 பில்லியன் கொண்ட நிலுவை கொடுப்பனவு செய்யப்பட்டமையும், 2002 இல் தொழிற்பாட்டிலிருந்த ஒப்பீட்டுரீதியில் உயர்வான கலால் தீர்வை அமைப்பு என்பன விளங்கின. பெற்றோல் மீதான கலால் தீர்வை 2002 ஓகத்து தொடக்கம் லீற்றர் ஒன்றிற்கு ரூ.24 இலிருந்து ரூ.21 இற்கும், அதன் பின்னர் வீதிவரி விதிக்கப்பட்டதுடன் 2003 ஓகத்தில் லீற்றர் ஒன்றிற்கு ரூ.22 இற்கும் அதிகரிக்கப்பட்டது. இதையொத்த முறையில், டீசல் மீதான கலால் தீர்வை லீற்றர் ஒன்றிற்கு ரூ.4 இலிருந்து, லீற்றர் ஒன்றிற்கு ரூ.3 இற்கு குறைக்கப்பட்டதுடன் 2003 ஓகத்தில் லீற்றர் ஒன்றிற்கு ரூ.3.50 இற்கு உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக டீசல் மற்றும் பெற்றோலியம் என்பன மீது ஆண்டின் பெரும்பாலான காலப்பகுதியில் குறைந்த கலால் தீர்வை வீதங்களே விதிக்கப்பட்டன.

2003 இல் உந்து ஊர்திகளிலிருந்து சேகரிக்கப்பட்ட கலால் தீர்வைகள் ரூ.6.9 பில்லியனுக்கு, 51 சதவீதத்தினால்

அதிகரித்தன. உயர் பெறுமதியுடைய உந்து ஊர்திகளின் இறக்குமதியில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பும் உயர்ந்த கலால் சேகரிப்புக்களுக்கு பங்களித்தன.

இறக்குமதி தீர்வைகளிலிருந்தான அரசிறை (20 சதவீத மேலதிகக் கட்டணம் உட்பட) 2002 இன் ரூ.28.3 பில்லியனிலிருந்து 2003 இல் ரூ.34.2 பில்லியனுக்கு 21 சதவீதத்தினால் முனைப்பாக அதிகரித்தது. இறக்குமதித் தீர்வை / மொ.உ.உ.விகிதம் 2002 இன் 1.8 சதவீதத்திலிருந்து 2003 இல் 1.9 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது. இவ்வதிகரிப்பு விலக்குப் பெற்றிருந்த பெரும்பாலான இறக்குமதிகளின் மீது இறக்குமதித் தீர்வை விதிக்கப்பட்டமை, வீதங்களில் செய்யப்பட்ட மேல்நோக்கிய திருத்தம் மற்றும் 2003 ஆம் ஆண்டில் இறக்குமதி வளர்ச்சியடைந்தமை என்பன வற்றின் இணைந்த வெளிப்படாக இருந்தது. இறக்குமதி தீர்வையின் முக்கிய மூலங்களாக உந்து ஊர்திகள், சீனி, சமையல் எண்ணெய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் பால் உற்பத்திகள் என்பன விளங்கின. 2002 இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட 2 சதவீத தீர்வைப்பிரிவு 2003 செப்டெம்பர் தொடக்கம் 2.5 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டது. மேலும் பல இன்றியமையாத விடயங்கள் மீதான குறித்துரைக்கப்பட்ட தீர்வைகள் உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்காக மேல்நோக்கித் திருத்தப்பட்டன. சராசரி தீர்வை வீதம் இறக்குமதித் தீர்வை மேலதிகக் கட்டணம் நீங்கலான மொத்த இறக்குமதிப் பெறுமதிக்கான இறக்குமதி தீர்வைச் சேகரிப்புவிசிடம்) 2002 இன் 4.1 சதவீதத்திலிருந்து 2003 இல் 4.6 சதவீதத்திற்கு உயர்வடைந்தமைக்கு பூஜ்ய வீதத்தினைக் கொண்டிருந்த பல விடயங்கள் 2002 நவம்பரிலிருந்து குறைக்கப்பட்டமையே காரணமாகும். எனினும், பயனுறு தீர்வை வீதங்கள் இறக்குமதி மேலதிகக் கட்டணம் நீங்கலான தீர்வை விதிக்கத்தக்க இறக்குமதி களுக்கான மொத்த இறக்குமதி தீர்வை சேகரிப்பு விசிடம்) 2002இன் 14.7 சதவீதத்திலிருந்து 2003 இல் 12.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு முன்னர் விலக்குப்பெற்றிருந்த பெருமளவு விடயங்கள் மீது குறைந்த தீர்வை வீதம் (2 சதவீதம்) அறிமுகப்படுத்தப்பட்டமையே காரணமாகும்.

துறைமுகம் மற்றும் வானூர்தி நிலைய அபிவிருத்தி தீர்வையிலிருந்தான அரசிறை சேகரிப்புக்கள் ரூ.3.5 பில்லியனிலிருந்து 2003 இல் ரூ.5.5 பில்லியனுக்கு 57 சதவீதத்தினால் பெருமளவிற்கு அதிகரித்தமைக்கு மாற்றத்தின் முழு ஆண்டிற்குமான தாக்கமே காரணமாக இருந்தது. துறைமுகம் மற்றும் வானூர்தி நிலைய அபிவிருத்தித் தீர்வை 2002 மே 1 ஆம் நாளிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்றுமதிக்காக மட்டும் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான துறைமுகம் மற்றும் வானூர்தி நிலைய அபிவிருத்தி தீர்வை 2003 சனவரி 1 இலிருந்து 0.75 சதவீதத்திலிருந்து 0.5

சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது. பற்றுவரியின் உள்ளடக்கமானது 2003 சனவரி 1ஆம் நாளிலிருந்து வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளிலுள்ள சேமிப்பு வைப்புக்களும் விரிவாக்கப்பட்டது. எடுப்பனவுகள் மீதான பற்று வரியிலிருந்தான விலக்களிப்பு 2003 சனவரி 1 ஆம் நாள் தொடக்கம் மாதமொன்றிற்கு ரூ.10,000 இலிருந்து ரூ.20,000 இற்கு அதிகரிக்கப்பட்டது. முத்திரைத்தீர்வை ஒழிக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட அரசிறை இழப்புக்களை ஈடுசெய்வதற்காக இவ்விரு வரிகளும் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் 2003 இல் துறைமுகம் மற்றும் வானூர்தி நிலைய அபிவிருத்தி தீர்வை மற்றும் பற்றுவரி ஆகியவற்றின் இணைந்த அரசிறைச் சேகரிப்புக்கள் 1997-2001 காலப்பகுதியில் மொ.உ.உற்பத்தியின் 0.7 சதவீதமாகக் காணப்பட்ட சராசரி முத்திரைத்தீர்வைச் சேகரிப்புடன் ஒப்பிடுகையில் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 0.5 சதவீதமாக மட்டும் காணப்பட்டன.

வரியல்லா அரசிறை

வரியல்லா அரசிறையானது 2002 இன் ரூ.40.1 பில்லியனிலிருந்து ரூ.44.9 பில்லியனுக்கு 14 சதவீதத்தினால் அதிகரித்து ரூ.39.2 பில்லியன் கொண்ட இலக்கினை விஞ்சியது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக பார்க்கையில் வரியல்லா அரசிறைச் சேகரிப்புக்கள் 2.5 சதவீதமாக அமைந்து 2003 ஆம் ஆண்டின் அதே விகிதசமத்தைக் கொண்டிருந்தது. உயர்ந்த அரசிறைச் சேகரிப்புக்கள் முக்கியமாக மத்திய வங்கி இலாப மாற்றல்கள் (ரூ.10 பில்லியன்), விற்பனை மற்றும் கட்டணங்களிலிருந்தான அரசிறைச் சேகரிப்புக்கள் (ரூ.9.0 பில்லியன்), அரச தொழில் முயற்சிகளிலிருந்தான இலாபங்கள் மற்றும் பங்கிலாபங்கள் (ரூ.5.4 பில்லியன்) என்பனவற்றிலிருந்து கிடைத்தன. முன்னர் வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திலிருந்தான ரூ.1.7 பில்லியன் கொண்ட உயர்ந்த இலாப மாற்றல்களும், ரூ.750 மில்லியன் பங்கிலாபங்களும் அரச தொழில்முயற்சிகளிலிருந்தான இலாபங்களினதும், பங்கிலாபங்களினதும் அரசிறை அதிகரிக்கப் பங்களித்தன. மேலும், வேலைநிறுத்தம், கலகம், உள்நாட்டுக் குழப்பம் மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றின் நிதியத்திலிருந்து ரூ.2 பில்லியன் சேகரிக்கப்பட்டது. எனினும், அரசினால் அரசதொழில் முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களிலிருந்து வர வேண்டிய வட்டியிலிருந்தான சேகரிப்புக்கள் மற்றும் வாடகைச் சேகரிப்புக்கள் என்பன வரவுசெலவுத்திட்ட இலக்குகளுக்கு கீழாகவே காணப்பட்டன.

8.4 செலவினம்

இறைத்திரட்சித் செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்குடன் 2003 ஆம் ஆண்டிலும் அரசாங்கம்

தொடர்ந்து அதன் செலவினங்களை ஒழுங்குமுறைப் படுத்தும் வழிமுறைகளை மேற்கொண்டது. இதன்படி 2003 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம், நடைமுறைச் செலவினத்தை மொ.உ.உற்பத்தியின் 19.3 சதவீதத்திலும், மூலதனச் செலவினத்தினை மொ.உ.உற்பத்தியில் 5.3 சதவீதத்திலும் பேணுவதன் மூலம் மொத்தச் செலவினத்தை மொ.உ. உற்பத்தியின் 24.6 சதவீதத்தில் பேணுவதற்கு எதிர்பார்க்கிறது. 2003 இல் உற்பட்ட மொத்தச் செலவினம் 2002 இன் மொ.உ.உற்பத்தியின் 25.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், மொ.உ.உற்பத்தியின் 23.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சி முழுவதும் மீண்டெழும் செலவினம் 2002 இன் மொ.உ. உற்பத்தியின் 20.9 சதவீதத்திற்கெதிராக 2003 இல் மொ.உ.உற்பத்தியின் 19 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமையினால் ஏற்பட்டதாகும். முன்னைய ஆண்டுகளைப் போன்றே உற்பட்ட மூலதனச் செலவினமும் தேறியகடன் வழங்கலும் ஆண்டு இலக்குகளுக்கு கீழாக காணப்பட்டமைக்கு ரூபாவினால் நிதியிடப்பட்ட முன்னுரிமையற்ற அரசு முதலீடு கட்டுப்படுத்தப்பட்டமையும் செயற்றிட்டங்களுடன் தொடர்பான வெளிநாட்டு மூலவளங்கள் குறைவடைந்தமையுமே காரணமாகும். எனினும், 2002 உடன் ஒப்பிடுகையில், மூலதன மற்றும் தேறியக் கடன் வழங்கல் மீதான செலவினம் 2002 இன் மொ.உ.உற்பத்தியின் 4.6 சதவீதத்திலிருந்து 2003 இல் மொ.உ.உற்பத்தியின் 4.7 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது.

நடைமுறைச் செலவினம்

பெயரளவு நியதிகளில், 2003 இல் நடைமுறைச்செலவினம் ரூ.334.7 பில்லியனுக்கு சிறிதளவால் அதிகரித்தது. எனினும் குறைந்த வட்டிக்கொடுப்பனவுகள் மற்றும் வட்டியல்லா மீண்டெழும் செலவினம் கட்டுப்படுத்தப்பட்டமை என்பன மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மீண்டெழும் செலவினம் குறைவடைய உதவின. வட்டிக் கொடுப்பனவுகள் குறைவடைந்தமைக்கு சந்தை வீதங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியும் கடன்பாட்டுத் தேவைகள் குறைவடைந்தமையுமே முக்கிய காரணங்களாகும். வட்டியல்லா நடைமுறைச் செலவினத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி பல காரணிகளின் விளைவாக ஏற்பட்ட ஒன்றாகும். 2002 இலும், 2003 இலும் சம்பளங்களிலும், ஓய்வூதியங்களிலும் அவ்வப்பொழுது செய்யப்படும் திருத்தங்கள் தவிர்க்கப்பட்டமையின் மூலம் ஆளணி வேதனங்கள் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் மீதான செலவினம் கட்டுப்படுத்தப்பட்டது. யுத்தநிறுத்த உடன்படிக்கை தொடர்ந்தமை பாதுகாப்பு தொடர்பான செலவினங்களைக் கட்டுப்படுத்தப் பங்களித்தது. மேலும், நலன்புரிக் கொடுப்பனவுகளும் அரசு நிறுவனங்களுக்குக் காண மாற்றல்களும் வரவுசெலவுத்திட்ட மட்டங்களுக்கு அணித்தாகக் கட்டுப்படுத்தப்பட்டன. எனினும்

திணைக்களரீதியான தொழில்முயற்சிகள் தொடர்பான செலவினத்திலும் வெள்ள நிவாரணத்திற்கான புதிய செலவினத்திலும் மிகையான செலவு காணப்பட்டதுடன் இது, மற்றைய வழிமுறைகளினூடாக எய்தப்பட்ட நன்மைகளை பகுதியளவில் எதிரீடு செய்தது.

2003 இல், பெயரளவு நியதிகளில் சம்பளங்கள் மற்றும் கூலிகள் மீதான செலவினம் 3 சதவீதத்தினால் சிறிதளவு அதிகரித்து வரவுசெலவுத்திட்ட மட்டமான ரூ.91 பில்லியனைக் காட்டிலும் சிறிது உயர்வடைந்திருந்தது. 2002 இல் அதிகரிப்பு 17 சதவீதமாக இருந்தமைக்கு 2001 ஆம் ஆண்டின் இறுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட சம்பள அதிகரிப்பின் முழு ஆண்டிற்குமான தாக்கமே காரணமாகும். சம்பளங்களும், கூலிகளும் 2002 இன் 5.6 சதவீதத்திலிருந்த மொ.உ. உற்பத்தியின் 5.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தன. 2003 இல் அரசிற்கான ஆட்சேர்ப்பு தொடர்ச்சியாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை மற்றும் அவ்வப்போது செய்யப்படும் சம்பள அதிகரிப்பு தவிர்க்கப்பட்டமை என்பனவற்றின் விளைவாக இது சாத்தியமாயிற்று. மீண்டெழும் செலவினத்தில் சம்பளங்களும், கூலிகளும் 27 சதவீதத்தில் மாற்றமின்றியிருந்தன.

2002 இல் சமாதான உடன்படிக்கை கையெழுத்தானமையும் 2003 ஆம் ஆண்டு முழுவதும் தொடர்ந்து சமாதான சூழல் நிலவியமையும் பாதுகாப்புடன் தொடர்பான செலவினத்தைக் கட்டுப்படுத்த அரசினை இயலச்செய்தன. இதன்படி 2003 இல் பாதுகாப்புச் செலவினம் (பொதுமக்களின் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு மீதான செலவினம் நீங்கலாக) வீழ்ச்சியடைந்தது. பெயரளவு நியதிகளில் பாதுகாப்பு செலவினம் ரூ.47 பில்லியனுக்கு 4 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்ததுடன் இது வரவுசெலவுத்திட்ட இலக்கிற்கு அண்மித்ததாக காணப்பட்டது. மொ.உ. உற்பத்தியின் சதவீதமாக 2003 இல் பாதுகாப்புச் செலவினம் 2002 ஆம் ஆண்டின் 3.1 சதவீதத்திலிருந்து 2.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. பாதுகாப்புப் பணிகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு சம்பளங்கள் மற்றும் கூலிகளின் மீதான செலவினத்தினை அதிகரித்தபோதும் இராணுவ கருவிகள், இராணுவத் தளபாடங்கள் என்பனவற்றின் இறக்குமதியில் ஏற்பட்ட குறைப்பு மொத்த செலவினம் குறைவடைய உதவியது. அதேவேளை பொதுமக்களின் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பினைப் பேணுவதற்காக உற்பட்ட செலவினம் 2002 இன் 15 பில்லியனிலிருந்து (மொ.உ.உற்பத்தியின் 0.9 சதவீதம்) ரூ.14.6 பில்லியனுக்கு (மொ.உ.உற்பத்தியின் 0.8 சதவீதம்) 2.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பேணுவதன் மீதான மொத்த செலவினம் 2002 இன் மொ.உ.உற்பத்தியின் 4.0 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

அட்டவணை 8.4
செலவினத்தினதும் மீள் கொடுப்பனவைக் கழித்த கடன் வழங்கலினதும் பொருளாதாரப் பகுப்பாய்வு

ரூபா மில்லியன்

விடயம்	2002	2003 ஒப்புதலளிக் கப்பட்ட மதிப்பீடுகள்	2003 தற்காலிக மாணவை	2004 ஒப்புதலளிக் கப்பட்ட மதிப்பீடுகள்
நடைமுறைச் செலவீனம்	330,847	344,611	334,693	357,674
பொருட்கள் பணிகள் மீதான செலவு	139,891	137,820	138,661	158,678
சம்பளங்களும் கூலிகளும்	88,804	90,709	91,784	105,015
ஏனைய பொருட்களும் பணிகளும்	51,087	47,111	46,878	53,663
வட்டிக் கொடுப்பனவுகள்	116,515	130,178	125,126	120,918
வெளிநாட்டு	10,618	14,680	11,586	15,547
உள்நாட்டு (அ)	105,897	115,498	113,540	105,371
நடைமுறை மாற்றல்களும் உதவிக் கொடுப்பனவுகளும்	74,441	76,613	70,906	78,078
அரசு கூட்டுத்தாபனங்களுக்கு	7,998	5,412	3,705	3,507
அரசு நிறுவனங்களுக்கு	12,093	12,464	11,945	12,543
துணைத் தேசிய அரசுகள்	392	650	608	477
குடும்ப அலகுகளுக்கும் ஏனைய துறைகளுக்கும்	53,958	58,087	52,648	61,550
உணவு முத்திரை, உணவு உதவிக் கொடுப்பனவு	740	985	694	800
சனசவிய்/சமுத்தி	9,910	9,600	8,715	9,000
ஓய்வூதியங்கள்	31,123	33,553	31,150	36,810
பசளை உதவிக் கொடுப்பனவு	2,448	2,000	2,191	3,000
ஏனையவை	9,737	12,549	9,898	11,940
மூலதனச் செலவீனம்	58,595	81,612	75,089	93,132
உண்மைச் சொத்துக்களின் கையேற்பு	26,501	51,403	36,580	53,012
மூலதன மாற்றல்கள்	32,094	30,209	38,509	40,120
அரசு கூட்டுத்தாபனங்களுக்கு	11,459	7,179	14,339	9,346
அரசு நிறுவனங்களுக்கு	15,118	17,558	19,894	25,721
துணைத் தேசிய அரசுகள்	5,421	5,000	4,186	4,830
ஏனையவை	96	472	90	223
மீள் கொடுப்பனவு கழித்த கடன் வழங்கல்	13,547	12,147	7,890	18,673
முற்பணக் கணக்குகள்	1,336	1,500	1,710	2,000
கடன் வழங்கல்	13,582	13,366	12,320	14,396
மீளமைப்புச் செலவு	4,689	5,497	4,601	10,370
கடன் மீள் கொடுப்பனவுகள்	-6,060	-8,216	-10,741	-8,093
முக்கியமான விடையங்கள்				
மாகாணசபைகளுக்கான மாற்றல்கள்	36,449	36,700	37,832	41,483
நடைமுறை	30,574	31,700	30,462	32,253
மூலதனம்	5,925	5,000	7,369	9,230
மொத்த செலவினமும் தேறிய கடன் வழங்கலும்	402,989	438,370	417,671	469,479

குறிப்பு: பாதுகாப்புச் செலவினம் (பொது ஒழுங்கும் பாதுகாப்பும்)

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக

	2002	2003	2003	2004
நடைமுறைச் செலவீனம்	20.9	19.3	19.0	17.6
பொருட்கள் பணிகள் மீதான செலவு	8.8	7.7	7.9	7.8
சம்பளங்களும் கூலிகளும்	5.6	5.1	5.2	5.2
ஏனைய பொருட்களும் பணிகளும்	3.2	2.6	2.7	2.6
வட்டிக் கொடுப்பனவுகள்	7.4	7.3	7.1	6.0
வெளிநாட்டு	0.7	0.8	0.7	0.8
உள்நாட்டு (அ)	6.7	6.5	6.4	5.2
நடைமுறை மாற்றல்களும் உதவிக் கொடுப்பனவுகளும்	4.7	4.3	4.0	3.9
அரசு கூட்டுத்தாபனங்களுக்கு	0.5	0.3	0.3	0.2
அரசு நிறுவனங்களுக்கு	0.8	0.7	0.7	0.6
துணைத் தேசிய அரசுகள்	-	-	-	-
குடும்ப அலகுகளுக்கும் ஏனைய துறைகளுக்கும்	3.4	3.3	3.0	3.0
உணவு முத்திரை, உணவு உதவிக் கொடுப்பனவு	-	0.1	-	-
சனசவிய்/சமுத்தி	0.6	0.5	0.5	0.4
ஓய்வூதியங்கள்	2.0	1.9	1.8	1.8
பசளை உதவிக் கொடுப்பனவு	0.2	0.1	0.1	0.1
ஏனையவை	0.6	0.7	0.6	0.6
மூலதனச் செலவீனம்	3.7	4.6	4.3	4.6
உண்மைச் சொத்துக்களின் கையேற்பு	1.7	2.9	2.1	2.6
மூலதன மாற்றல்கள்	2.0	1.7	2.2	2.0
அரசு கூட்டுத்தாபனங்களுக்கு	0.7	0.4	0.8	0.5
அரசு நிறுவனங்களுக்கு	1.0	1.0	1.1	1.3
துணைத் தேசிய அரசுகள்	0.3	0.3	0.2	0.2
ஏனையவை	-	-	-	-
மீள் கொடுப்பனவு கழித்த கடன் வழங்கல்	0.9	0.7	0.4	0.9
முற்பணக் கணக்குகள்	0.1	0.1	0.1	0.1
கடன் வழங்கல்	0.9	0.7	0.7	0.7
மீளமைப்புச் செலவு	0.3	0.3	0.3	0.5
கடன் மீள் கொடுப்பனவுகள்	-0.4	-0.5	-0.6	-0.4
முக்கியமான விடையங்கள்				
மாகாணசபைகளுக்கான மாற்றல்கள்(அ)	2.3	2.1	2.1	2.0
நடைமுறை	1.9	1.8	1.7	1.6
மூலதனம்	0.4	0.3	0.4	0.5
மொத்த செலவினமும் தேறிய கடன் வழங்கலும்	25.4	24.6	23.7	23.2

மூலம்: நிதி அமைச்சு.

(அ) மாகாணசபைகளுக்கான நடைமுறை மாற்றல்கள் பொருட்கள் மற்றும் சேவைகளின் செலவினங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மாகாணசபைகளுக்கான மூலதன மாற்றல்கள், துணைத் தேசிய அரசுகளுக்கான மூலதன மாற்றல்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

படுகடன் இருப்பில் அதிகரிப்புக் காணப்பட்ட போதும், உள்நாட்டுச் சந்தை வட்டி வீதங்களில் ஏறப்பட்ட தொடர்ச்சியான வீழ்ச்சியும், உயர்ந்த செலவினைக் கொண்ட அரசு படுகடன்களுக்காக சந்தைப்படுத்தத்தக்க படுகடன் கருவிகள் பதிலீடு செய்யப்பட்டமையும் வட்டிக் கொடுப்பனவில் காணப்பட்ட அதிகரித்துச்செல்லும் போக்கினை மாற்றியமைக்க உதவின. 2003 இல் ரூ.125.1 பில்லியனாகக் காணப்பட்ட வட்டிக் கொடுப்பனவுகள் மீண்டெழும் செலவினத்தில் தனிப்பெரும் கூறாகத் தொடர்ந்தும் விளங்கி (37 சதவீதம்) 2002 இனை விட 7 சதவீதம் கொண்ட அதிகரிப்பினை காட்டியது. எனினும், இது 2002 ஆம் ஆண்டில் காணப்பட்ட 24 சதவீத அதிகரிப்பிலும் பார்க்க மிகக் குறைவானதாகும். வட்டிக் கொடுப்பனவுகள் 2002 இன் மொ.உ.உற்பத்தியின் 7.4 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தன. மொத்தத்தில், உள்நாட்டுப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் ரூ.113.5 பில்லியனாக விளங்கிய வேளையில் வெளிநாட்டுப் படுகடன் மீதான கொடுப்பனவுகள் ரூ.11.6 பில்லியனாகக் காணப்பட்டன. திறைசேரி முறிகள் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் வட்டியின் மிக முக்கியமானதொரு கூறாக மாறியதுடன் (ரூ.50.9 பில்லியன்) 2002 ஆம் ஆண்டினை விட இருமடங்கிற்கும் கூடுதலான அதிகரிப்பினையும் கொண்டிருந்தது. இது சந்தைப்படுத்தத்தக்க பிணையங்களை நோக்கிய அசைவின் மிகத் தெளிவானதொரு பெறுபேறாகும். மாறாக ரூபாக்கடன்கள் படிப்படியாக அகற்றப்பட்டமையின் காரணமாக அவற்றின் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் ரூ.35.6 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தன. திறைசேரி உண்டியல்கள் மீதான தாழ்ந்த வட்டி வீதம் காரணமாக அதன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2002 இன் ரூ.25.7 பில்லியனிலிருந்து 24.1 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தன. வட்டிக் கொடுப்பனவுகளின் எஞ்சிய தொகை இலங்கை அபிவிருத்தி முறிகள் மற்றும் வங்கித்தொழில் முறையிலிருந்தான கருவியல்லாக்கடன்பாடுகள் என்பன தொடர்பானவையாக இருந்தன.

2003 இல் உண்மையான வட்டிக் கொடுப்பனவுகள் வரவுசெலவுத்திட்ட ஒதுக்குகளிலும் பார்க்க குறிப்பிடத்தக்களவிற்கு (ரூ.5.1 பில்லியன்) குறைவாக இருந்தன. சலுகை ரீதியான மூலங்களினூடான உயர்ந்த வெளிநாட்டுக் கடன்பாடுகள் உள்ளக சந்தையிலிருந்தான கடன்பாட்டுத் தேவைகளை குறைத்துவிட்டன. இது உள்நாட்டு வட்டி வீதங்களின் வீழ்ச்சியடைந்துசெல்லும் போக்கிற்கு அநுசரணையாக விளங்கி அதன் மூலம் வட்டிச்செலவினை குறைவடையச் செய்தது. அரசாங்கத்தின் காசுப்பாய்ச்சல் தொழிற்பாடுகளின் நெருக்கமான கண்காணிப்பும் மேம்பட்ட படுகடன் முகாமைத்தவ நடவடிக்கைகளும் கூட உதவின.

நடைமுறை மாற்றல்களிலும் உதவுதொகைகளிலும் அவதானிக்கப்பட்ட தொடர்ச்சியான அதிகரித்துச் செல்லும் போக்கில் மாற்றமொன்று காணப்பட்டது. இவை ரூ.70.9 பில்லியனாக விளங்கி 2002 இனை விட 5 சதவீதம் கொண்ட வீழ்ச்சியைக் காட்டின. மொ.உ. உற்பத்தியின் சதவீதமாகவும் இது 2002 இன் 4.7 சதவீதத்திலிருந்து 4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

2003 இல் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் மீதான செலவினம் 2002 இனைப் போன்றே ரூ.31 பில்லியனாக விளங்கி பெரும்பாலும் மாற்றமின்றிக் காணப்பட்டது. எனினும் இது வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டினை விட 2.4 பில்லியன் குறைவாக இருந்தது. இக்குறைந்த செலவினத்திற்கு ஓய்வூதிய முரண்பாடுகள் தொடர்பாக பல்வேறு குழுக்களினதும் விதந்துரைப்புக்களை நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்ட தாமதமே முக்கிய காரணமாக இருந்தது. எனினும் அத்தகைய விதந்துரைப்புக்களின் தாமதமான நடைமுறைப்படுத்தல் எதிர்காலத்தில் ஓய்வூதியக் கொடுப்பனவில் அதிகரிப்புக்களை ஏற்படுத்தலாம். புதிய உதவுதொகை செலுத்தலூடான ஓய்வூதியமுறை நீண்டகாலத்தில் அரசாங்கத்தின் நிதியிடப்படாத ஓய்வூதியப் பொறுப்புக்களைப் குறைக்கக் கூடும்.

2003 இல் சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டத்தின் மீது உறப்பட்ட செலவினம் ரூ.8.7 பில்லியனாக அமைந்து 2002 ஆம் ஆண்டினை விட 12 சதவீதம் குறைவாக இருந்தது. இதற்கு மிக அவசியமாக தேவைப்படுவர்களை மட்டும் தெரிவு செய்யும் பொருட்டான கண்டறியும் பொறிமுறையைத் தொடர்வதற்கான அரசாங்கத்தின் வலுவான கடப்பாடும், அதிகாரமளிக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்வதும் முக்கிய காரணங்களாக இருந்தன. 2002 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட நலன்புரி நன்மைகள் சட்டம் எதிர்காலத்தில் சமுர்த்தி நன்மை பெறுநர்களுக்கான உட்புகும் மற்றும் வெளிச்செல்லும் பிரமாணங்களின் நடைமுறைப்படுத்தலுக்கான வாய்ப்பினைத் தருகின்றது.

2003 இல் வளமாக்கி உதவுதொகை மீதான செலவினம் 2002 ஆம் ஆண்டின் ரூ.2.4 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.2.2 பில்லியனாக விளங்கியது. எனினும் இது ஆரம்ப மதிப்பீடுகளிலும் பார்க்க 10 சதவீதம் கொண்டதொரு அதிகரிப்பாகும். 2003 இல் யூரியாவின் பயன்பாட்டில் குறைப்புக் காணப்பட்டபோதும், 2002 இலிருந்து முன்கொண்டு வரப்பட்ட ரூ.1.1 பில்லியன் கொண்ட கொடுப்பனவு நிலுவையே இவ்வதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக இருந்தது. 2002 ஒத்தோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட அளவொன்றினை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட வளமாக்கி உதவுதொகைத்திட்டம் (ஒவ்வொரு 50 கிலோ மூடைக்கும் ரூ.300 அல்லது மெற்றிக் தொன்னொன்றிற்கு ரூ.6,000) 2003 இலும் தொடர்ந்தது.

அட்டவணை 8.6
மாகாண சபைகளுக்கான வரவு செலவுத் திட்ட வெளிப்பாடு

ரூபா மில்லியன்

விடயம்	2000	2001	2002	2003 தற்பாக்கிய
மொத்த அரசிறை	7,534	8,674	9,366	11,625
வரி வருவாய்	6,478	7,539	7,952	9,968
வரியல்லா வருவாய்	1,056	1,135	1,414	1,656
மொத்தச் செலவினம்	37,328	40,094	44,314	49,224
நடைமுறைச் செலவினம்	28,856	33,425	38,268	39,800
இதில்: சிறப்புச் செயற்றிட்டங்கள்	22,199	26,169	29,993	30,582
முலதனச் செலவினம்	8,472	6,669	6,046	9,423
மத்திய அரசு மாற்றல்கள்	31,543	30,948	36,499	37,832
தடுத்துவைக்கப்பட்ட கொடைகள்	23,220	24,699	30,574	30,462
பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட கொடைகள்	1,323	596	1,000	607
பொருத்தப்பாட்டுக் கொடைகள்	665	282	307	246
குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைகள்	5,523	4,208	3,405	3,332
சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான கொடைகள்	812	1,163	1,213	3,184


மூலங்கள்: மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இலங்கை மத்திய வங்கி.

போதாமை, ஒழுங்குவிதிகள் மற்றும் கண்காணிப்பு போன்றன தொடர்பாக வலுவானதொரு நிருவாக ரீதியான கட்டமைப்பு காணப்படாமையின் காரணமாக மத்திய அரசாங்கத்துடனான பலயீனமான தொடர்புகள் என்பன முக்கிய பிரச்சனைகளில் சிலவாகும். மாகாணசபைகளின் தொழிற்பாடுகளை ஒழுங்கு முறைப்படுத்தி கண்காணிப்பதற்காக நிதியியல் ஆணைக்குழுவினை வலுப்படுத்துதல் நிதி ஆணைக்குழு சட்டத்தினை இயற்றுவதன் மூலம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முன்னுரிமை நடவடிக்கைகளில் ஒன்றாக இனங்காண முடியும். எனினும், மற்றைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முழுமையான அதிகாரப்பிரதி முறையொன்றில் கூடியளவிற்கு அனைத்தையு முள்ளடக்கிய சீர்திருத்தங்கள் அவசியமானவுள்ளன. இதனை அரசியல் யாப்புத் திருத்தங்களினூடாக மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்.

அரசிறை

மாகாணசபைகளின் மொத்த அரசிறைச் சேகரிப்புக்கள் 2002 ஆம் ஆண்டின் அதிகரிப்பான 8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2003 இல் 24 சதவீதத்தினால் உயர்வடைந்ததுடன் இதற்கு வரி அரசிறையில் ஏற்பட்ட 25 சதவீத அதிகரிப்பே முக்கிய காரணமாகும். மொத்த புரள்வுவரி மற்றும் முத்திரைத் தீர்வை என்பனவற்றிலிருந்தான அதிகரித்த அரசிறை இவ்வதிகரிப்பிற்கு முக்கியமாகப் பங்களித்ததுடன் மொத்த அரசிறையில் 71 சதவீதத்திற்கும் பங்களித்தது. மொத்தப் புரள்வுவரி 14 சதவீதத்தினால் அதிகரித்து மாகாணசபையின் முக்கிய அரசிறை மூலமாகவும் தொடர்ந்துமிருந்தது. முத்திரைத் தீர்வையிலிருந்தான சேகரிப்பு 63 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்து, பொருளாதார நடவடிக்கையின் மீள்எழுச்சியுடன் சொத்துக் கொடுக்கல்வாங்கல்களில் ஏற்பட்ட அதிகரிப்பினைப் பிரதிபலிக்கின்றது. உரிமக் கட்டணங்கள், விற்பனை மற்றும் கட்டணங்கள் போன்ற மற்றைய அரசிறை மூலங்கள் 2003 இல் மிதமான அதிகரிப்புக்களைக் காட்டின.

கடந்த காலங்களைப் போன்றே, மேல்மாகாண சபை பாரிய அரசிறைச் சேகரிப்புக்களைக் கொண்டிருந்ததுடன் 2003 ஆம் ஆண்டில் மாகாணசபைகளின் மொத்த அரசிறைச் சேகரிப்பில் 67 சதவீதத்திற்கு (ரூ.7.820 மில்லியன்) வகைகூறியது. மேல்மாகாணத்தில் செறிந்து காணப்பட்ட வர்த்தக மற்றும் கைத்தொழில் நடவடிக்கைகளும், உயர்ந்த குடித்தொகையும் உயர்ந்த அரசிறைகளை திரட்டுவதற்கு உதவின. மத்திய மாகாணம், தென்மாகாணம் மற்றும் வடமேல் மாகாணம்



என்பன மற்றைய முக்கிய அரசிறைச் சேகரிப்பாளர்களாக விளங்கின. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மாகாணரீதியான வரிசேகரிப்புக்கள் போர்க்குழல் காரணமாக மத்திய அரசாங்கத்தின் தொழிற்பாடாக இருந்துவருகின்றது.

நடைமுறைச் செலவினம்

வட்டியல்லா மீண்டெழும் செலவினத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் பின்பற்றப்பட்ட கொள்கைகள் மாகாணசபையின் மீண்டெழும் செலவினத்தில் ஏற்படும் அதிகரிப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்கு உதவின. இதன்படி, ரூபா நியதிகளில் 2003 இல் நடைமுறைச் செலவினம் சிறிதளவால் அதிகரித்தபோதும் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாகப் பார்க்கையில் இது 2003 இல் மொ.உ. உற்பத்தியின் 0.2 சதவீதப் புள்ளியினால் 2.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மாகாணசபைகளின் மொத்த நடைமுறைச் செலவினத்தில் மேல்மாகாணசபை 23 சதவீதத்திற்கு வகைகூறியது. எஞ்சிய ஏறத்தாழ 70 சதவீதம் மத்திய, தென், வடகிழக்கு மற்றும் வடமேல் மாகாணசபைகளினால் உற்பட்டன.

பொருளாதாரப் பகுப்பாய்வின் அடிப்படையில் மாகாணசபைகளின் ஆளணி வேதனங்கள் மீதான செலவினம் ரூபா நியதிகளில் சிறிதளவால் அதிகரித்ததெனினும் 2003 இல் மொ.உ.உற்பத்தி நியதிகளில் 0.2 சதவீதப் புள்ளியினால் 1.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தன. மாகாணசபைகளுக்கு ஆட்சேர்ப்பதனை இடைநிறுத்தியிருக்கும் அரசாங்கத்தின் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படுவதும், மாகாணசபைகளிலுள்ள ஊழியர்களுக்கு அவ்வப்பொழுது சம்பளங்களை அதிகரிக்கும் முறை தவிர்க்கப்பட்டிருப்பதும் ஆளணி வேதனங்கள் மீதான செலவினை இலக்கிடப்பட்ட மட்டத்தில் கட்டுப்படுத்துவதற்கு உதவின. கல்வி (69 சதவீதம்) மற்றும் நலத்துறைகள் (22 சதவீதம்) ஆளணி வேதனங்களின் முக்கிய ஈர்ப்பாளர்களாக தொடர்ந்தும் விளங்கி மொத்த ஆளணி வேதனங்களில் 91 சதவீதத்திற்கு வகைகூறின. எஞ்சிய வேதனச் செலவினம் மாகாண நிருவாகம், சமூகப்பணிகள் மற்றும் பொருளாதார உட்கட்டமைப்பு போன்ற மற்றைய துறைகளுக்கிடையே பகிர்நதளிக்கப்பட்டிருந்தன. ஏனைய நடைமுறைச் செலவினங்கள், பொருட்கள் மற்றும் பணிகள் மீதான மற்றைய கூலியல்லா செலவினங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன.

தொழிற்பாட்டு பகுப்பாய்வுகளின் அடிப்படையில், மாகாண நிருவாகம், பொருளாதாரப் பணிகள் மற்றும் சமூகப் பணிகளில் உற்பட்ட மீண்டெழும் செலவினம் முறையே ரூ.3,264 மில்லியனாகவும், ரூ.1,715 மில்லியனாகவும், ரூ.34,821 மில்லியனாகவும் விளங்கின. கல்வி மற்றும் சுகாதாரத்துறைகள் சமூகப் பணிகளைப்

பிரதிபலிக்கும் இரு முக்கிய துணைத்துறைகளாகத் தொடர்ந்தும் விளங்கி முறையே ரூ.21,947 மில்லியனையும், ரூ.8,125 மில்லியனையும் செலவிட்டன. மத்திய அரசாங்கமும் மாகாணசபைகளும் கல்வி மற்றும் சுகாதாரப் பணிகள் மீது மேற்கொள்ளும் ஒன்று திரட்டிய செலவினத்தை கருத்திற்கொள்கையில் மாகாண சபைகள் இவ்விரு தொழிற்பாடுகளிலும் முக்கிய பங்கினை வகிப்பதுடன் ஒன்றுதிரட்டிய மொத்த செலவினங்களில் முறையே 65 சதவீதத்தினையும், 45 சதவீதத்தினையும் பகிர்ந்துகொண்டன.

மூலதனச் செலவினம்

2003 ஆம் ஆண்டில் மூலதன நடவடிக்கைகளுக்காக மாகாண சபைகளினால் உற்பட்ட மொத்த செலவினம் ரூ.9,423 மில்லியனாக (மொ.உ.உற்பத்தியின் 0.5 சதவீதம்) விளங்கின. இது 2002ஆம் ஆண்டினை விட 56 சதவீதம் கொண்டதொரு அதிகரிப்பாகும். மாகாணசபைகளின் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம், வெளிநாடுகளினால் நிதியிடப்பட்ட சிறப்புச் செயற்றிட்டங்கள், மாகாணசபைகளின் குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்கள், மூலதனப் பொருட்களின் கையேற்பு மற்றும் மூலதன மாற்றல்கள் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன. வெளிநாடுகளினால் நிதியிடப்பட்ட சிறப்புச் செயற்றிட்டங்களின் கீழ் உற்பட்ட செலவினம் அதிகரித்தது. இச்செயற்றிட்டங்கள் வடகிழக்கு அவசர கால மீள்கட்டுமான செயற்றிட்டங்கள் வடகிழக்கு சமுதாய புனரமைப்பு செயற்றிட்டம், வடகிழக்கு நீர்ப்பாசன வேளாண்மைச் செயற்றிட்டம் மற்றும் தென்மாகாண வீதி மேம்பாட்டுச் செயற்றிட்டம் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன.

மாகாணங்களின் குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களின் மீதான செலவினம் 5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமைக்கு மாகாணங்களின் குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்தி கொடைகளின் கீழ் மத்திய அரசாங்கத்தினால் விடுவிக் கப்பட்ட நிதிகளில் செய்யப்பட்ட கட்டுப்பாடே முக்கிய காரணமாகும். மாகாணங்களின் குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்கள் கல்வி, நலம் மற்றும் வீதியுடன் தொடர்பான பிரதேச முதலீட்டு நிகழ்ச்சித்திட்டங்களில் முக்கிய கவனத்தைச் செலுத்தின.

மத்திய அரசாங்கத்தின் மாற்றல்கள்

மாகாண சபைகளுக்கான மத்திய அரசாங்கத்தின் மாற்றல்கள் திரட்டிய கொடைகள், பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட கொடைகள், சமப்படுத்தும் கொடைகள் மற்றும் சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான வெளிநாட்டுக் கொடைகள் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன. மாகாணசபைகளின் மீண்டெழும் செலவினத்திற்கு நிதியிடுவதற்காக 2002 இன் ரூ.30,574

மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2003 இல் ரூ.30,462 மில்லியன் கொண்ட திரட்டிய கொடைகள் வழங்கப்பட்டன. அதேவேளை பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட கொடைகள் ரூ.393 மில்லியனால் ரூ.607 மில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தன. மேலே குறிப்பிடப்பட்டவாறு, மாகாணங்களின் குறித்த துரைக்கப்பட்ட அபிவிருத்தி கொடைகளின் கீழ் 2003 இல் விடுவிக்கப்பட்ட நிதிகள் ரூ.3,332 மில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தன. வடக்கிலும் கிழக்கிலும் புனரமைப்பு மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதன் காரணமாக வெளிநாடுகளினால் நிதியிடப்படும் செயற்றிட்டங்களுக்காக மாற்றல் செய்யப்பட்ட நிதி 2003 இல் ரூ.3,184 மில்லியனுக்கு குறிப்பிடத்தக்க அதிகரிப்பினைப் பதிவு செய்தது. கடந்த காலங்களைப் போன்றே அரசிறைச் சேகரிப்பில் காணப்பட்ட வீழ்ச்சியும் மத்திய அரசாங்கத்தில் காணப்பட்ட மூலவள தடைகளும் கொடை முறையினூடான முதலீடுகளுக்கான நிதியங்களின் மாற்றலைக் கட்டுப்படுத்தின.

8.6 அரசுதொழில் முயற்சிகளின் மறுசீரமைப்பு

நடுத்தரகால கொள்கை உபாயத்தில் குறிப்பிட்டுள்ளவாறு தனியார் துறையினால் மிகுந்த வினைத்திறனுடன் மேற்கொள்ளப்படக்கூடிய அனைத்து வணிக முயற்சிகளிலிருந்து முற்றாக விலகிவிடுவதே அரசாங்கத்தின் குறிக்கோளாகவுள்ளது. அரசினால் வழங்கப்படும் சில வர்த்தகப் பணிகளை தனியார்துறையினூடாக அல்லது அரசு-தனியார் பங்குடைமையினூடாக மிகுந்த வினைத்திறனுடன் மேற்கொள்ள முடியும். 2003 ஆம் ஆண்டின் தனியார் மயமாக்கல் நிகழ்ச்சித்திட்டம் இப்பரந்த குறிக்கோள்களை வலியுறுத்துவதாக இருந்தது. அரசாங்கம் தனியார் மயமாக்கல் நிகழ்ச்சித்திட்டத்திலிருந்து ரூ.13.5 பில்லியனைத் திரட்டுவதற்கு எதிர்பார்க்கிறது. 2003 ஆம் ஆண்டு திசம்பர் இறுதியில் காணப்பட்ட உண்மையான பணப்பெறுகைகள் ரூ.10.5 பில்லியனாக காணப்பட்டன (இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 100 பெற்றோல் நிரப்பு நிலையங்களினையும் பொதுப் பயன்பாட்டுநர் வசதியின் மூன்றிலொரு பங்கினையும் உரிமை மாற்றம் செய்வதற்காக 2004 சனவரியில் பெறப்பட்ட இந்தியன் எண்ணெய் கம்பனியினால் செய்யப்பட்ட இறுதிக் கொடுப்பனவுகள் உள்ளடக்கப்படுமாயின் மொத்த தனியார் மயமாக்கல் பெறுகைகள் ரூ.14.9 பில்லியனாக விளங்கும்).

2002 வரவுசெலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பெற்றோலியத் துறையினை தாராளமயப்படுத்துகின்ற அதன் கொள்கை தொடர்பாக அரசு மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. தன்னியக்க விலையிடல் சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. நீர்க்கல எரிபொருள் வழங்கல் பணி தனியார்

மயமாக்கப்பட்டதுடன் பலதரப்பட்ட தனியார் தொழிற்பாட்டாளர்கள் இத்துறைக்குள் நுழைவதனை இயலச் செய்யும் வகையில் 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திகள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் இயற்றப்பட்டது. 2003 இல் பெற்றோலியத்துறையில் இரண்டாவது தொழிற்பாட்டாளராக இந்தியன் எண்ணெய்க் கம்பனி சந்தையில் நுழைந்தது. இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நூறு பெற்றோல் நிரப்பு நிலையங்களும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பொது பயன்படுத்துநர் வசதியின் மூன்றிலொரு பங்கும் இந்தியன் எண்ணெய்க் கம்பனியின் உள்ளூர் தொழில்முயற்சியாளரான லங்கா இண்டியன் ஓயில் கம்பனிக்கு ஐ.அ.டொலர் 75 மில்லியனிற்கு விற்பனை செய்யப்பட்டது. இறுதி உடன்படிக்கை 2003 திசம்பரில் கையெழுத்தானதுடன் கொடுக்கல் வாங்கல்களுக்கான பகுதிக் கொடுப்பனவாக ஐ.அ.டொலர் 30 மில்லியன் 2003 திசம்பரில் பெறப்பட்டது (2003 பெப்புவரியில் செலுத்தப்பட்ட ஐ.அ.டொலர் 2 மில்லியன் கொண்ட முற்பணக் கொடுப்பனவுகள் உட்பட). எஞ்சிய ஐ.அ.டொலர் 45 மில்லியன் 2004 சனவரியில் பெறப்பட்டது. பெற்றோலிய உற்பத்திகளின் களஞ்சியப்படுத்தும் வசதிகளை அபிவிருத்தி செய்யும் நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதியாக சீனக்குடாவிலுள்ள பெற்றோலியத் தாங்கிகள் பண்ணை லங்கா இந்தியன் ஓயில் கம்பனிக்கு ஆண்டொன்றிற்கு ஐ.அ.டொலர் 100,000 இற்கு 35 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. பெற்றோலியத் துறையில் மூன்றாவது தொழிற்பாட்டாளர் 2004 இல் சந்தைக்குள் நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கால வாய்ப்புக்களை கொண்ட முதலீட்டாளர்கள் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது விலைக்கோரல்களும் தொழில்நுட்ப முன்மொழிவுகளும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவிற்கும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவிற்கும் சமர்ப்பிக்கப்பட்டன.

2003 இல் முற்றுப்பெற்ற மற்றொரு முக்கிய தனியார் மயமாக்கல் யாதெனில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனையாகும். 2001 இல் அரசு அதற்குச் சொந்தமான காப்புறுதிக் தொழில் முயற்சிகளில் முக்கிய சீர்திருத்தங்களைத் தொடங்கியது. இதன்படி, முதலில் தேசிய காப்புறுதிக் கூட்டுத்தாபனம் 2001 இலும், 2002 இலும் இரு கொடுக்கல்வாங்கல்களில் விற்பனை செய்யப்பட்டது. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகள் 2001 இல் தொடங்கி 2003 ஏப்பிறலில் நிறைவடைந்தன. அரசிற்கு முழுமையாகச் சொந்தமான கம்பனியான இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பங்குகளில் 90 சதவீதமானவற்றை தனியார்துறை கூட்டமைப்பிற்கு விற்பனை செய்தமையின் மூலம் தனியார்

அட்டவணை 8.7
2003இல் பெறப்பட்ட தனியார்மயமாக்கல் பெறுகைகள்

தொழில் முயற்சிகளின் பெயர்	உரிமை மாற்றம் செய்யப்பட்ட %	தனியார் மயமாக்கல் முறைமை	தனியார் மயமாக்கல் பெறுகைகள் (ரூ.மில்லியன்) (அ)		
			உள்நூர்	வெளிநாடு	மொத்தம்
இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம்	100	வில்லக்கோரல்	6,050	-	6,050.0
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (ஆ)	33	இலங்கை அரசிடமிருந்தான அழைப்பு	-	2,896.7	2,896.7
தே.அ.வ	2.5	கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை	594.7	-	594.7
என்டி.பி வங்கி	7.2	கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை	32.7	-	32.7
சதோச றீரெயில் லிமிட்டெட்	40	பேரப்பேச்சு	680.0	-	680.0
தாஜ் லங்கா ஓட்டல்	2.7	கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை	59.7	-	59.7
ஓட்டல் கலதாரி	0.2	கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை	4.4	-	4.4
கொழும்பு சர்வதேச பாடசாலை	39	பேரப்பேச்சு	69.0	-	69.0
உணவுத் திணைக்களத்தின் சமையறையும் வெதுப்பகமும்		வில்லக்கோரல்	2.0	-	2.0
பெருந்தோட்டக் கம்பனிகள்					
கப்சஸ்தேன பிளாண்டேசன் லிமிட்டெட்	82		55.5	-	55.5
உடப்புசல்லாவ பிளாண்டேசன் லிமிட்டெட்	9.2		17.9	-	17.9
வட்டவல பிளாண்டேசன் லிமிட்டெட்	0.2	கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை	0.1	-	0.1
நமுனுகல பிளாண்டேசன் லிமிட்டெட்	0.04		0.1	-	0.1
கவத்தை பிளாண்டேசன் லிமிட்டெட்	7.6		24.4	-	24.4
மொத்தம்			7,590.6	2,896.7	10,487.3

- (அ) தனியார் மயமாக்கல் பெறுகைகளிலிருந்து கொழும்புப் பங்குப் பரிவர்த்தனைத் தரகுக் கூலிகள் மற்றும் ஏனைய கட்டணங்களைச் செலுத்திய தேறிய பெறுகைகளை அரசு கணக்குகள் காட்டுகின்றன.
- (ஆ) 2004 சனவரியில் மேற்கொள்ளப்பட்ட முழுமையான கொடுப்பனவுடன் நூறு பெற்றோல் நிலையங்களினதும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பொதுப் பயன்படுத்துநர் வசதியின் மூன்றிலொரு பங்கினதும் விற்பனைப் பெறுகைகள் ரூ.7,340.8 மில்லியனாக விளங்கியது. (ஐ.அ.டொலர் 75 மில்லியன்)

மயப்படுத்தப்பட்டது. மீதி 10 சதவீதமும் ஊழியர்களிடையே பங்கிடப்பட்டன. இக்கொடுக்கல் வாங்கல்கள் ரூ.6 பில்லியனை பெற்றுக் கொடுத்தன. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தனியார் மயமாக்கலுடன் அரசாங்கம் காப்புறுதித் துறைகளிலிருந்தும் பெரும்பாலும் முழுமையாக வெளியேறியது.

பெருந்தோட்டக் கம்பனிகளிலுள்ள சிறுபான்மை பங்குகளை விற்பனை செய்கின்ற அதன் நிகழ்ச்சித் திட்டங்களை 2003 இலும் அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டது. 2003 காலப்பகுதியில், கொழும்பு பங்குச் சந்தையில் கப்புகஸ்தன் பிளாண்டேசன் லிமிட்டெட் (ரூ.32.7 மில்லியனுக்கு 8.2 சதவீதமான பங்குகள்), உடப்புசல்லாவ பிளாண்டேசன் லிமிட்டெட் (ரூ.17.9 மில்லியனுக்கு 9.2 சதவீதமான பங்குகள்), காவத்தை பிளாண்டேசன் லிமிட்டெட் (ரூ.24.4 மில்லியனுக்கு 7.6 சதவீதமான பங்குகள்), நமுனுகல பிளாண்டேசன் லிமிட்டெட் மற்றும் வட்டவல பிளாண்டேசன் லிமிட்டெட் என்பனவற்றிலுள்ள பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.

கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் கடன்சுமையைத் தீர்ப்பதற்காகவும் அதன் பணிகளை மேம்படுத்துவதற்குமாக அனைத்தையுமுள்ளடக்கிய மீளமைப்பு நிகழ்ச்சித் திட்டமொன்று அறிமுகப் படுத்தப்பட்டது. மீளமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வங்கித்தொழில் முறைக்கான பொறுப்புக்களை தீர்ப்பதற்காக கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் சார்பில் அரசாங்கம் ரூ.4.4 பில்லியன் தொகை கொண்ட

சிறப்பு அரசுப் பிணையங்களை வழங்கியது. கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் அதன் சொத்து மீதான அதன் உரிமையையும், துணை நிறுவனமான வரையறுக்கப்பட்ட சதோச சில்லறை நிலையத்தின் 40 சதவீதமான பங்குகளையும் அரசாங்கத்திற்கு கையளிப்பதற்கு உடனப்பட்டது. 2003 இல் வரையறுக்கப்பட்ட சதோச சில்லறை விற்பனை நிலையத்தின் 40 சதவீதமான பங்குகளும் அத்துடன் முழு முகாமைத்துவ உரிமைகளும் தனியார் கூட்டமைப் பொன்றுக்கு விற்கப்பட்டது. இக்கொடுக்கல் வாங்கல்கள் ரூ.680 மில்லியன் கொண்ட தேறிய உட்பாய்ச்சலை விளைவித்தன.

அரசாங்கம் தேசிய அபிவிருத்தி வங்கி, கொழும்பு பன்னாட்டு பள்ளிக்கூடம், தாஜ்லங்கா ஹோட்டல், ஹோட்டல் கலதாரி மற்றும் உணவுத் திணைக்களத்தின் சமையலறை மற்றும் வெதுப்பகம் என்பனவற்றில் அது கொண்டிருந்த உடமைகளை படிப்படியாக விற்பனை செய்தது. 2003 இல் தேசிய அபிவிருத்தி வங்கியிலுள்ள அரசாங்கத்தின் பங்குடமை முழுவதும் (பங்கு மூலதனத்தில் 2.5 சதவீதம்) கொழும்பு பங்குச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு ரூ.595 மில்லியன் கொண்ட தொகை பெறப்பட்டது. என்.டி.பீ. வங்கியிலிருந்த அரசாங்கத்தின் பங்குடமையில் ஒரு பகுதி 2003 ஆம் ஆண்டில் ரூ.32.7 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டது. கொழும்பு பன்னாட்டுப் பள்ளிக்கூடத்தில் அரசாங்கத் திற்கிருந்த பங்குடமையில் 39 சதவீதம்


அட்டவணை 8.5
செலவின் தொழிற்பாட்டுப் பகுப்பு

ரூபா மில்லியன்

விடயம்	2002	2003 ஒப்புதலளிக் கப்பட்ட மதிப்பீடுகள்	2003 நற்காலிக மாணவை	2004 ஒப்புதலளிக் கப்பட்ட மதிப்பீடுகள்
நடைமுறைச் செலவினம்				
அரசு பொதுப் பணிகள்	80,970	87,534	86,361	89,536
சிலில் நிருவாகம்	17,473	23,019	24,755	22,738
பாதுகாப்பு	49,163	49,721	47,005	51,978
பொது ஒழுங்கும் பாதுகாப்பும்	14,334	14,794	14,601	14,820
சமூகப் பணிகள்	106,096	110,247	104,812	107,771
கல்வி	31,162	32,309	31,673	32,341
சுகாதாரம்	20,234	20,132	22,073	21,871
நலன்புரி	47,503	52,575	45,849	48,505
சனசமூகப் பணிகள்	7,198	5,231	5,217	5,054
பொருளாதாரப் பணிகள்	17,190	15,681	14,417	19,900
வேளாண்மையும், நீர்ப்பாசனமும்	7,635	7,006	7,002	8,268
மீன்பிடி	435	623	573	303
தயாரிப்பும் சுரங்க அகழ்வும்	736	414	460	433
வலு மற்றும் நீர் வழங்கல்	385	8	9	913
போக்குவரத்தும் தொடர்புட்டலும்	6,749	3,472	4,614	4,601
வர்த்தகமும் வாணிபமும்	349	366	297	443
ஏனையவை	901	3,792	1,462	4,940
ஏனையவை	125,591	131,150	129,104	140,467
அதில்: வட்டி	116,515	130,178	125,126	120,918
மொத்த நடைமுறைச் செலவு	330,847	344,611	334,693	357,674
மூலதனச் செலவும் கடன் வழங்கலும்				
அரசு பொதுப் பணிகள்	4,714	4,311	5,203	7,138
சிலில் நிருவாகம்	4,075	4,087	4,826	5,908
பொது ஒழுங்கும் பாதுகாப்பும்	638	225	377	1,230
சமூகப் பணிகள்	15,690	24,590	19,189	28,101
கல்வி	6,048	9,736	7,443	9,610
சுகாதாரம்	4,713	7,098	5,403	7,755
நலன்புரி	212	996	841	538
வீடமைப்பு	3,505	3,560	3,249	4,175
சனசமூகப் பணிகள்	1,212	3,200	2,254	6,023
பொருளாதாரப் பணிகள்	51,678	60,604	58,742	72,065
வேளாண்மையும், நீர்ப்பாசனமும்	6,936	9,584	8,420	10,232
அதில் மகாவலி செயற்றிட்டம்	2,663	2,874	3,005	2,048
மீன்பிடி	743	1,304	653	2,125
தயாரிப்பும் சுரங்க அகழ்வும்	863	302	188	698
வலு மற்றும் நீர் வழங்கல்	17,732	12,113	23,801	15,458
போக்குவரத்தும் தொடர்புட்டலும்	18,916	19,537	20,238	25,158
வர்த்தகமும் வாணிபமும்	151	256	196	642
ஏனையவை	6,337	17,509	5,246	17,753
ஏனையவை	96	5,472	4,276	223
மொத்த மூலதனச் செலவும் கடன் வழங்கலும்	72,177	94,978	87,409	107,528
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக				
மொத்தச் செலவு				
அரசு பொதுப் பணிகள்	5.4	5.2	5.2	4.8
சிலில் நிருவாகம்	1.4	1.5	1.7	1.4
பாதுகாப்பு	3.1	2.8	2.7	2.6
பொது ஒழுங்கும் பாதுகாப்பும்	0.9	0.8	0.8	0.7
சமூகப் பணிகள்	7.7	7.6	7.0	6.7
கல்வி	2.3	2.4	2.2	2.1
சுகாதாரம்	1.6	1.5	1.6	1.5
நலன்புரி	3.2	3.1	2.8	2.6
வீடமைப்பு	0.2	0.2	0.2	0.2
சனசமூகப் பணிகள்	0.5	0.5	0.4	0.5
பொருளாதாரப் பணிகள்	4.4	4.3	4.2	4.5
வேளாண்மையும், நீர்ப்பாசனமும்	0.9	0.9	0.9	0.9
மீன்பிடி	0.1	0.1	0.1	0.1
தயாரிப்பும் சுரங்க அகழ்வும்	0.1	-	-	0.1
வலு மற்றும் நீர் வழங்கல்	1.1	0.7	1.4	0.8
போக்குவரத்தும் தொடர்புட்டலும்	1.6	1.3	1.4	1.5
வர்த்தகமும் வாணிபமும்	-	-	-	0.1
ஏனையவை	0.5	1.2	0.4	1.1
ஏனையவை	7.9	7.7	7.6	6.9
இவற்றில்: வட்டி	7.4	7.3	7.1	6.0
மொத்தச் செலவும் கடன் வழங்கலும்	25.4	24.7	24.0	22.9

மூலம்: நிதி அமைச்சு.

வரைபடம் 8.5
நடைமுறைச் செலவின் உள்ளமைப்பு




குடும்ப அலகுகளுக்கான மற்றைய நலன்புரி மாற்றங்களுக்கிடையே பள்ளிக்கூடச் சீருடைக்கான செலவினம் ரூ.0.6 பில்லியனிற்கு 25 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தமைக்கு மிக அவசியமாகத் தேவைப்படும் மக்களுக்கு பள்ளிக்கூட சீருடையை விநியோகிக்கும் விதத்தில் இலக்கிடலை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டமே காரணமாகும். 2003 மேயில் வெள்ளப்பெருக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஏற்பட்ட செலவினம் ரூ.0.8 பில்லியனாகக் காணப்பட்டது. இதற்கு 2003 இல் வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கு காணப்படவில்லை. அதேவேளை பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்கள் மற்றும் பேரூந்து பருவகாலச் சீட்டுக்கள் என்பன மீதான செலவினமும் வரவு செலவுத்திட்ட மட்டத்தில் பேணப்பட்டன.

அரசு நிறுவனங்களுக்கான மாற்றல்கள் மீதான செலவினம் ரூ.11.9 மில்லியனாக விளங்கி 2002 இனை

விட ஓரளவு வீழ்ச்சியினைக் காட்டியது. பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு (ரூ.4.6 பில்லியன்), இலங்கை சமுத்தரி அதிகாரசபை (ரூ.2.9 பில்லியன்), இலங்கை மகாவலி அதிகாரசபை (ரூ.0.8 பில்லியன்) என்பன இம்மாற்றல்களின் முக்கிய பெறுநர்களாக விளங்கின.

2003 இல் அரசுக் கூட்டுத்தாபனங்களுக்கான மாற்றல்கள் ரூ.5.7 பில்லியனுக்கு 29 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. இதற்கு இலங்கை புகைவண்டிப்பகுதி (ரூ.2.2 பில்லியன்), பிராந்திய போக்குவரத்துக் கம்பனிகள் (ரூ.0.7 பில்லியன்), அஞ்சல் திணைக்களம் (ரூ.0.8 பில்லியன்) மற்றும் கூ.மொ.வி.தாபனம் (1.8 பில்லியன்) என்பன உயர்ந்த இழப்புக்களை ஏற்படுத்தியபோதும் அரசு கூட்டுத்தாபனங்களுக்கான மாற்றல்கள் கட்டுப்படுத்தப்பட்டமையே காரணமாகும். உயர்ந்த எரிபொருள் விலைகள், தொழிற்பாட்டுச் செலவுகளை பிரதிபலிக்கும் விதத்தில் புகைவண்டிக் கட்டணங்களை சீரமைக்கத் தவறியமை மற்றும் முகாமைத்துவ வினைத்திறனின்மை

வரைபடம் 8.6
தொழிற்பாட்டின்படி செலவினம்



என்பன இலங்கைப் புகைவண்டிப் பகுதியின் உயர் இழப்புக்களுக்கான காரணங்களாக இனங்காணப் பட்டுள்ளன. புகைவண்டிப் பயணிகளுக்கு சிறந்த பணிகளை வழங்கவும், புகைவண்டிப் பணிகளை மீளமைத்து இழப்புக்களை குறைவடையச் செய்து இத்தொழில் துறையை இலாபகரமாக மாற்றுவதற்காக அரசாங்கம் 2003 இல் இலங்கை புகைவண்டிப் பகுதியை புகைவண்டி அதிகார சபையாக மாற்றியமைத்தது. பிரதேச போக்குவரத்துக் கம்பனிகளின் அதிகரித்த இழப்புக்களுக்கு, முகாமைத்துவ வினைத்திறனின்மை ஒப்பீட்டுரீதியில் உயர்ந்த எண்ணிக்கையான ஊழியர்கள் மற்றும் செலவினை ஈடுசெய்யும் விதத்தில் பயணிகள் கட்டணங்களை சீராக்கத் தவறியமை என்பனவே காரணங்களாகும். இவற்றில், மிக முக்கியமான காரணம் 2003 இல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டண அதிகரிப்பினை நடைமுறைப்படுத்துவதனைப் பிற்போட்டமையேயாகும். அஞ்சல் திணைக்களத்தின் இழப்புக்களுக்கு அஞ்சல் கட்டணங்களில் போதுமான திருத்தங்கள் செய்யப்படாமையே முக்கிய காரணமாகும். அரசு கூட்டுத்தாபனங்களில் தொடர்ந்து வரும் இவ்வழிப்புக்கள் இவ் அரசு முயற்சிகள் தொடர்பாக மீளமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்துவதாகவுள்ளன.

அரசு முதலீடு

அரசு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் 2003 இல் விரிவடைந்தது. அரசு முதலீடு மீதான மொத்தச் செலவினம் 2002 இன் மொ.உ.உற்பத்தியின் 4.6 சதவீதத்திலிருந்து (ரூ.72.2 பில்லியன்) மொ.உ. உற்பத்தியின் 5.0 சதவீதத்துக்கு (ரூ.87.4 பில்லியன்) அதிகரித்தது. எனினும், அடையப்பட்ட முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் 2003 இன் வரவுசெலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 5.3 சதவீதம் (ரூ.95 பில்லியன்) கொண்ட திட்டமிடப்பட்ட ஆண்டு நிகழ்ச்சித்திட்டத்தை விட குறைவடைந்து காணப்பட்டது. இக்குறைப்பு ரூபாவால் நிதியிடப்பட்ட முன்னுரிமையற்ற மூலதனச் செலவினம் கட்டுப்படுத்தப்பட்டமையாலும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைக்கப்பட்ட கொடையாளிகளால் நிதியிடப்பட்ட செயற்றிட்டக் கடன்களிலான பற்றாக்குறையாலும் ஏற்பட்டது. திட்டமிட்ட அரசு முதலீட்டைக் கட்டுப்படுத்தி மொத்தப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து வந்த அரசுகளால் பின்பற்றப்பட்ட கொள்கையானது நாட்டின் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புக்கான தடுக்கும் பாதகமான விளைவைக் கொண்டுள்ளது. அண்மைக் காலத்தில் அரசு முதலீட்டுக்கான நிதியங்களின் ஒதுக்கீடு தேவைப்பட்ட மட்டத்திலும் பார்க்க குறைவாக விளங்கி, வளர்ச்சி உத்வேகத்தை விரைவுபடுத்துவதற்கான உயர்

வருவாயுடனான அரசு முதலீட்டுக்கான அவசரத் தேவையினையும் மூலவள ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்காக இம்முதலீட்டை சாத்தியப்படும் அளவுக்கு சலுகைரீதியிலான வெளிநாட்டு மூலங்கள் மற்றும் அரசு வருவாய்கள் மூலம் நிதியிடப்பட வேண்டிய தேவையினையும் எடுத்துக்காட்டுகின்றது.

மூலதனச்சொத்துக்களின் கொள்வனவு, நிலையான சொத்துக்களின் நிருமாணம் மற்றும் அபிவிருத்தி என்பனவற்றுக்காக மத்திய அரசால் (அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள்) உற்பட்ட செலவு 2002 இன் மொ.உ.உற்பத்தியின் 1.7 சதவீதத்துடன் (ரூ.26.5 பில்லியன்) ஒப்பிடுகையில் மொ.உ.உற்பத்தியின் 2.1 சதவீதத்திற்கு (ரூ.36.6 பில்லியன்) அதிகரித்தது. இம்முதலீடுகள் முக்கியமாக கல்வி, நலத்துறை, வேளாண்மை, நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களில் செறிந்து காணப்பட்டது. நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களின் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டங்களுக்கான மத்திய அரசின் மொத்த மாற்றல்கள் 2002 இன் மொ.உ.உற்பத்தியின் 1.7 சதவீதத்திலிருந்து (ரூ.26.6 பில்லியன்) மொ.உ. உற்பத்தியின் 1.9 சதவீதத்துக்கு (ரூ.34.2 பில்லியன்) அதிகரித்தது. முக்கிய முதலீட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபை (ரூ.13.2 பில்லியன்), இலங்கை மின்சார சபை (ரூ.5.2 பில்லியன்), தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச்சபை (ரூ.7.8 பில்லியன்), மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை (ரூ.3.0 பில்லியன்) என்பவற்றால் பதிவு செய்யப்பட்டன.

ரூபாவால் நிதியிடப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களுடான (ரூ.4.2 பில்லியன்) மாகாண சபைகளின் முதலீட்டு நடவடிக்கைகள் 2003 இல் வீழ்ச்சியைப் பதிவு செய்தன. இது, ஆரம்ப வரவுசெலவுத் திட்டத்திலிருந்தான நிதியங்களின் குறைக்கப்பட்ட ஒதுக்கீடு, மற்றும் அரசிளையில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சிகள் காரணமாக மத்திய அரசிலிருந்து நிதியங்களை விடுவிப்பதில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை என்பவற்றால் ஏற்பட்டதாகும்.

வர்த்தக ரீதியிலான அரசு தொழில் முயற்சிகளுக்கு அரசால் உத்தரவாதமளிக்கப்பட்ட வெளிநாட்டு நிதியங்களை வழங்குவதற்கு மத்திய அரசு அதன் கடன்வழங்கும் நிகழ்ச்சித்திட்டங்களைத் தொடர்ந்தது. 2003 இல் கடன் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் 2002 இன் மொ.உ.உற்பத்தியின் 0.9 சதவீதத்திலிருந்து (ரூ.13.6 பில்லியன்) மொ.உ.உற்பத்தியின் 0.7 சதவீதத்திற்கு (ரூ.12.3 பில்லியன்) மட்டுப்படுத்தப்பட்டது. கடந்த காலங்களைப் போலவே, இந்நிகழ்ச்சித்திட்டம் மூலம் தொடர்ந்து நன்மையடைந்த முக்கிய பெறுநர்களாக இலங்கை மின்சபை (ரூ.6.5 பில்லியன்), இலங்கை துறைமுக அதிகார சபை (ரூ.1.3 பில்லியன்), இலங்கைப் பெற்றோலியக்

கூட்டுத்தாபனம் (ரூ.3.7 பில்லியன்) சிறீலங்கா ரெலிகொம் (ரூ.0.2 பில்லியன்) என்பன விளங்கின. ஆரம்ப வரவு செலவுத்திட்ட இலக்குடன் ஒப்பிடுகையில் கடன்வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலவளப் பயன்பாட்டு விசிதம் முன்னைய ஆண்டின் 95 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 92 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

தொழிற்பாட்டு அடிப்படையில், பொருளாதாரப் பணிகளிலான அரசு முதலீடு மொ.உ.உற்பத்தியின் 3.3 சதவீதமாக (ரூ.58.7 பில்லியன்) விளங்கி, 2003 இன் மொத்த அரசு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் 67 சதவீதத்திற்கு வகைகூறியது. வரவுசெலவுத்திட்ட மொத்த ஏற்பாடுகளுடன் (ரூ.60.6 பில்லியன்) ஒப்பிடுகையில் அடையப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் 97 சதவீதத்தை அடைந்தது. இப்பற்றாக்குறையானது முக்கியமாக ரூபாவால் நிதியிடப்பட்ட செயற்றிட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியங்கள் மட்டுப்படுத்தப்பட்டமையாலும் வெளிநாட்டு நிதியிடப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையாலும் ஏற்பட்டது.

பொருளாதாரப் பணிகளிலான அரசு முதலீட்டின் கீழ் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புட்டல் துறைகளில் உற்பட்ட செலவினம் மொ.உ. உற்பத்தியின் 1.1 சதவீதத்துக்கு (ரூ.20.2 பில்லியன்) அதிகரித்து 2003 இல் பொருளாதாரப் பணிகளிலான முதலீட்டின் 34 சதவீதத்திற்கு வகைகூறியது. முக்கிய முதலீட்டாளர்களாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (ரூ.13.2 பில்லியன்) மற்றும் இலங்கை புகையிரதப் பகுதி (ரூ.1.7 பில்லியன்) என்பன விளங்கி 2003 இல் இத்துறையிலான முதலீட்டின் 74 சதவீதத்திற்கு வகை கூறின. வலு மற்றும் நீர் வழங்கல் துறையிலான அரசு முதலீடு மொ.உ.உற்பத்தியின் 1.4 சதவீதத்திற்கு (ரூ.23.8 பில்லியன்) அதிகரித்து, பொருளாதாரப் பணிகளிலான மொத்த முதலீட்டின் 41 சதவீதத்திற்கு வகைகூறியது. இலங்கை மின்சபையும் (ரூ.11.7 பில்லியன்) தேசிய நீர் வழங்கல், மற்றும் வடிகாலமைப்புச் சபையும் (ரூ.7.8 பில்லியன்) 2003 இல் இத்துறையின் முதலீட்டில் 82 சதவீதத்திற்கு வகை கூறின. வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத்துறைகள் (ரூ.8.4 பில்லியன்), மீன்பிடித்துறை (ரூ.0.7 பில்லியன்) என்பவற்றிலான அரசு முதலீடு பொருளாதாரப் பணிகளிலான மொத்த முதலீட்டில் 16 சதவீதத்திற்கு வகைகூறியது. கடந்த காலங்களைப் போன்றே மகாவலி அதிகாரசபை (ரூ.3.0 பில்லியன்) தொடர்ந்தும் முக்கிய பெறுனராக விளங்கியது. இத்துடன் தொடர்பான அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களால் வேளாண்மை, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடித்துறைகளில் மேற்கொள்ளப்பட்ட நேரடி முதலீடு (ரூ. 5.5 பில்லியன்) 2003 இல் இத் துறைகளின் முதலீட்டில் 65 சதவீதத்திற்கு வகைகூறியது.

சமூகப் பணிகளிலான அரசு முதலீடு முன்னைய ஆண்டின் மொ.உ.உற்பத்தியின் 1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 1.1 சதவீதம் (ரூ.19.2 பில்லியன்) கொண்ட சிறு அதிகரிப்பைக் காட்டியது. இவ்வதிகரிப்பானது இரு முக்கிய துறைகளான கல்வி மற்றும் நலத்துறைகளில் காணப்பட்டது. கல்வி மற்றும் நலத்துறைகளிலான முதலீடு முக்கியமாக பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளின் நிருமாணத்திற்கும் அவற்றின் பணிகளின் மேம்பாட்டிற்காக காணப்பட்டது. வீடமைப்பு துறையிலான முதலீடு (ரூ.3.2 பில்லியன்) அரசுதுறை ஊழியர்கள், பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் நகர வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் என்பவற்றின் அபிவிருத்தியில் முக்கிய கவனம் செலுத்தியது. சமூகப் பணிகளிலான மொத்த முதலீட்டில் (ரூ.2.2 பில்லியன்) 9 சதவீதம் பல தரப்பட்ட சமூக அபிவிருத்தி மற்றும் அதிகாரத்தைக் கையளிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை நிதியிடுவதற்காக சமுர்த்தி அதிகாரசபைக்கு (ரூ.0.2 பில்லியன்) வழங்கப்பட்டது.

8.5 மாகாண சபைகள்

2003 இல் மாகாண சபைகளின் பொதுவான வரவுசெலவுத்திட்ட தொழிற்பாடுகள் மேம்பாட்டினைக் காட்டின. ரூபா நியதிகளில் அரசிறைச் சேகரிப்பு 24 சதவீதத்தினால் மொ.உ.உற்பத்தியின் 0.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. இவ்வதிகரிப்பானது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மீள் எழுச்சி பெற்றமையைப் பிரதிபலித்தன. செலவினம் முன்னைய ஆண்டினைப் போன்றே மொ.உ.உற்பத்தியின் 2.8 சதவீதத்தில் பேணப்பட்டது. நடைமுறைச் செலவினம் 0.2 சதவீதப் புள்ளிகளினால் மொ.உ.உற்பத்தியின் 2.3 சதவீதப் புள்ளிகளுக்கு குறைவடைந்தவேளையில் மாகாண ரீதியான முதலீட்டு நடவடிக்கைகள் மீதான செலவினம் மொ.உ.உற்பத்தியின் 0.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. இம் முன்னேற்றங்களின் காரணமாக மத்திய அரசாங்கத்தின் கொடைகளின் மீது மாகாணசபைகள் தங்கியிருக்கும் தன்மை மொ.உ.உற்பத்தியின் 2.3 சதவீதத்திலிருந்து 2002 இல் 2.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மாகாண சபைகளின் வரவு செலவுத்திட்ட தொழிற்பாடுகளில் ஏற்பட்ட இம் மேம்பாடுகள் மத்திய அரசாங்கத்தின் இறைத் தொழிற்பாடுகளின் திரட்சிக்குப் பங்களித்தன.

மாகாணசபைகள் முறையின் தொழிற்பாடுகளுடன் தொடர்பான முக்கிய பிரச்சனைகள் 2003 ஆம் ஆண்டிலும் தொடர்ந்தன. மூலவள ஒதுக்குகளுக்கான வரையறுக்கப்பட்ட வாய்ப்புக்கள், மூலவள இடைவெளியினை நிதியிடுவதற்கு மத்திய அரசாங்கத்தின் மீது பெருமளவிற்கு தங்கியிருக்கும் தன்மை, மூலவளங்களைத் திரட்டுவதற்கான அதிகாரம்

பேச்சுவார்த்தைகளுடாக சீகோ யுறொஜெற் லிமிட்டெட்டிற்கு ரூ.86.7 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டது. 1993 நவம்பரில் பெரும்பான்மை பங்குடமை மாற்றல் செய்யப்பட்ட நாளன்று தொழிலிலிருந்த ஊழியர்களிடையே கம்பனியின் 10 சதவீதத்திற்கு சமனான பங்குகள் (ரூ.17.7 மில்லியன்) பகிர்ந்தளிக்கப்பட்டன. மீதி ரூ.69 மில்லியன் மட்டும் உண்மையான தனியார் மயமாக்கல் பெறுகைகளாக வரவுசெலவுத்திட்ட நிதியிலுக்காகப் பெறப்பட்டது. தாஜ்ஹோட்டலின் எஞ்சிய பங்குகளும் (பங்கு மூலதனத்தில் 2.7 சதவீதம்), கலதாரி ஹோட்டலின் சிறுபான்மைப் பங்குகளும் (பங்கு மூலதனத்தில் 0.2 சதவீதம்) 2003 ஆம் ஆண்டு கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் முறையே ரூ.59.7 மில்லியனுக்கும், ரூ.4.4 மில்லியனுக்கும் விற்பனை செய்யப்பட்டன. 2003 இல் உணவுத் திணைக்களத்திற்குச் சொந்தமான சமையலறை மற்றும் வெதுப்பகத்தின் சொத்துக்கள் ரூ.1.9 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டன.

2003 ஆம் ஆண்டிற்கு முன்னர் தொடங்கப்பட்ட பல தொழில்முயற்சிகளை ஒடுக்கிவிடும் செயற்பாடுகள் 2003 இல் முடிவடைந்தன. ஜனதா பெர்டிஸைசர் என்டபிறைசஸ் லிமிட்டெட், இலங்கை இறப்பர் தயாரிப்பு, ஏற்றுமதிக் கூட்டுத்தாபனம், பட்டினி ஒழிப்புக்கான இலங்கை தேசிய பிரச்சார சபை, இலங்கை கூட்டுறவு முகாமைத்துவ நிறுவனம், வேளாண்மை அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை அச்சக சபை, இலங்கை தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், கொழும்பு சாக்கு தயாரிப்போர் மற்றும் இலங்கை சீனி கம்பனி லிமிட்டெட் ஆகிய பல அரசு தொழில்முயற்சி நிறுவனங்கள் முடிவிடுவதற்காக இனங்காணப்பட்டுள்ளன.

2004 ஆம் ஆண்டில் மீளமைப்பதற்கென அரசாங்கம் பல அரசு தொழில் முயற்சிகளை அடையாளம் கண்டுள்ளது. அவையாவன இலங்கை கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனம் என்பனவாகும். அரசு மரக் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட தேசியதாள் கம்பனி, அரசு மருந்தாக்கல் தயாரிப்புக் கூட்டுத்தாபனம், அரசு பொறியியற் கூட்டுத்தாபனம், தேசிய கால்நடை வளர்ப்புச் சபையின் 4 பண்ணைகள் மற்றும் ககட்டக கிறவைட் என்பனவற்றைத் தனியார் மயமாக்குவதற்காக அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது. அனைத்து 13 கொத்தணி பேரூந்து கம்பனிகளும், இலங்கை ரெலிகொம் மற்றும் செல் காஸ் லங்கா லிமிட்டெட் என்பன வற்றிலுள்ள எஞ்சிய பங்குகளும் தனியார் மயப்படுத்தலுக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

8.7 பற்றாக்குறையினை நிதியிடல்

2003 ஆம் ஆண்டில் வரவுசெலவுத்திட்ட தொழிற்பாடுகளில் காணப்பட்ட மொத்த மூலவள


இடைவெளி மொ.உ.உற்பத்தியின் 8 சதவீதத்திற்கு (ரூ.141 பில்லியன்) வீழ்ச்சியடைந்தது. காணப்படுகின்ற மூலவள இடைவெளி ஆரம்ப இலக்கான மொ.உ.உற்பத்தியின் 7.5 சதவீதத்தினை (ரூ.134 பில்லியன்) விஞ்சிக் காணப்பட்டபோதும், இது 2002 இனைக் (மொ.உ. உற்பத்தியின் 8.9 சதவீதம்) காட்டிலும் குறைவடைந்து மொ.உ.உற்பத்தியின் 0.9 சதவீதமாக காணப்பட்டது. மூலவள இடைவெளியினை நிதியிடுவதில் வெளிநாட்டு மூலங்களிலிருந்து (கடன்கள் மற்றும் கொடைகள்) கிடைக்கத்தக்கதாக இருந்த தேறிய மூலவளங்கள் மொ.உ.உற்பத்தியின் 2.9 சதவீதமாக (ரூ.51 பில்லியன்) விளங்கியது. வரவுசெலவுத்திட்ட தொழிற்பாடுகளின் நிதியிலுக்காக பெறப்பட்ட மொத்த தனியார் மயமாக்கல் பெறுகைகள் மொ.உ.உற்பத்தியின் 0.6 சதவீதமாக (ரூ.10.2 பில்லியன்) விளங்கின. வெளிநாட்டு மூலவளங்கள் மற்றும் தனியார் மயமாக்கல் நிகழ்ச்சித்திட்டங்கள் என்பனவற்றிலிருந்து கிடைத்த ஒப்பீட்டளவில் உயர்ந்த பெறுகைகளும் அதேபோன்று இவ்வாண்டின் மொத்த மூலவள இடைவெளியில் காணப்பட்ட குறைப்பும் உள்நாட்டுச் சந்தையிலான குறைந்த கடன்பாட்டிற்குப் பங்களித்தன. 2003 இல் உள்நாட்டுத் துறையிலிருந்து பெறப்பட்ட மூலவளங்களின் மொத்தத்தொகை முன்னைய ஆண்டின் மொ.உ.உற்பத்தியின் 8.0 சதவீதத்துடன் (ரூ.126.4 பில்லியன்) ஒப்பிடுகையில் மொ.உ.உற்பத்தியின் 4.5 சதவீதத்திற்கு (ரூ.79.7 பில்லியன்) கணிசமாக வீழ்ச்சியடைந்தது. இது உள்நாட்டு நிதியில் சந்தைகள் மீதான அழுத்தத்தை குறைப்பதற்கு உதவியதுடன், உள்நாட்டு வட்டி வீதங்கள் குறைவடைவதற்கு வசதியளித்து தனியார்துறை முதலீடுகளுக்கு கிடைக்கத்தக்கதாக இருந்த மூலவளங்களை அதிகரித்தது.

அரசு கடன்பாட்டு உபாயங்களில் சந்தை சார்ந்த படுகடன் கருவிகளின் மீது அதிகளவில் தங்கியிருக்கும் தன்மை காணப்பட்டது. இதன்படி, உள்நாட்டுச் சந்தையிலிருந்தான முழுக் கடன்பாட்டுத் தேவைப் பாடுகளும் சந்தைப்படுத்தத்தக்க கருவிகளினூடாகப் பெறப்பட்டன. பொதுவான இறைத் தொழிற்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக அரசாங்கத்தின் மொத்த செலவினத்திற்கான மொத்தக் கடன்பாடுகளின் தொடர்பான விகிதத்தினால் அளவிடப்படும் படுகடனில் தங்கியிருத்தல் 2002 இன் 32 சதவீதத்திலிருந்து 2003 இல் 29 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மூலவள இடைவெளியில் ஏற்பட்ட வீழ்ச்சி, சந்தையில் காணப்பட்ட மேம்பட்ட திரவநிலைமை, மத்திய வங்கியின் கொள்கை வீதங்களில் செய்யப்பட்ட குறைப்பு (மீள் கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு) என்பனவற்றின் இணைந்த தாக்கம் காரணமாக 2003 இல் அரசு பிணையங்களின் மீதான வட்டிவீதங்கள் குறிப்பிடத் தக்களவிற்கு குறைவடைந்தன. வங்கித்தொழில் முறைக்கான மீள்கொடுப்பனவுகள் தனியார்துறை

முதலீடுகளுக்கான நிதிக் கிடைப்பனவினை அதிகரிக்கச் செய்து நாணயவளர்ச்சியின் மீதான விரிவாக்க அழுத்தத்தினைத் தடைசெய்தன.

உள்நாட்டுக் கடன்பாடுகள்

அதன் கடன்பாடுகளை சந்தை அடிப்படையாகக் கொண்ட கருவிகளினூடாக நிதியிட்டு சந்தைப்படுத்த முடியாத படுகடன் இருப்புகளைக் குறைக்கும் அரசின் கொள்கையானது 2003 இலும் தொடர்ந்தது. இதன்படி ரூபாக் கடன்களின் தேறிய மீள்கொடுப்பனவு, 2002 இன் தேறிய மீள்கொடுப்பனவான ரூ.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2003 இல் ரூ.39.3 பில்லியனாக விளங்கியது. விருப்பிற்குரிய முதிர்ச்சி வசதியுடன் கூடிய ரூபாக்கடன்களை வழங்குகின்ற கொள்கை தொடர்ந்தமையானது, வட்டி வீதங்கள் வீழ்ச்சியடைந்து வருகின்ற பின்னணியில் அரசாங்கம் அவற்றை உரிய காலத்திற்கு முன்னர் தீர்ப்பனவு செய்வதனை அனுமதிக்கின்றது. 2003 இல் 2-6 ஆண்டுகள் வரையான பல்வேறுபட்ட முதிர்ச்சிக் காலங்களையும், வேறுபட்ட வட்டி வீதங்களையும் கொண்ட ரூ.48.1 பில்லியன் தொகை கொண்ட ரூபாக்கடன்கள் சந்தைக்கு விடப்பட்டன. சந்தை வட்டி வீதங்களில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க குறைப்பிற்கு ஒத்த விதத்தில் ரூபாக்கடன்கள் மீதான வட்டியும் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. ஊழியர் சேமநிதியம், தேசிய சேமிப்பு வங்கி, ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் தனியார்துறை சேமநிதியம் போன்ற நிறுவன ரீதியான முதலீட்டாளர்கள் ரூபாக்கடன் நிகழ்ச்சித்திட்டத்தில் முக்கியமான முதலீட்டாளராகத் தொடர்ந்தும் விளங்கி 2003 இன் மொத்த முதலீட்டில் 93 சதவீதத்திற்கு வகைகூறின.



2003 இல் அரசாங்கத்தின் கடன்பாட்டு உபாயம் முக்கியமாக நடுத்தர மற்றும் நீண்டகால சந்தைப்படுத்தக்கூடிய கருவிகளினூடாக நிதிகளைத் திரட்டும் விதத்தில் வடிவமைக்கப்பட்டது. இதன் விளைவாக, திறைசேரி முறிகளுடான தேறிய

கடன்பாடுகள் 2002 இன் ரூ.109 பில்லியனிலிருந்து ரூ.137 பில்லியனுக்கு குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தன. முன்னைய ஆண்டினைப் போன்றே உயர்ந்த செலவினைக் கொண்ட கடன்பாடுகளைத் தீர்ப்பனவு செய்வதும் குறைந்த செலவினைக் கொண்ட கடன்பாடுகளின் மூலமாக அவற்றைப் பதிலீடு செய்வதும் 2003 இலும் தொடர்ந்தது. ரூ.33 பில்லியன் தொகை கொண்ட விருப்பத்திற்குரிய ரூபாக்கடன்கள் தீர்ப்பனவு செய்யப்பட்டதுடன் ரூ.12 பில்லியன் தொகை கொண்ட வெளிநின்ற இறக்குமதி உண்டியல்கள் தீர்ப்பனவு செய்யப்பட்டு, உள்நாட்டு ரூபாக்கடன் பாடுகளினால் முக்கியமாக குறைந்த வட்டிகளுடன் கூடிய திறைசேரி முறிகளினூடாகப் பதிலீடு செய்யப்பட்டன. 2003 இல் வழங்கப்பட்ட திறைசேரி முறிகளின் முதிர்ச்சிக்காலம், 6.65 சதவீதத்திற்கும் 10.89 சதவீதத்திற்கு மிடையிலான நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதங்களுடன் கூடியதாக 2-20 ஆண்டுகளுக்கிடையில் வேறுபட்டுக் காணப்பட்டன. சந்தையில் திரவத்தன்மை மேம்பட்டமையின் காரணமாக நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதங்களுக்கும் நறுக்கு வீதங்களுக்கு மிடையிலான இடைவெளி குறிப்பிடத்தக்களவிற்கு ஒடுங்கிவிட்டது. இதன் விளைவாக, திறைசேரி முறி நிகழ்ச்சித்திட்டத்திலான காசுப் பற்றாக்குறையானது 2002 இலும், 2001 இலும் காணப்பட்ட முறையே 7.5 சதவீதம், 8.5 சதவீதம் கொண்ட ஒப்பீட்டளவில் உயர்ந்த காசுப்பற்றாக் குறையுடன் ஒப்பிடுகையில் மொத்தப் பெறுகைகளில் 2.4 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்களவில் வீழ்ச்சியடைந்தது. 2003 இல் நிறுவனரீதியான முதலீட்டாளர்கள் உள்ளிட்ட உள்நாட்டு வங்கியல்லாததுறை, திறைசேரி முறிகளின் முதலீட்டில் தொடர்ந்தும் ஆதிக்கம் கொண்டிருந்தது. திறைசேரி உண்டியல்களின் வழங்கலுடனான தேறிய கடன்பாடுகள் காசுப்பெறுமதி அடிப்படையில் ரூ.14.9 பில்லியனாக விளங்கின.

அட்டவணை 8.8 உள்நாட்டு நிதியிடல்

விடயம்	ரூபா மில்லியன்			
	2000	2001	2002	2003
கருவிகளின்படி	118.5	123.6	126.4	79.7
திறைசேரி முறிகள்	90.6	21.0	109.0	137.1
திறைசேரி உண்டியல்கள்	6.1	30.0	39.8	14.9
ரூபாக் கடன்கள்	1.8	28.9	-5.1	-39.3
இலங்கை அபிவிருத்தி முறிகள்	-	14.6	8.8	-15.1
மத்தியவங்கி தற்காலிக முற்பணங்கள்	4.2	3.0	0.9	0.2
ஏனையவை	15.8	26.1	-27.1	-18.1
மூலங்களின்படி	118.5	123.6	126.4	79.7
வங்கி	56.5	48.6	-4.8	-20.9
வங்கியல்லா	62.0	75.0	131.2	100.7

மூலம்: இலங்கை மத்திய வங்கி

2003 இல் வங்கித்தொழில் முறைக்கான அரசின் பொறுப்புக்கள் முன்னைய ஆண்டின் ரூ.4.8 பில்லியன் கொண்ட குறைப்புடன் ஒப்பிடுகையில் ரூ.21 பில்லியனால் வீழ்ச்சியடைந்தன. உள்நாட்டு வங்கியல்லா

மூலங்களிலிருந்தான நிதியின் சிடைப்பனவு குறைவடைந்த கடன்பாட்டுத்தேவை மற்றும் பொருளாதாரத்தில் காணப்பட்ட பொதுவான மேம்பாடு என்பன இம்முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்களாக விளங்கின. வங்கித்தொழில் துறையினால் அரசிற்கு வழங்கப்பட்ட தேறிய கொடுகடனில் ஏற்பட்ட குறைப்பானது மத்திய வங்கிக்கான பொறுப்புக்கள் ரூ.29 பில்லியனால் குறைக்கப்பட்டமையினதும் வர்த்தக வங்கிகளுக்கான பொறுப்புக்கள் ரூ.8 பில்லியனால் அதிகரித்தமையினதும் தேறிய விளைவாகும். மத்திய வங்கிக்கான அரசின் பொறுப்புக்களில் ஏற்பட்ட குறைப்பானது மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்கள் உடமைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி (ரூ.28.4 பில்லியன்), தற்காலிக முற்பணங்களில் ஏற்பட்ட சிறிதளவு அதிகரிப்பு (ரூ.0.2 பில்லியன்) மற்றும் மத்திய வங்கியுடனான அரசின் வைப்புக்கள் கட்டியெழுப்பப்பட்டமை (ரூ.0.4 பில்லியன்) என்பனவற்றில் பிரதிபலித்தது. வர்த்தக வங்கிகளிலிருந்தான தேறிய கடன்பாடுகளில் ஏற்பட்ட அதிகரிப்பு (ரூ.7.7 பில்லியன்), அரசுப் பிணையங்களின் முதலீடுகளில் காணப்பட்ட அதிகரிப்பினதும் வர்த்தக வங்கிகளுக்கான ஏனைய பொறுப்புக்களில் ஏற்பட்ட குறைப்பினதும் தேறிய விளைவாகும். 2003 இல் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள் என்பனவற்றிலான வர்த்தக வங்கிகளின் முதலீடுகள் முறையே ரூ.15.7 பில்லியனாகவும், ரூ.25.1 பில்லியனாகவும் காணப்பட்டன. 2003 இல் வர்த்தக வங்கிகளுடனான அரசின் மேலதிகப் பற்றுக்கள் ரூ.1.7 பில்லியனால் வீழ்ச்சியடைந்தவேளையில், வர்த்தக வங்கிகளின் உள்நாட்டுப் பிரிவுகளுக்கு செலுத்தப்படத்தக்க வெளிநின்ற அரசு இறக்குமதி உண்டியல்கள் 2003 இல் ரூ.12.6 பில்லியனால் வீழ்ச்சியடைந்தன. 2003 இல் நிருவாகக் கடன்பாடுகளின் மீள்கொடுப்பனவுகள் 2002 ஆம் ஆண்டின் ரூ.0.8 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.0.2 பில்லியனாக விளங்கின.

வெளிநாட்டுக் கடன்பாடுகள்

2003 இல் வரவுசெலவுத்திட்ட தொழிற்பாடுகளுக்கு நிதியிடுவதற்கான வெளிநாட்டு மூலங்களிலிருந்தான சலுகை அடிப்படையிலான நிதிகளின் பயன்பாடு குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. வெளிநாட்டு நிதியிடலைக் கொண்ட செயற்றிட்டங்களின் முன்னேற்றத்தினைக் கண் காணிப்பதற்கு 2002 இல் குழுவொன்று நியமிக்கப்பட்டது. 2003 இல் திரட்டுவதற்கென அரசாங்கத்தினால் குழுவிற்கு ஐ.அ.டொலர் 1 பில்லியன் கொண்ட இலக்கொன்று வழங்கப்பட்டது. அரசாங்கத்தினால் வரவுசெலவுத்திட்ட நோக்கத்திற்காக ஐ.அ.டொலர் 995 மில்லியனை (ரூ.96 பில்லியன்) திரட்டிக் கொள்ளக்கூடியதாக இருந்தது. மொத்தத் தொகையில், மொத்த அடிப்படையில் வெளிநாட்டுக்

கடன் பகிர்ந்தளிப்புக்கள் ரூ.88 பில்லியனாக (ஐ.அ.டொலர் 912 மில்லியன்) விளங்கின. மொத்தப் பகிர்ந்தளிப்புக்கள் யப்பான் நிப்போன் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு காப்புறுதி நிறுவனம் என்பனவற்றிலிருந்தான ஐ.அ.டொலர் 100 மில்லியன் (ரூ.9.5 பில்லியன்) மற்றும் பல்புடை மற்றும் இருபுடை கொடை வழங்குநர்களிடமிருந்து பெற்ற ஐ.அ.டொலர் 344 மில்லியன் கொண்ட சலுகைரீதியான கடன் நிகழ்ச்சித்திட்டங்கள் (ரூ.33 பில்லியன்) என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன. வெளிநாட்டுக் கடன்பாடுகளின் மொத்த மீள்கொடுப்பனவுகள் ரூ.34.4 பில்லியனாக விளங்கி கடந்த காலத்தின் பாதுகாப்புத் தொடர்பான இறக்குமதிகளுக்கான ரூ.9 பில்லியன் கொண்ட பிற்போடப்பட்ட கொடுப்பனவுகளையும் உள்ளடக்கியிருந்தன. இதன்படி, மத்திய அரசின் தொழிற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு மூலங்களிலிருந்தான தேறிய கடன்பாடுகள் ரூ.43.1 பில்லியனாக விளங்கி முன்னைய ஆண்டின் ரூ.2 பில்லியனுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பினைக் காட்டியது. வெளிநாட்டுக் கடன் பகிர்ந்தளிப்புக்களின் உயர்ந்த மட்டத்திற்கு சிடைக்கத் தக்க வெளிநாட்டு மூலவளங்கள் அதிகரித்தளவில் பயன்படுத்தப்பட்டமையே காரணமாகும். ஆண்டொன்றிற்குள் மொத்த பகிர்ந்தளிப்பாத இணங்கப்பட்ட நிலுவைகளுக்கான மொத்த பகிர்ந்தளிப்புக்களின் விகிதத்தினால் அளவிடப்பட்ட வெளிநாட்டுக் கடன் பயன்பாட்டு வீதம் முன்னைய ஆண்டின் 14 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2003 இல் 20 சதவீதத்திற்கு அதிகரித்தது.

வெளிநாட்டுக் கொடைகள்

2003 இல் வரவுசெலவுத்திட்ட நோக்கத்திற்காக பெறப்பட்ட வெளிநாட்டுக் கொடையின் தொகை ரூ.7.9 பில்லியனாகக் காணப்பட்டது. உண்மையான நியதிகளில், இது கடந்த காலத்தில் காணப்பட்ட வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கிற்கு மாறான அதிகரிப்பொன்றாகக் காணப்பட்டது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக கொடைகளின் தொகை முன்னைய ஆண்டின் 0.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 0.5 சதவீதமாகக் காணப்பட்டது. யப்பான், நெதர்லாந்து மற்றும் சேர்மனி என்பனவற்றின் அரசாங்கங்கள் தொடர்ந்தும் முன்னணிக் கொடை வழங்குநர்களாக இருக்கின்றன.

8.8 அரசு படுகடன்

கடந்த காலத்தினைப் போலன்றி, மொ.உ. உற்பத்தியின் சதவீதமாக அரசின் வெளிநின்ற படுகடன் இருப்பில் காணப்பட்ட அதிகரித்துச்செல்லும் போக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இது 2002 இன் மொ.உ. உற்பத்தியின் 105.4 சதவீதத்திலிருந்து 2003 இல் 105.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. பெயரளவு நியதிகளில்

வெளிநின்ற மொத்த அரசு படுகடன் இருப்பு 2002 இன் இறுதியில் காணப்பட்ட ரூ. 1,670 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2003 இறுதியில் ரூ.1,864 பில்லியனுக்கு 12 சதவீதத்தினால் அதிகரித்தது. அரசு படுகடனைக் குறைப்பது அரசாங்கத்தின் கொள்கைக் கூற்றிலும் இறை முகாமைத்துவ பொறுப்பாண்மைச் சட்டத்திலும் முன்னுரிமைக்குரிய விடயமாக இனங்காணப்பட்டுள்ளன. அதிகரித்துச் செல்லும் படுகடனை கட்டுப்படுத்துவதற்காக இறைத்திரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் திரட்சிச் செயற்பாட்டிற்கு அநுசரணை வழங்குவதற்காக அரசு படுகடன் முகாமைத்துவம் வலுவாக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக ஆண்டின் பிற்பகுதியில் முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக ரூபா தேய்வடைந்தமை மற்றும் தேறிய கடன்பாட்டுத் தேவைப்பாடுகளில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பன 2003 இல் வெளிநின்ற படுகடன் இருப்பின் மீது விரிவுத்தாக்க மொன்றினை கொண்டிருந்தன.

2003 இல் படுகடன் / மொ.உ.உற்பத்தி விகிதத்தினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளான அதாவது வரவு செலவுத்திட்டத்தின் ஆரம்ப பற்றாக்குறை மற்றும் பெயரளவு வட்டி வீதங்கள் என்பன 2002 இலும் பார்க்க குறிப்பிடத்தக்களவிற்கு குறைவாக இருந்தன. வீழ்ச்சியடைந்து செல்லும் வட்டி வீதங்கள் உள்நாட்டுப் படுகடன் ஒன்றுதிரளும் செயற்பாட்டினைக் கட்டுப்படுத்தவும் மொ.உ.உற்பத்திக்கான உள்நாட்டுப் படுகடன் விகிதம் ஓரளவிற்கு வீழ்ச்சியடையவும் உதவின. கடந்த அண்மைக் காலத்தினைப் போன்றே, வெளிநாட்டு படுகடனின் ரூபாப் பெறுமதியினை நிர்ணயிக்கின்ற மிக முக்கியமான காரணியாக வெளிநாட்டுச் செலாவணிவீத வேறுபாடுகள் தொடர்ந்துமிருந்து வருகின்றன.

உள்நாட்டுப் படுகடன்

உள்நாட்டு கடன் பாடுகளில் காணப்படும் வீழ்ச்சியும் தன்மை உள்நாட்டுத் துறைக்கான அரசின் பொறுப்பினை 2002 இறுதியில் காணப்பட்ட 60 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2003 இல் மொ.உ.உற்பத்தியின் 58 சதவீதத்திற்கு குறைவடைய உதவியது. எனினும் ரூபா நியதிகளில் அரசின் உள்நாட்டு படுகடன் இருப்பு 2002 ஆம் ஆண்டின் 16 சதவீதம் கொண்ட அதிகரிப்பின் ஒப்பிடுகையில் ரூ.1,020 பில்லியனுக்கு 7.5 சதவீதத்தினால் அதிகரித்தது. நீண்டகால முதிர்ச்சியுடன் கூடிய சந்தையை அடிப்படையாகக் கொண்ட கடன்பாட்டுக் கொள்கையைத் தொடர்ந்து மொத்த உள்நாட்டுக் கடன்பாட்டிற்கான நடுத்தர மற்றும் நீண்டகால படுகடனின் பங்கு 2002 இன் 73 சதவீதத்திலிருந்து 76 சதவீதத்திற்கு அதிகரித்தது. இவ்வபிவிருத்திகள் படுகடன் இருப்பின் அடிக்கடி மாறுபாடடையும் தன்மையையும் எதிர்கால படுகடன் முகாமைத்துவ செயற்பாட்டில் காணப்படும் ஒரே

அட்டவணை 8.9
வெளிநின்ற மத்திய அரசு படுகடன்
(ஆண்டு முடிவில்)

விடயம்	ரூபா மில்லியன்			
	2000	2001	2002	2003 தற்காலிகம்
மொத்த உள்நாட்டுப் படுகடன் (அ)	676,660	815,965	948,386	1,019,969
நுகரிய கால	208,017	278,624	259,205	249,621
நடுத்தர மற்றும் நீண்டகால	468,643	537,341	689,181	770,348
படுகடன் கருவிகளின்படி	676,660	815,965	948,386	1,019,969
ரூபாப் பிணைகள்	263,888	292,813	287,701	248,414
திறைசேரி உண்டியல்கள்	134,996	170,995	210,995	219,295
திறைசேரி முற்கள்	204,124	229,174	347,128	483,107
இலங்கை அபிவிருத்தி முற	-	14,749	24,177	8,816
ஏனையவை	73,652	108,234	78,385	60,337
நிறுவனங்களின்படி	676,660	815,965	948,386	1,019,970
வங்கிகள்	199,030	256,808	247,743	228,411
மத்திய வங்கி	97,778	92,871	76,342	44,587
வர்த்தக வங்கிகள்(ஆ)	101,252	163,937	171,401	183,244
கடன்கரைப்பு நிதியம்	100	100	100	100
வங்கியல்லாததுறை	477,530	559,057	700,543	791,459
தேசிய சேமிப்பு வங்கி	87,263	95,976	116,632	138,939
ஊழியர் சேம நிதியம்	211,742	245,028	283,655	323,182
ஏனையவை	178,525	218,053	299,756	329,338
மொத்த வெளிநாட்டுப் படுகடன்	542,040	636,741	721,956	843,882
செயற்றிட்டக் கடன்கள்	477,845	542,942	640,354	769,559
செயற்றிடமல்லாக்கடன்கள்	64,195	93,799	81,602	74,323
வகைகளின்படி	542,040	636,741	721,956	843,882
சலுகைக் கடன்கள்	535,129	603,571	702,369	822,839
சலுகையற்ற கடன்கள்	6,911	33,170	19,588	21,043
நாணயத்தின்படி	542,040	636,741	721,956	843,882
சி.எ.உ.	214,471	249,852	297,848	359,844
ஐ.அ.டொலர்	98,130	137,401	128,952	134,538
யென்	172,932	185,079	218,921	260,706
டியூச் மார்க்(இ)	28,484	33,101	53,606	63,500
ஏனையவை	28,023	31,308	22,630	25,294
வெளிநாட்டு நிரம்பலர் கொடுகடன்	217	269	வி.சி	வி.சி
மொத்த வெளிநின்ற அரசு படுகடன்	1,218,700	1,452,706	1,670,342	1,863,851
கடன்கரைப்பு நிதியம் நீங்கலாக மொத்த வெளிநின்ற அரசு படுகடன்	1,218,600	1,452,606	1,670,242	1,863,751
முக்கிய வீடயம்: படுகடன்/ மொ.உ.உ. (%)	24,104	48,844	74,044	67,691

மூலம்: இலங்கை மத்திய வங்கி.

(அ) முறையே 1993இலும் 1996இலும் வழங்கப்பட்ட ரூ.24,088 மில்லியன் மற்றும் ரூ.23,873 மில்லியன் கொண்ட நீண்டகால முறிகளை உள்ளடக்குகின்றது.


(ஆ) வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் பிரிவுகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டு 2000இலும் 2001இலும் 2002இலும் 2003இலும் வெளிநின்ற முறையே ரூ.12,820 மில்லியன், ரூ.29,462 மில்லியன், ரூ.29,570 மில்லியன் மற்றும் ரூ.29,406 மில்லியன், கடன் பாடுகளை உள்ளடக்குகின்றது.

(இ) 2002 சனவரியில் இருந்து வெளிநின்ற டியூச்மார்க், பிரான்சிய பிராங்கு மற்றும் இத்தாலியின் லிரா ஆகிய நாணயத்தில் உள்ளபடுகடன் ஈரோ நாணயத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

காலப்பகுதியில் முதிர்வடைதல் தொடர்பான மீள்கொடுப்பனவுக் கட்டப்பாடுகள் மற்றும் மீண்டும் மீண்டும் முதிர்ச்சியின் பின்னர் புதிய வழங்கல் மேற் கொள்வதிலிருந்து உருவாகின்ற பிரச்சனைகளையும் குறைப்பதற்கு உதவும்.

2003 இல் சந்தை சார்ந்த கடன்பாட்டுக் கொள்கை தொடர்ந்துமிருந்து வந்தமையின் காரணமாக வெளிநின்ற நடுத்தர மற்றும் நீண்டகால படுகடன் இருப்பிற்கு திறை சேரி முறிகளினது பங்கு முன்னைய ஆண்டின் 50 சதவீதத்திலிருந்து 63 சதவீதத்திற்கு அதிகரித்தது. மேலும், வெளிநின்ற மொத்த உள்நாட்டு படுகடனாக்கான இதன் பங்கு 2002 இன் 37 சதவீதத்திலிருந்து 47 சதவீதத்திற்கு அதிகரித்தது. மாறாக, ரூபாக்கடன் இருப்பு ரூ.39 பில்லியனால் ரூ.248 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்து தேறிய குறைப்பொன்றினைக் காட்டியது. இது 2003 இல் நடுத்தர மற்றும் நீண்டகால படுகடனில் 32 சதவீதத்திற்கும், மொத்த உள்நாட்டுப் படுகடனில் 24 சதவீதத்திற்கும் வகைகூறியது. ஊழியர் சேம நிதியமும், தேசிய சேமிப்பு வங்கியும் தொடர்ந்தும் முன்னணி முதலீட்டு நிறுவனங்களாக விளங்கி வெளிநின்ற மொத்தத் திறை சேரி தொகையில் 50 சதவீதத்திற்கும், மொத்த ரூபாக்கடன் இருப்பில் 72 சதவீதத்திற்கும் வகைகூறின. ஐ.அ.டொலர் 158.5 மில்லியன் (ரூ.15.2 பில்லியன்) கொண்ட இலங்கை அபிவிருத்தி முறிகள் 2003 இல் தீர்ப்பளவு செய்யப்பட்டன. இதன் விளைவாக, ஐ.அ.டொலரில் குறித்துரைக்கப்பட்ட இலங்கை அபிவிருத்தி முறியின் வெளிநின்ற இருப்பு 2003 இறுதியில் ஐ.அ.டொலர் 91.5 மில்லியனாக விளங்கின. திறைசேரி உண்டியல்கள் உள்நாட்டுப் படுகடன் சந்தையிலிருந்து குறுங்கால நிதிகளைத் திரட்டுவதற்கான முக்கிய கருவியாகத் தொடர்ந்தும் விளங்கியதுடன் 2003 இன் மொத்த உள்நாட்டுப் படுகடன் இருப்பில் (ரூ.219 பில்லியன்) 22 சதவீதத்திற்கும் வகைகூறியது. கடன்பாட்டுக் கொள்கை நடுத்தர காலத்திலிருந்து நீண்டகால சந்தைப்படுத்தல் படுகடன்களில் கூடியளவிற்கு தங்கியிருப்பதற்கு எதிர்பார்த்தபோதும் வெளிநின்ற உள்நாட்டுப்படுகடன் இருப்பின் சதவீதமாக திறைசேரி உண்டியல்களின் பங்கு பெரும்பாலும் மாற்றமின்றியிருந்தமைக்கு திறைசேரி உண்டியல்களின் புதிய வழங்கல்களே காரணமாகும். 2003 இறுதியில் மத்திய வங்கியினால் அரசிற்கு வழங்கப்பட்ட முற்பணங்களின் வெளிநின்ற தொகை, கிடைக்கத்தக்க உச்ச எல்லையான ரூ.33 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.31.2 பில்லியனாக விளங்கியது. இது 2002 இறுதியில் காணப்பட்டதை விட ரூ.0.2 பில்லியன் கொண்டதொரு அதிகரிப்பாக இருந்தது. இம் முற்பணங்கள் மத்திய வங்கியினால் அரசாங்கத்திற்கு வட்டியின்றி வழங்கப்பட்டிருந்தன.

வங்கித்தொழில் முறைக்கான அரசின் வெளிநின்ற பொறுப்புக்கள் ரூ.228 பில்லியனுக்கு 8 சதவீதத்தினால்



வீழ்ச்சியடைந்து மொத்த உள்நாட்டுப் படுகடன் இருப்பில் முன்னைய ஆண்டின் 26 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 22 சதவீதத்திற்கு வகைகூறியது. இவ்வீழ்ச்சிக்கு மத்திய வங்கி திறந்த சந்தைத் தொழிற்பாடுகளுக்கு அதன் அரசு பிணையங்களின் உடமைகளை விடுவித்ததன் பின்னர் அதற்கான அரசு பொறுப்புக்கள் 42 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமையே காரணமாகும். மாறாக வர்த்தக வங்கிகள் அரசு பிணையங்களில் அவற்றின் முதலீடுகளை அதிகரித்துக் கொண்டமையின் காரணமாக 2003 இல் வர்த்தக வங்கிகளுக்கான அரசின் பொறுப்பு ரூ.184 பில்லியனுக்கு 7 சதவீதத்தினால் அதிகரித்தது. மேலதிகப்பற்று வசதிகள் (ரூ.2 பில்லியன்) மற்றும் இறக்குமதி உண்டியல்கள் (ரூ.0.2 பில்லியன்) என்பன மூலமான வர்த்தக வங்கிகளுக்கான அரசின் பொறுப்புக்கள் வீழ்ச்சியடைந்தன. உள்நாட்டுப் படுகடன் இருப்பின் சதவீதமாக வர்த்தக வங்கிகளுக்கான அரசு பொறுப்பின் பங்கு 18 சதவீதமாகக் காணப்பட்டது. வர்த்தக வங்கிகளுக்கான மொத்த வெளிநின்ற கருவியல்லாப்படுகடன் 2002 இன் ரூ.54 பில்லியனிலிருந்து 2003 இல் ரூ.38 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. இதில், வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவுகளின் கடன்பாடு ரூ.29 பில்லியனாக விளங்கியது.

வெளிநாட்டுப் படுகடன்

2003 இல் வெளிநாட்டுப் படுகடனில் வெளிநின்ற இருப்பு ரூ.844 பில்லியனுக்கு 17 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு செலாவணிவீத வேறுபாடுகளே முக்கிய காரணமாகும். யப்பானிய யென் மற்றும் பன்னாட்டு நாணய நிதிய சிறப்பு எடுப்பளவு உரிமை என்பன வற்றிற்கெதிரான ரூபாவின் முனைப்பான தேய்மானம் வெளிநாட்டுப் படுகடன் இருப்பின் ரூபாப் பெறுமதியினை ரூ.68 பில்லியனால் அதிகரிக்கச் செய்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அரசு வெளிநாட்டுப் படுகடன் இருப்பின் வெளிநின்ற இருப்பு 2002 இன் 45.6 சதவீதத்திலிருந்து 2003 இல் 47.9 சதவீதத்திற்கு அதிகரித்தது.

சிறப்புக்குறிப்பு 15

பொதுப்படுகடன் முகாமைத்துவம் - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள்

பொதுப்படுகடன் முகாமைத்துவம் என்பது 1950 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அரசாங்கத்தின் சார்பாக மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மிக முக்கியமான முகவராண்மைக் கடமையாகும். இலங்கையில் பொதுப்படுகடன் முகாமைத்துவ வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் கீழே தரப்பட்டுள்ளன.

- 1923 - காலனித்துவ திறைசேரி உண்டியல்கள் கட்டளைச்சட்டத்தின் கீழ் ஐக்கிய இராச்சியத்தின், அரசு முகவர்களினால் கடன்கள் வழங்குகை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
- 1937 - 1937 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்கி பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ரூபாக்கடன்கள் வழங்குதல் ஆரம்பிக்கப்பட்டது.
- 1941 - உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் (அத்தியாயம் 287) திறைசேரி உண்டியல்கள் வழங்குதல் ஆரம்பிக்கப்பட்டது.
- 1950 - நாணயச்சட்ட விதியின் கீழ் பொதுப்படுகடன் முகாமைத்துவம் மத்திய வங்கிக்கு கையளிக்கப்பட்டது.
- 1981 - இலங்கை மத்திய வங்கியினால் திறைசேரி உண்டியல்களுக்கான இரண்டாம் தரச் சந்தை வசதி ஏற்படுத்தப்பட்டது.
- 1986 - வாராந்த திறைசேரி உண்டியல் ஏல விற்பனைகள் ஆரம்பிக்கப்பட்டன.
- 1992 - முதலிலை வணிகர்கள் நியமிக்கப்பட்டனர்.
- 1993 - இலங்கை மத்திய வங்கியினால் திறைசேரிக்கான மீள்கொள்வனவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1994 - முதலிலை வணிகர் முறைமை அங்கீகரிக்கப்பட்டது.
- 1995 - முதலிலை ஏல விற்பனைகளில் போட்டியற்ற விலைக் கோரல்கள் கட்டம் கட்டமாக தவிர்க்கப்பட்டது.
- 1995 - இலங்கை மத்திய வங்கியினால் நேர்மாற்று மீள்கொள்வனவு வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1995 - பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம், உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச்சட்டம், நாணயச்சட்டவிதி என்பன பத்திரமற்ற திறைசேரி உண்டியல்களையும் திறைசேரி முறிகளையும் வழங்குவதற்கு வகை செய்யும் வகையில் திருத்தப்பட்டன.
- 1997 - திறைசேரி உண்டியல்களின் வழங்கல் ஆரம்பிக்கப்பட்டது.
- 2000 - அர்ப்பணிப்புடைய முதலிலை வணிகர்கள் நியமிக்கப்பட்டனர்.
- 2000 - முதலிலை வணிகர்க்கான மேற்பார்வையிடல் ஆரம்பிக்கப்பட்டது.
- 2001 - ஐ.அ.டொலரில் குறித்துரைக்கப்பட்ட இலங்கை அபிவிருத்தி உண்டியல்கள் வழங்கப்பட்டன.
- 2002 - இறை முகாமைத்துவ பொறுப்பாண்மைச்சட்டம் ஆக்கப்பட்டது.
- 2003 - 10, 15, 20 வருடகால திறைசேரி உண்டியல்களின் வழங்கல் ஆரம்பிக்கப்பட்டது.
- 2003 - முதலிலை வணிகர்களுக்கான புனும்பேர்க் உண்டியல் வர்த்தகமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- 2004 - பத்திரங்களற்ற பிணைய வர்த்தகத்துக்கு வகைசெய்யும் முறையில் பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம், உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச்சட்டம், நாணயச்சட்ட விதி என்பன திருத்தம் செய்யப்பட்டன.
- 2004 - பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமை, மத்திய வைப்பக முறைமை என்பன தொழிற்பாடுகளை ஆரம்பித்தன.

மொத்த வெளிநாட்டுப் படுகடன் இருப்பில், சலுகை ரீதியான கடன்களின் பங்கு முன்னைய ஆண்டின் 97 சதவீதத்திலிருந்து 98 சதவீதத்திற்கு அதிகரித்தது. சலுகையல்லாக் கடன்களின் வெளிநின்ற இருப்பு வீழ்ச்சியடைந்தமைக்கு யுத்தநிறுத்தம் காரணமாக புதிய கடன்கள் ஒப்பந்தம் செய்யப்படவில்லையாகையால் பாதுகாப்புடன் தொடர்பான வெளிநின்ற கடன்கள் குறைவடைந்தமையே காரணமாகும். யப்பான் தொடர்ந்தும் முக்கிய இருபுடை கொடையாளராகவும் சலுகைக்கடன் வழங்குநராகவும் விளங்கி மொத்த வெளிநாட்டுப் படுகடனில் 32 சதவீதத்திற்கு வகை கூறியது. யப்பானைத் தொடர்ந்து பன்னாட்டு அபிவிருத்தி முகவராண்மையும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் முக்கிய பல்புடை கொடையாளர்களாக விளங்கி வெளிநாட்டுப் படுகடன் இருப்பில் முறையே 24 சதவீதத்திற்கும், 23 சதவீதத்திற்கும் வகைகூறின. இருபுடை மற்றும் பல்புடை மூலங்களிலிருந்தான செயற்றிட்டக் கடன்கள் மொத்த வெளிநாட்டுப் படுகடன் சொத்துப்பட்டியலில் பெரும் பங்கினை கொண்டு விளங்கியதுடன் மொத்த வெளிநாட்டுப் படுகடன் இருப்பில் 91 சதவீதத்திற்கும் வகைகூறின.

கடந்த காலத்தில் வெளிநாட்டுப் படுகடன் இருப்பினை அதிகரிப்பதில் வெளிநாட்டுச் செலாவணி வீத வேறுபாடுகள் மிக இன்றியமையாத விடயமாக இருந்தன. 2003 இல் ஐ.அ.டொலருக்கெதிராக ரூபாவின் பெறுமதி சிறு அளவில் மாத்திரம் தேய்வடைந்தபோதும், ஐ.அ.டொலரில் குறித்துரைக்கப்பட்ட அரசின் வெளிநாட்டுப் படுகடன் தொகை 15 சதவீதமாக மாத்திரம் அமைந்து படுகடன் மீதான அதன் சாதகமான தாக்கத்தினை மட்டுப்படுத்தியது. யப்பானிய யென்னிலும், சிஎஉ இலும் குறித்துரைக்கப்பட்ட வெளிநாட்டுப் படுகடனின் தொகை 75 சதவீதமாக இருந்தமையால் (முறையே 34 சதவீதம் மற்றும் 41 சதவீதம்) இவ்விரு நாணயங்களுக்கு எதிராக ரூபா உயர் வீதத்தில் தேய்வடைந்தமையானது (முறையே 12.7 சதவீதம், மற்றும் 10.1 சதவீதம்) வெளிநாட்டுப் படுகடனின் ரூபாப்

பெறுமதியினை 2003 இல் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது.

படுகடன் பணிக்கொடுப்பனவுகள்

2003 இல் மொத்தப் படுகடன் பணிக்கொடுப்பனவுகள் ரூ.345 பில்லியனாக விளங்கி (ரூ.125 பில்லியன் வட்டிக் கொடுப்பனவுகள் மற்றும் 220 பில்லியன் கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள்) 2002 ஆம் ஆண்டினை விட 21 சதவீதமான அதிகரிப்பினைக் காட்டியது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக இவ்வதிகரிப்பு 2002 இன் 17.9 சதவீதத்திலிருந்து 2003 இல் 19.6 சதவீதமாக அதிகரித்தது. மொத்தப் படுகடன் பணிக்கொடுப்பனவுகள் தொடர்ந்து இரண்டாவ தாண்டாகவும் மொத்த அரசு அரசிறையை விஞ்சிக் காணப்பட்டு அரசிறையின் வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கினையும், அதிகரித்த படுகடன் பணிக் கொடுப்பனவுகளையும் பிரதிபலிக்கின்றது. படுகடன் பணிக்கொடுப்பனவுகளிலான இப்பாரிய அதிகரிப்பிற்கு பலயினமான இறைச்செயலாற்றமும், அண்மைய கடந்த காலத்தில் ஒப்பீட்டு ரீதியில் குறுகிய முதிர்ச்சிக் காலத்துடன் உயர்ந்த செலவினைக் கொண்ட கடன்பாடுகள் பெறப்பட்டமையுமே முக்கிய காரணங்களாகும். மேலும், உயர் செலவினைக் கொண்ட படுகடன்கள் உரிய காலத்திற்கு முன்னர் தீர்ப்பனவு செய்யப்பட்டமையானது நடைமுறைப்படுகடன் பணிக் கொடுப்பனவுகள் அதிகரிக்கக் காரணமாயிருந்தபோதும் இவை நீண்டகால நன்மைகளைக் கொண்டனவாயிருந்தன. படுகடன் பணிக்கொடுப்பனவுகளின் பின்னர் அரசின் மற்றைய அனைத்துச் செலவுகளும் கடன்பாடுகள் மூலமாகச் செலுத்தப்பட்டன. உயர்ந்த மட்ட படுகடன் பணிக்கொடுப்பனவுகள், அரசு முதலீட்டு நிகழ்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டினைக் கட்டுப்படுத்தி பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புக்களைக் குறைக்கின்றது.

படுகடன் பணிக்கொடுப்பனவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு உள்நாட்டுப் படுகடன் மீதான உயர்ந்த

அட்டவணை 8-10

அரசு படுகடன் பணிக் கொடுப்பனவுகள்

ரூபா பில்லியன்

	1999	2000	2001	2002	2003 நிகர்ப்புகை	2004 யுதிப்பு
படுகடன் பணிக் கொடுப்பனவுகள்	103,885	175,726	179,072	284,358	344,634	316,731
கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள்	41,762	104,526	84,765	167,843	219,508	195,813
உள்நாடு	20,322	81,244	56,844	130,786	185,083	164,048
வெளிநாடு	21,440	23,282	27,921	37,057	34,425	31,765
வட்டிக் கொடுப்பனவுகள்	62,123	71,200	94,307	116,515	125,126	120,918
உள்நாடு	53,371	62,185	84,560	105,897	113,540	105,371
குறுங்காலம்	13,085	12,767	26,109	29,422	25,147	17,304
நடுத்தர மற்றும் நீண்டகாலம்	40,837	49,418	58,451	76,475	88,393	88,067
வெளிநாடு	8,752	9,015	9,747	10,617	11,586	15,547

மூலம்: இலங்கை மத்திய வங்கி.

அட்டவணை 8.11
அரசின் படுகடன் குறிகாட்டிகள்

சதவீதம்

விடயம்	1999	2000	2001	2002	2003 தற்காலிகம்	2004 மதிப்பீடு
அரசின் படுகடன் / மொத்த உள்நாட்டு உற்பத்தி	95.1	96.9	103.2	105.4	105.9	98.6
உள்நாட்டுப் படுகடன் / மொத்த உள்நாட்டு உற்பத்தி	49.1	53.8	58.0	59.8	57.9	53.5
வெளிநாட்டுப் படுகடன் / மொத்த உள்நாட்டு உற்பத்தி	45.9	43.1	45.3	45.6	47.9	45.4
மொத்தப் வெளிநாட்டுப் படுகடன் / ஏற்றுமதிகள் ¹	129.1	110.1	115.5	126.4	133.7	128.9
மொத்தப் படுகடன் பணிகள் / மொத்த உள்நாட்டு உற்பத்தி	9.4	14.0	12.7	17.9	19.6	15.6
மொத்த படுகடன் பணிகள் / அரசு அரசிறை ²	53.0	83.2	76.4	108.6	124.6	95.5
இதில்: உள்நாட்டுப் படுகடன் பணிகள் / அரசு அரசிறை ²	37.6	67.9	60.4	90.4	108.0	81.3
மொத்த படுகடன் பணிகள் / அரசு செலவினம் ³	31.3	38.7	38.0	49.8	54.1	47.6
இதில்: உள்நாட்டுப் படுகடன் பணிகள் / அரசு செலவினம்	22.2	31.6	30.0	41.5	46.9	40.5
வெளிநாட்டுப் படுகடன் பணிகள் / ஏற்றுமதிகள் ¹	7.7	6.6	6.8	8.3	7.3	6.7
உள்நாட்டு வட்டி / மொத்த உள்நாட்டு உற்பத்தி	4.8	4.9	6.0	6.7	6.4	5.2
உள்நாட்டு வட்டி / அரசு நடைமுறைச் செலவினம்	25.7	24.5	27.9	32.0	33.7	29.5
வெளிநாட்டு வட்டி / ஏற்றுமதிகள் ¹	2.2	1.8	1.8	1.9	1.8	2.2

1. ஏற்றுமதிப் பொருட்களும் பணிகளும்
2. அரசு அரசிறையானது பொருளாதாரப் படிவம்
3. அரசு செலவினமானது கடன்தீர்ப்பனவின் கொடுப்பனவையும் உள்ளடக்கும்.



மூலம்: இலங்கை மத்திய வங்கி.

கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் முக்கிய காரணமாக இருந்தன. இவை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.52 பில்லியனால் அதிகரித்தது. 2002 இலும் அதேபோன்று 2003 இலும் காணப்பட்ட குறிப்பிடத்தக்களவு உயர்ந்த தொகையைக் கொண்ட கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளுக்கு உள்நாட்டு சந்தை வட்டி வீதங்கள் மிகவும் உயர்வாக காணப்பட்ட 2000 ஆம் ஆண்டிலும் 2001 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் பெற்றுக்கொள்ளப்பட்ட உயர்ந்த செலவினைக் கொண்ட ஒரே காலப்பகுதியில் முதிர்ச்சியடையும் கடன்பாடுகளின் தாக்கம் மற்றும் உயர்ந்த செலவினைக் கொண்ட படுகடன்கள் உரிய காலத்திற்கு முன்னர் தீர்ப்பனவு செய்யப்பட்டமை என்பன காரணமாக இருந்தன. எனினும், வெளிநின்ற படுகடனின் முதிர்ச்சி அமைப்பினை

சுமுகமாக்கும் வழிமுறைகளுடன் 2004 இலிருந்து இப்பிரச்சனை குறைவடையும்.

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2003 இல் வட்டிக் கொடுப்பனவுகள் ரூ.125 பில்லியனாக (மொ.உ.உற்பத்திகள் 7.1 சதவீதம்) விளங்கி 7.3 சதவீத அதிகரிப்பினை கொண்டிருந்தன. வட்டிக் கொடுப்பனவுகள் தனிப்பெரும் செலவின விடயமாக விளங்கி 2003 இன் அரசு அரசிறையில் ஏறத்தாழ 45 சதவீதத்திற்கு வகைகூறின. இதன் விளைவாக, அரசிறையில் அரைப்பங்கு மட்டுமே அரசின் மற்றைய செலவினங்களுக்கு கிடைக்கத்தக்கதாக இருந்தது. எனினும், குறுங்கால படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் முன்னைய ஆண்டிலும் பார்க்க 17 சதவீதத்தினால்

வரைபடம் 8.10
படுகடன் பணிக் கொடுப்பனவுகள்



வீழ்ச்சியடைந்து, இவ்வாண்டில் குறுங்காலப் படுகடனில் ஏற்பட்ட குறைப்பையும் வீழ்ச்சியடைந்து செல்லும் வட்டிவீதங்களையும் பிரதி பலிப்பதாகவுள்ளது. நடுத்தர காலத்திலிருந்து நீண்டகாலப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2003 இல் 16 சதவீதத்தினால் அதிகரித்தன. உயர்ந்த வட்டி வீதங்களுடன் 2000 மற்றும் 2001 காலப்பகுதியில் வழங்கப்பட்ட 2003 இல் முதிர்ச்சிக்காக அட்டவணையிடப்பட்டிருந்த திறைசேரி முற்களே நடுத்தர, நீண்டகால படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகளின் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக இருந்தன.

பொருட்கள் பணிகளினது ஏற்றுமதியின் சதவீதமாக வெளிநாட்டுப் படுகடன் பணிக் கொடுப்பனவுகள் 2003 இன் குறைந்த கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் காரணமாக 2002 இன் 8.3 சதவீதத்திலிருந்து 2003 இல் 7.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தன. வெளிநாட்டு கடன் தீர்ப்பனவுகள் குறைவடைந்தமைக்கு 2003 இன் பாதுகாப்பு இறக்குமதிகள் மீதான பிற்போடப்பட்ட கொடுப்பனவுகள் குறைவடைந்தமையே காரணமாகும். சலுகை ரீதியான கடன்பாடுகளில் உயர்ந்தளவிற்கு தங்கியிருப்பதென்ற அரசின் கொள்கை எதிர்காலத்தில் வெளிநாட்டுப் படுகடன் பணிக்கொடுப்பனவுகள் குறைவடைய உதவும்.

அரசதுறைப் படுகடன்

2003 இறுதியில் மத்திய அரசு மற்றும் நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்கள் என்பனவற்றை உள்ளடக்கிய

அரசதுறையின் வெளிநின்ற படுகடன் இருப்பு ரூ.1,905 பில்லியனாகக் காணப்பட்டது. இதில் ரூ.40.6 பில்லியன் (மொ.உ.உற்பத்தியின் 2.3 சதவீதம்) அரசு கூட்டுத்தாபனங்கள் வசமிருந்தது. அரசதுறையின் மொத்த வெளிநின்ற படுகடன் இருப்பு 2002 இறுதியில் காணப்பட்ட 108.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2003 இறுதியில் மொ.உ. உற்பத்தியின் 108.2 சதவீதமாக விளங்கியது. இது மத்திய அரசின் படுகடன் மொ.உ. உற்பத்தியின் 0.5 சதவீதத்தினாலும் நிதிசாரா அரசு கூட்டுத்தாபனங்களின் படுகடன் மொ.உ.உற்பத்தியின் 0.4 சதவீதத்தினாலும் குறைவடைந்தமைகளின் இணைந்த விளைவாகும். இலங்கை மின்சபை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் கூ.மொ.விற்பனை நிலையம் என்பன தொடர்ந்தும் முக்கிய அரசு கூட்டுத்தாபன படுகடனாளர்களாக விளங்கி, அரசு கூட்டுத்தாபனங்களின் மொத்தப்படுகடனில் 67.4 சதவீதத்திற்கு வகைகூறின. கூ.மொ.விற்பனை நிலையத்தின் படுகடன் இருப்பு குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு ரூ.4.4 பில்லியன் பெறுமதியான அரசு முறிகள் ஆண்டின் இறுதிப்பகுதியில் வர்த்தக வங்கிகளுக்கு வழங்கப்பட்டமையே காரணமாகும். இவ்வாண்டுப் பகுதியில், வங்கித்தொழில் முறைக்கான மின்சபை, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் என்பன வற்றின் பொறுப்பு முறையே 6 சதவீதத்தினாலும், 68 சதவீதத்தினாலும், 8 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்தன.